

# நெட்ச்சுவைகள்

9386

சுஞ்சமா ஏ. சமி

843-12  
சிறைமான  
SL/PR

குழந்தை மன்றம்

தம. 9386

845-12  
EVENING  
SUPER



'மணிமொழி  
மெளலானு'  
அவர்களின்  
நினைவாக . . .

இலக்கை வரவினும் புகழ்,  
மெளலானு மெளலவில்  
ஏராயிற் அல்லவாஜ்  
மர்றுவதம்

M. J. கல்லூர் ரஷ்மரன்  
கொழும்பு,  
முன்றும் குறுக்குத் தெரு,  
ஸேமன் பள்ளிவாசல்  
முன்னுன் கதிப்.

V  
அவர்களின்


இளையகுமாரர்

M. J. K.  
கல்குஜ்ஜமான்

**MAHARAJA**

Departmental Stores  
No. E-147-A. Second Avenue,  
Besant Nagar  
MADRAS-600 090.

ம. ச. ஸ்ரீ மு. கு. ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ



கலைமா ஏ. சமி

9386  
கலைமா ஏ. சமி



# MANACHUMAIKLA

(Short Stories)

by SULAIMA A. SAMEE

author of :

VAIKARAI POOKKAL

All rights reserved.

First published in May, 1988.

Thirty ninth publication of :

THAMIL MANRAM,

Galhinna, Kandy,

சென்னையில் இந்துஸ் கிடைக்குமிடம்:

**பஷாரத் பப்ளிசர்ஸ்**

ஒ. 2, அரண்மனைகாரத் தெரு,

சென்னை-600 001.

போன் : 25143 - 25028

இந்தியரவில் வீலை : ரூ. 10-00

Printed at: EMKAY PRINTS

2, First Lane, Angappa Naicken St., Madras-600 001.

Phone : 517830

சென்னை, புதுக்கல்லூரித் தமிழ் பேராசிரியர்  
நிறுத்தி செருடுத்திமிழன்பன்  
ஊங்கள் வழங்கிய

## ~~அவை நிறுத்தி~~

நம்

முற்றத்து

முற்றா இளம் பிறைக்கு

அம்மா

கதை சொல்வது

உறக்க ஊஞ்சலில் காத்திருக்கும்

கனவுகளிடம் - அதன்

கையைப் பிடித்துத் தருவதற்காகத்தான் !

ஆனால்

எழுத்தாளன் கதை சொல்வது

தூங்கும் சமுதாயத்தை

எழுப்புவதற்காக அல்லவா?

எனவே

அக்கறையுள் எழுதுகோல்

நீலாம்பரிக்குச்

சாமரம் வீசாது ...

புலரும்

பூபாள விழியோரம் புதுமை திட்டும் !!

சகோதரி ஏ. சமி

படைத்துள்ள கதைகள்

பார்த்து மகிழுத்தக்க பளிங்குச் சிலைகள்

அல்ல...

சமுதாயத்தைச்

சரியாய்ப் பார்க்க உதவும்

களைக் கண்ணாடிகள்

## முன்னுரை

அக்கிரமங்கள் மீது

ஆத்திரம் கொள்ளும் போது

இவருடைய

மலர்வனம் முழுக்கக்

கலவரம்.

எழுத்துக்களின் கண்களில்

அருவி கொட்டுவது ஒரு நேரம்

அன்ற தகிப்பது மற்றொரு நேரம்.

கனியும்

மனித நேயம் கதைகளை இயக்குகிறது

தருணம் வரும்போது

தீர்வுகாண - அது போர்க்குணம் தரிக்கலாம்!

'பேரலி களில்' இவர்

தோலுரித்துக் காட்டும் பேர்வழிகள்—நமது

ஊர்களில் சிலர் முகத்தை ஞாபகப்படுத்துவர்

'வரக்குறுற்றிகள் வலிமை இழக்கும் பேரது'

'பதினாக்களின்'

ஏமாற்றங்கள்

நியாயங்களின் உதடுகளில்

சிறாய்ப்புகளைச் செதுக்கிவிடும்.

பூங்காக்களைப் போல

எந்தச்

சித்தரிப்புக்கும் உள்ளாகி - இச் சிறுகதைகள்

செயற்கைப்படவில்லை.

கின்னப்

பசும்புற்கள் கன்னத்தைக் கிளிவிட்டு

நகரும் தென்றலுக்கு

நங்கையாள் முறையாகி - நமது

ஊரோரம் ஓடும்

ஓடையைப் போல இவை

நம்

இதயத்தில் அலைவிரிக்கும் - வெகு

இயல்பாய், எளிமையாய் !

கடந்து சென்ற காலத்தைப் பின்னேக்கிப் பார்க்கிறேன். ஓ...இலக்கிய மண்டலத்தில் முதன் முதலாகக் காலபதித்த அந்த நல்ல நாளை எண்ணிப் பார்க்கும்போது பூரிப்புப் பூக்களால் எனது எண்ணத்தடாகம் நிறைந்திருக்கிறது. சந்தோஷப்படுகிறேன்.

எனது முதல் நூலான 'வைகறைப் பூக்கள்' சிறுகதைத் தொகுதி வெளிவந்து ஒருசில மாதங்களிலேயே 'மனச்சுமைகள்' உங்கள் கரங்களில் தவழ்கிறதென்றால், அதற்குக் காரணம், இறையருஞம், அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா அவர்களின் உதவியும், எனது முதல் தொகுதிக்கு வாசகர்களாகிய நீங்கள் தந்த வரவேற்பும், நல்லாதரவுமேயாகும் என்பதை மன நிறைவோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

நான் வளர்த்தான் எனது எழுத்தும் வளர்ந்தது என்பதையிட, எனது எழுத்து வளர்ந்தபின்தான் நான் வளர்ந்தேன் என்று இங்கே குறிப்பிட்டு இலக்கியத்தின்பால் எனக்குள்ளிருக்கும் மானசீக உ. றவின் உச்ச நிலையை வாசகர்களாகிய உங்களின் சிந்தனை எனும் உரைகல்லுக்கு இட்டு வைப்பதை மேலான பணியாகக் கருதுகிறேன்."

சமுதாய அவவங்களுக்கு முகங் கொடுப்பவனே இலக்கியவாதியாக இருக்க முடியும் எனும் சத்துள்ள கருத்தை என்றும் ஜீரணித்துக் கொள்ளப் பழகிக் கொண்ட நான், சமுதாயத்தில் தடியெடுத்துத் தாண்டவமாடி நின்ற கசப்பான உண்மைகளுக்காகவே எனது எழுது கோலைத் தூக்கி னேன். நான் கண்டதையும், கேட்டதையும், எனது அனுபவத்தையும், மனச் சுமைகளையும் இலக்கிய வடிவங்களாக்கி அதன் மூலம் ஓர் உயர்ந்த சமுதாய மேம்பாட்டின் விடிவுக்காகவே இதுவரை எனது இலக்கியப் பங்களிப்புகளைச் செய்து வருகின்றேன்.

சமுதாயத்தைப் பார்த்துச் சலித்துக் கொண்டபோது, அங்கே சமதர்மம் ஏற்படவேண்டுமென்றும், அறியாமை எனும் தலைவிதியை மாற்றியமைக்கக் கூடிய சக்தி எழுது

**கோலுக்குத்தான் உண்டு என்ற நம்பிக்கையும் தான் இன்றும் என்னை இலக்கியப் பயணத்தில் வழிநடத்திச் செல்கிறது.**

எழுதுகோலை ஏந்தியதற்காக எதையும் எழுதி எழுத்துத் துறையை அழுக்குத் தொட்டிலாக்க நான் விரும்பவில்லை. எனது எழுதுகோல் என்றைக்குமே தன்னம்பிக்கைக்கும், தர்மத்திற்கும் தொண்டு செய்ய வேண்டுமென்றே விரும்புகின்றேன். எழுதுவதெல்லாம் இலக்கியங்கள் என்று கச்சைகட்டிக் கொள்ள விரும்பவில்லை. இலக்கியங்கள்தான் எழுதப்பட வேண்டுமென்ற இலட்சியங்களை, இதுகாலவரை பாதுகாத்து நிற்பதில் பெருமைப்படுகின்றேன்.

“இலக்கியங்கள் என்று கூறும்போது எழுத்துக்களால் உருவாகிவிடும் சொல் அலங்காரங்களை நான் குறிப்பிட வில்லை. சமுதாய மேம்பாட்டிற்காக பாடு(படு)கின்ற ஒர் எழுத்தாளனின் நல்ல சிந்தனையைத்தான் குறிப்பிடுகிறேன்” என்ற கவிஞர் கலைநதியின் கூற்றுக்கிணங்க எனது சிந்தனை வடிவங்களைத்தான் இலக்கியங்களாக்குகின்றேன்.

உருவாகும் சமுதாயத்தில் உயர்வும், உண்மையும் விடியுமானால் இலக்கியப் பாதையில் நான் கீறிக் கொண்ட பற்றுக்கோட்டுக்கு பரிசு கிடைத்து விட்டதென்றே கருது வேன்.

இருட்டுக்குள் விடியலைத் தேடும் பறவைகளைப் போல, எனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் விடிவைத் தேடுகிறேன். காரணம் அந்தளவுக்கு இலக்கிய மனத்தை நேசிப்பதாலும், யாசிப்பதாலுமேதான்.

**விடைபெறு முன்...**

இதுவரை முப்பதுக்கு மேற்பட்ட புத்தகங்களைப் பிரசரித்து, சமூத்து நூல் வெளியீட்டுத் துறையில் சாதனை படைத்திருக்கும் தமிழ் மன்றம் என்னுடைய இரண்டாவது நூலான “மனச்சுமைகள்” எனும் இத்தொகுதியையும் பிரசுவித்துள்ளது. தாமாக முன்வந்து இப்பணியை மேற்கொண்ட தமிழ் மன்ற நிர்வாகத் தெய்லாளர் அல்ஹாஜ்

எஸ். எம். ஹனிபா அவர்களுக்கு நான் என்றும் நன்றி கூறக் கடமைப்பட்டவன்.

இந்துலை அழகிய முறையில் அச்சிட்டுத் தந்த எம். கே. பிரின்டஸ், சென்னை, அதன் ஊழியர்கள், எப்போதும் என் இலக்கிய முயற்சிகளுக்கு ஆர்வமும், ஆரோக்கியமான ஆலோசனைகளும் தந்துதவும் இலக்கிய உலகின் உடன் பிறப்புக்களான கவிஞர் பதியதளாவ பாராக் (கலைநதி) அவர்கள், பிரபல நாவலாசிரியர் எஸ். ஐ. நாகர் கனி அவர்கள், என்னுடைய படைப்புக்களுக்குக் களம் தந்துதவும் தினகரன், சிந்தாமணி பத்திரிகைகள், இலங்கை வாளைவி, எனது ஆக்கங்களுக்கு எப்போதும் ஆதரவு தருகின்ற என் அன்புக்குரிய வாசகர்கள்-வாளைவி நேயர்கள் -ஆகிய அனைவருக்கும் எனது ஆழந்த நன்றிகளைச் சமர்ப்பிப்பதில் இதயம் இனிக்கின்றேன்.

**இறுதியாக...**

அர்த்தமுள்ள இலக்கியக் குழந்தைகளை அறிவுள்ளவைகளாகவும், ஆற்றல் உள்ளவைகளாகவும் ஆக்கி, சமுதாயப் பரப்பில் நடமாட விடும்போது அக்குழந்தைகளின் வழிகாட்டலைக் கண்டு ஆனந்தப்படுகின்ற ஒரு தாயாக இருப்பதைத்தான் நான் அதிகம் விரும்புகின்றேன்.

இதன் வழி, எனது இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் சமுதாயத் தெருவுக்கு வெளிச்சம் காட்டியிருக்குமானால் அந்த வெற்றியை மானசீகமாகவும், மனப்பூர்வமாகவும் எற்றுக்கொண்டு எதிர்காலத்தில் இன்னும் நம்பிக்கையான ஒரு படைப்பிலக்கியத்தின் பங்காளியாக இருப்பேன் எனக்கூறிக் கொண்டு உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன். நன்றி.

**“அன்பகம்”**

125, மிரிபென்ன வீதி,  
தர்கா நகர்,  
இலங்கை  
25-4-1988

**சௌபார்ணி சீலைமா. ஜி. சுபி**

## வல்லவனுக்கு வல்லவன்

உடல் வளம் நிறைந்திருந்தும்  
மனக் குருடுகளாய்,  
ஊனங்களாய்,  
வாழும்  
பலவீனப்பட்ட  
உள்ளங்கள் மத்தியில்  
தவறு செய்யாமலே  
தண்டனை அனுபவிக்கும்  
ஆயுட்காலக்  
கைதிகள் இவர்கள்...!

அங்கங்கள் இழந்து  
அவதிப்பட்டாலும்,  
எம் சமூகத்தின்  
அங்கங்கள் இவர்கள்...!

அனுதாபத்திற்குரிய  
இந்த  
அங்கவினர்களுக்கே  
"மனச்சமைகள்"  
சமர்ப்பணம்

அது அனுத்கமை பிரதான பஸ்நிலையம். அந்தக் காலை வேளையிலும் அங்கே சனக்கூட்டம் நிரம்பி வழிந்தது. அப் போது தர்கா நகரிலிருந்து வந்து நின்ற பஸ்வண்டி யிலிருந்து இறங்கிய இர்ஷாத், பிரதான வீதியைக் கடந்து ஓர் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் வண்டிகளின் அருகே போய் 'காவி' என்ற பெயர் குறிக் கப்பட்டிருந்த பஸ்வண்டியின் வசதியான ஆசனமொன்றில் அமர்ந்து கொண்டான். அவன் மடியில் கையோடு கொண்டு வந்திருந்த வியாபாரத்திற்கான 'பேக்' இருந்தது.

"இன்டைக்கு அம்பலாங்கொடைக்குத்தான் போக வேணும்..." என மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டவன் டிக்கட்டும் பெற்றுக் கொண்டான்.

ஃ ஃ ஃ

இர்ஷாத் ஒரு தங்க-வெள்ளி வியாபாரி. வீடு வீடாகச் சென்று பழைய தங்க-வெள்ளி சாமான்களைக் குறைந்த விலையில் வாங்கி, அதை உருக்கி, கூடிய விலைக்கு விற்கும் வியாபாரம் அவனுடையது.

இந்தத் தொழிலில் அவனுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. அதனால், தொழில் செய்ய ஆரம்பித்த நாள் தொடக்கம் இன்றுவரை இதே தொழிலைத் தொடர்ந்து செய்து வருகின்றன.

இர்ஷாத்-திடம் ஒரு கெட்ட குணம். அதுதான் தொழி வில் அவனிடம் நேர்மை, நாணயம் கிடையாது. முடிந்த வரையில் எவரையாவது எமாற்றியே வியாபாரத்தை முடித்துக் கொள்வான். அதுமட்டுமில்லை. தங்கத்தை வெள்ளி யாகவும் வெள்ளியையும் பித்தனையாகவும் கூறி நம்பச் செய்து மோசம் பண்ணிவிடுவான். அத்தோடு தனது திருவிளையாடல்களை நிறுத்தி விடுகிறுஞ்சன்றால், அதுதான் இல்லை.

தொழிலிற்குச் செல்லுமிடங்களில், வீட்டாரின் கண்களில் மனைன தூவியிட்டு, அவர்கள் காட்டும் பொருளில் ஒரு சிறு பகுதியையாவது மெதுவாகப் பதுக்கிக் கொள்வான். சில நேரங்களில் அவனின் பார்வைக்கு வரும் பொருட்களை எடுத்த எடுப்பிலேயே மீண்டும் உபயோகிக்க முடியாதபடி வளைத்து உடைத்து விடுவான். அவன் இப்படிச் செய்வதின் முக்கிய நோக்கம், இனிமேல் பாவிக்க முடியாமல் ஆகி (ஆக்கி) விட்ட அந்தப் பொருட்களை அவர்கள் எப்படியும் தனக்கே விற்றுவிட வேண்டுமென்ற சுயநலம் தான். இது அவன் வியாபாரத்தில் கையாளும் மிகப் பெரிய தந்திரமாகும்.

(ஒரு வருடத்திற்கு முன், ஒரு வீட்டில் அவன் இப்படி நடந்துகொண்ட போது, அவன் நோக்கத்தைப் புரிந்து கொண்ட வீட்டுக்காரப் பெண் அவனைத் தும்புத்தடியால் அர்ச்சனை செய்தனுப்பிய அருமையான கதை அவனுக்கும், எனக்கும் மட்டும்தான் தெரியும்)

அம்பலாங்கொடையில் பஸ்ஸை விட்டிறங்கிய இர்ஷாத் நகரிலுள்ள ஒரு ஓட்டவில் காலையுணவை முடித்துக் கொண்டு ஊருக்குள் நடந்து சென்றான். ஆற்றே வீடு களுக்கு ஏறியிறங்கியும் எதுவும் கைகூடவில்லை.

அவன் அலுப்புடன் சென்று கொண்டிருக்கும்போது ஒரு வீட்டில் அவனை அழைத்தார்கள். அங்கே போன அவன்,

“வெள்ளி, தங்க சாமான் இருந்தாக் கொடுங்க நல்ல விலை போடுறன்...” என்றான்.

உள்ளே சென்ற வீட்டுக்காரப் பெண் ஒரு காப்பையும், அறுந்த மாலையொன்றையும் கொண்டு வந்து காட்டினாள். அவற்றைக் கண்ட இர்ஷாத்தின் உள்ளம் குளிர்ந்தது. இரண்டுமே அசல் தங்கம். விடுவானு அவன்.

“ஒரே தாகமாயிருக்கு குடிக்க...கொஞ்சம் தண்ணி தர்றீங்களா...?”—இர்ஷாத்தின் தந்திரத்தின் முதல் கட்ட மிகு. அந்தப் பெண் தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே

சென்றதும், அந்த மாலையிலிருந்து மூன்றங்குலத் துண் டொன்றை அறுத்தெடுத்து தனது சட்டைப் பைக்குள் பதுக்கிக் கொண்டான் அவன்.

அவள் கொண்டு வந்து கொடுத்த தண்ணீரில் சிறிது குடித்த இர்ஷாத் தான் கையோடு கொண்டு வந்திருந்த பேக்கைத் திறந்து அதிலிருந்த உரைகல்லில் அவற்றை உரைத்துப் பார்த்தான். பின்னர், சிறு போத்தல்களில் இருந்த ‘நெருப்புத் தண்ணீரை’யும், உப்புத் தண்ணீரையும் அதன்மீது வைத்துப் பார்த்தான். பின்னர் உதட்டைப் பிடுக்கியபடி,

“செயின் தங்கம்தான். ஆனால் காப்பு தங்கமல்ல. மேலால் மட்டும் தங்க மூலாம் பூசப்பட்டிருக்கு” என்றான்.

அவன் கூறியதை நம்பிய அந்த அப்பாவிப் பெண் பதியிபடி,

“ஜயையோ...அந்த ஜயவலரியில் காப்பு வாங்குற நேரம் அசல் தங்கமென்றுதான் சொன்னாங்க. நான் எமாந் துட்டேன். அவனுகள் நாசமாகித்தான் போகனும்” என்று திட்டித் தீர்த்தவளாக, அவற்றை எப்படியும் விற்று விட னும் என்ற நோக்கத்தில்,

“அப்படியானால் ரெண்டு சாமானுக்கு என்ன விலை போடுவீங்க...?” என்று கேட்டான்.

“மாலைக்கு ஜநாறி ரூபாவும், காப்புக்கு நூற்றைம்பது ரூபாவுமாக அறுநாற்றைம்பது ரூபா போடுவேன்...!” என்றான் இர்ஷாத்.

“என்ன முதலாளி நீங்க...? கொஞ்சம் கூட்டித்தான் போடுங்களே!” என்றான் அவன்.

“சரி...சரி...அறுநாற்றி எழுபத்தைந்து ரூபா போடுறன். இந்தாம்மா...பிடி...!” என்று கூறியவாறு பணத்தை அவள் கையில் கொடுத்துவிட்டு எழுந்து நின்றான் இர்ஷாத்.

வியாபாரத்தை முடித்துக் கொண்ட அவன், அவசரமாக டவுனுக்கு வந்து விட்டான். அவன்து அவசரத்தைப் புரிந்து கொண்டது போல் அனுத்தகமை போகும் தனியார் வாகனம் ஒன்று எதிரே வந்து நின்றது.

“காப்புல ஒரு பவுன் தங்கமும், மாலையில் முக்கால் பவுன் தங்கமும் இருக்கும்-ரெண்டையும் உருக்கினால் மூவாயிரம் ரூபாவுக்கு மேல் லாபம் கிடைக்கும்.” என மனதிற்குள் கணக்குப் பார்த்தபடி பஸ்ஸில் ஏறி அமர்த்தான் இர்ஷாத்.

நிமிடங்கள் பலதை விழுங்கி ஏப்பமிட்டபடி பஸ் ஓடிக் கொண்டிருந்தது. இயற்கை அழகு நிறைந்த கடலோரச் சூழலில் மனதைப் பறிகொடுத்தபடி உட்கார்ந்திருந்த அவன், கடற்காற்றின் இதமான தாலாட்டிலே தன்னை மறந்து கண்ணயரத் தொடங்கி விட்டான்.

நிமிடங்கள் பல கடந்திருக்கும். பஸ்ஸின் குலுக்கலிலே திடீரென்று விழித்துக் கொண்டவன், நிமிர்ந்து உட்கார்ந்தான். பின், தன் மடியிலிருந்த பேக்கைப் பார்த்தான். காண வில்லை, அவனுக்கு ஒரே அதிர்ச்சி. பக்கத்தில் உட்கார்ந்திருந்தவேண்டுத் தேடினான். அங்கு அவனில்லை. அந்த இடத்தில் வேரெருந வயதான மனிதர் உட்கார்ந்திருந்தார். அவனுக்கு எல்லாமே புரிந்து விட்டது.

“அந்த அப்பாவிப் பெண்ண ஏமாத்தி, குறைந்த விலை சாமாங்களைக் கொண்டு வந்தேன். இப்போது என்னை எவ்வே ஒருவன் ஏமாத்திட்டான். ஏமாளி ஜனங்கள் ஏமாற்றிப் பிழைக்கிற என்னப்போல் நானையில்லாதவங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்துல் இல்லாமலா போவான்...?” என்று மனதிற்குள் தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன் ஏதோ நினைத்தவனுய் தன் சட்டைப் பையில் கையைவிட்டுப் பார்த்தான். அங்கே, அவன் திருட்டுத்தனமாக அறுத்துப் போட்ட ‘மாலைத் துண்டு’ அவனைப் பார்த்து ஏனமாகச் சிரித்தபடி கிடந்தது.

‘தினகரன் வாரமஞ்சரி’ 2-9-1984

## படிப்பினை

“அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்...”

சற்றுத் தொலைவிலுள்ள பள்ளிவாசலில் இருந்து ஒவிபெருக்கியில் ஒவிக்கும் ‘சபஹா’ நேரத்திற்கான ‘அதான்’ உறங்கிக் கொண்டிருந்த இக்பாலின் செவியறைகளில் புகுந்து, இதயமெல்லாம் இறை நினைப்பும், பக்திப் பரவசமும் படர, அதற்கு மேலும் தூங்கிக் கொண்டிருக்க விரும்பாத அவன் பள்ளிவாசலுக்குப் போகும் என்னத்துடன் கைகளை நீட்டிச் சோம்பல் முறித்தபடி படுக்கையிலிருந்து எழுந்து கொள்கிறுன்.

சேட்டை மாட்டிக்கொண்டு முன்பக்கம் வந்தவன் வீட்டின் முன்கதவு திறந்திருப்பது கண்டு வியப்புடன் அப்பால் இருந்த கட்டிலை நோக்குகிறுன். அவனுக்கு ஒரே அதிர்ச்சி. படுக்கை வெறுமையாகக் காட்சி தருகிறது.

“மஹுஷன் எங்கதான்... போயிருப்பார் ?” என்ற சிந்தனையுடன் சிலையாக நின்றிருந்த இக்பாலை,

“மகன்.. இக்பால் இப்ப...நேரம் என்ன புள்ளி?” என்ற உம்மும்மாவின் குரல் அவனை உலுக்க, நேரத்தை அறியும் நோக்குடன் முன்பக்கச் சுவரைப் பார்க்கிறுன். அவனுக்கு மேலும் அதிர்ச்சி. சுவர்க்கடிகாரம் இருந்த இடம் வெறுமையாகக் காட்சியளிக்கிறது. அவனின் பார்வை மேசைமீது பாய்கிறது. அங்கேயிருந்த கெஸ்ட் ரேடியோ’ வையும் காணவில்லை.

அவனுக்கு ஒரு கணத்தில் எல்லாமே புரிந்து விட்டது.

“ஆளப்பத்திச் சரியாகத் தெரியாம தங்க இடம் கொடுத்தது என் தவறுதான். எனக்கு இது நல்ல படிப்பினைதான்...” என்று எண்ணியவனின் நினைவெல்லாம் நேற்றைய சம்பவத்தை அசைபோடுகிறது.

இக்பாலுக்கு என்னவோ இருபத்தைந்து வயது தான் இருக்கும். நல்லொழுக்கத்தாலும், நற்பண்புகளாலும், நல்ல குணநலன்களாலும் எல்லோராலும் ஏகமனதாக ‘நல்லவன்’ என்ற நற்சான்றிதழைப் பெற்றவன்தான் இக்பால். எல்லோர் மீதும் பரிவும், பாசமும் காட்டும் இக்பால் இளகிய மனமும், இரக்கக் கிந்தையும் கொண்டவன். பிறருக்கு உதவுதல், கஷ்டப்படுவர்களுக்குக் கை கொடுத்தல் என்பன அவனுடன் ஒட்டிப்பிறந்த நல்ல பழக்கங்கள்.

யாரும் இக்பாலிடம் உதவி கேட்கத் தேவையில்லை. உதவி கேட்குமுன்பே நிலைமையைப் புரிந்து உதவும்பக்குவம் நிறைந்தவன் இக்பால்.

அன்றும் அப்படித்தான் ஊருக்குப் புதிய வியாபாரி யொருவர் தனது வீட்டுப்பக்கம் வந்தபோது, அவருடன் சிறிது நேரம் உரையாடிய அவன், அந்தப் புதியவரைத் தனது வீட்டில் பகல் சாப்பாட்டிற்கு அழைத்தான். புதிய வரும் அவன் வேண்டுகோளுக்கு இனங்கி அன்று பகலுண்ணவை அவன் வீட்டிலேயே முடித்துக் கொண்டு,

“தம்பி... இன்றைக்கு இரவு உங்க ஊருல தங்கிட்டு காலைதான் ஊருக்குப் போகணும்... அதனால் தங்கிட்டுப் போக பக்கத்துல பள்ளிவாசல் இருக்கா...?” என்று கேட்ட போது,

“பள்ளிவாசல் கொஞ்சம் தூரத்துலதான் இருக்கு. நீங்க எங்க வீட்டுலேயே தங்கிட்டுப் போங்களே’’ என்று பெருந்தன்மையுடன் கூறினான் இக்பால். அதற்குச் சம்மதித்த புதிய வரும், பூரண திருப்தியுடன் அன்று இரவும் இக்பாலின் வீட்டில் இராப் போசனத்தை முடித்துக் கொண்டு அங்கேயே நித்திரை செய்தார்.

“ம... மனுஷன் இப்பிடிச் செஞ்சிட்டுப் போவாரென்று நான் கனவுல கூட நெனைக்கல்லயே...” என்று வருத்தப் பட்டுக் கொண்டிருந்தவனின் சிந்தனையை,

“மகன்... இக்பால்... என்னப்பா யோசிச்சிக்கிட்டே நிக்கிறே...! நேரம் என்னாடு எத்தன தடவைதான் கேக்

குறது...?” என்ற தாயின் குரல் அவனின் சிந்தனையை அறுக்க,

“அதுதான்... உம்மா... சுவர்க் கடிகாரத்தையும் காணல்ல... ரேடியோவையும் காணல்ல... நேத்திராவு இங்க படுத்துத் தூங்கின் ஆளையும்தான் காணல்ல...”, என்றார் வெகு சிரமத்தோடு,

இதுகேட்டு அதிர்ச்சியடைந்த அவனின் தாயார்,

“இதுக்குத்தான் யாரையும் நம்பிடாதே என்று நான் அடிக்கடி புத்தி சொல்றன். நீ கேட்டாத்தானே! முன்பின் தெரியாத மனுஷனுக்கு தங்க இடம் கொடுத்தாய் ம்... இப்ப வீட்டுல இருந்ததயெல்லாம் சுருட்டிக்கிட்டுப் போயிட்டான். ம்... இப்ப என்ன செய்றது? இதாவது ஒனக்குப் படிப்பினையாக இருக்கட்டும்..!!” என்றார்.

“உம்மா... ஏதோ நடந்து நடந்து போச்சு, எங்க கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட ஒரு தடவ ஒரு வழி போக்கனுக்குச் சாப்பிடச் சாப்பாடும், தங்க இடமும் கொடுத்தாங்களாம், காலை விழிச் செழும்பிப்பாத்தப்போ படுக்கையில் ஆளே இல்லயாம். படுக்க முழுக்கவும் மலம் தானும் இருந்திச்சு. உடனே எங்க நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க, தங்கட பொன்னான கைகளால் அந்த வழிப்போக்கன் அசுத்தப்படுத் திருந்த படுக்கை எல்லாம் சுத்தப்படுத்தினங்களாம். தன்ட ஏதோ ஒரு பொருள் அங்கு தவற வச்சிட்டுப்போன அவன் திரும்ப அவ்விடம் வந்தப்போ... தனது அசுத்தத்த தன்ட மலர்க் கரத்தால் மாநபியவர்கள் துப்பரவு செய்றதக் கண்டு, பெருமானாட பெருந்தன்மையால கவரப்பட்ட அவன்ஓடனே கலிமாச் சொல்லி இஸ்லாத்தைத் தழுவினாலும். உம்மா... இந்தச் சம்பவத்தோட எங்களுக்கு நடந்தத வச்சுப் பார்த்தா எங்க கதை ரொம்பச் சின்னாதுதாம்மா...!” எனத் தாய்க்கு ஆறுதல் கூறிவிட்டுப் பள்ளிவாசல் நோக்கிப் புறப்பட்டான் இக்பால்.

நாட்கள் சில நகர்ந்தன. ஏதோ முக்கிய வேலைக்காகக் கொழும்பு சென்ற இக்பால், அங்குள்ள, தனது சகோதரி வீட்டில் இரண்டு தினங்களைக் கழிக்க நேர்ந்துவிட்டது. அப் போது ஒருநாள் வீட்டு வாசலிலே,

“இந்த ஏழை மிஸ்கீனுக்கு ஏதாச்சும் கொடுங்க சிடேவி...” என்ற குரல் கேட்டவன்.

“எங்கேயோ இதற்கு முன் கேட்ட குரலாக இருக்கே...” என்ற சிந்தனையுடன் முன்பக்கம் தானினான். அங்கே... வாசலிலே நின்ற உருவத்தைக் கண்டதும் அதிர்ந்து போனன். அந்த மனிதரின் முழங்கையளவில் வெட்டப்பட்டு ‘பெண்டேஜ்’ போடப்பட்டிருக்கும் கோலத் தைக் கண்டதும் பேரதிர்ச்சியடைந்தான் இக்பால்.

இக்பாலை இனங்கண்டு கொண்ட அம்மனிதர்,

‘தம்பி... என்ன ஒங்களுக்கு ஞாபகமிருக்கா...?’ என்றார் நாத்தமுதமுக்க.

‘ஆமாமா... நன்றாக ஞாபகமிருக்கே... அவ்வளவு லேசில மறந்திடுவேனு...?’ என்றான் இக்பால்.

“தம்பி... என்ன மனிச்சிடுங்க... அன்றைக்கு ரெண்டு நேரமும் வயிறு நிறைய சாப்பாடு நந்து, மனுஷத்தன்மை யோட இரவு தங்க இடமும் தந்தீங்க. ஆனால், இந்தப்பாவி வலியவந்து உதவி செஞ்ச ஒங்களுக்குத் துரோகம் பண்ணிட்டான். ஒங்க வீட்டுல இருந்த சுவர்க்கடிகாரம், ரேடியோ, உடுப்புகள் எல்லாத்தையும் தூக்கிட்டு வந்துட்டேன். நான் செஞ்ச துரோகத்த அல்லாவே பொறுக்கல்ல. அன்றைக்கு ஒங்க வீட்டுல இருந்து ‘பிரைவெட்’பஸ்ஸாலதான் வந்தன். நான் ஜன்னல் ஓரமாக உக்காந்து என் வலது கைய ஜன்னலிலே வச்சிக்கொண்டு வந்தன். எங்க பஸ்ஸாட ஓரமாக வேகத்தோட வந்த வேவெருரு பஸ் என் கைய மோதிட டெப் போயிட்டுது. கையே முறிஞ்சபோச்சு தம்பி. பஸ்ஸால இருந்தவங்க ஒடனே என்னக் கொண்டுபோய் ஆஸ்பத்திரி யில சேர்த்தாங்க. அங்க என் கையையே வெட்டிட்டாங்க, ’’ என்று கண்ணோரோடு பேசிய அவர் மீண்டும் தொடர்ந்தார்.

“பாருங்க தம்பி அன்றைக்கு என் கைகாலல் நல்ல உறுதி இருந்தப்போ... உழைக்காம குறுக்கு வழியிலபோய் சம்பாதிச்சன். இன்றைக்கு அறிவு வந்து உழைக்க விரும் புறன். ஆனால் .. கை உதவ மறுக்குதே ! அதனால் தான் இப்பிடி வீடு வீடாகக் கைநீட்டி திரியிறன் தம்பி . நீங்க எனக்குச் செஞ்ச உதவிய மறந்து எந்தக் கையால் நான் உங்க வீட்டுச் சாமான்கள் திருடிட்டு வந்தேனே, அந்தக் கைக்கே இப்ப தண்டனை கிடைச்சிருக்கு. இந்தக் கையைக் காணுற நேரமெல்லாம் என் மனச்சாட்சி என்னக் கொல்லுது தம்பி, இந்தக் கை எனக்கு மட்டுமில்ல.. என்னப் போல உள்ள ஆயிரமாயிரம் துரோகிகிஞக்கும் படிப்பினையாகவே விருக்கும்.. ’’

தன் தவற்றையெல்லாம் உணர்ந்து திருந்திய மனதோடு பேசிய அந்த மனிதரின் சோகநிலை கண்டு இக்பாலின் இமைகளும் கசிந்தன.

“இந்தாங்க .. இந்தக் காச முதலா வச்சி ஏதாவது சிறுதொழில் செய்யுங்க..” என்றவாறு நூறு ரூபா நோட்டொன்றை நீட்டிய இக்பாலின் பெருந்தன்மையை நினைத்து கண்கள் கலங்க, கைகள் நடுங்க, நன்றிப் பெருக்கோடு அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவனிடமிருந்து விடை பெறுகிறீர் அந்த மனிதர்.

## போலிகள்

அன்றும் வழைமேபோல் அந்தகரம் ஜனவெள்ளத்தால் நிறைந்திருந்தது. கடைவீதி ஓரமாக நாகூர் காக்கா தள்ளாடித் தள்ளாடி நடந்தார். வெயில்ன கொடோமும், பசிக் களைப்பும் அவர் நடையிலே பிரதிபலித்தன. அடியெடுத்து நடக்கக்கூட முடியாத நிலையில் சிரமத்தோடு நடக்கும் அவரைப் பற்றி யாருமே கவலைப்படவில்லை.

நாகூர் காக்காவுக்கு எழுபது வயதிருக்கும். திருமணம் முடித்த போதும் அவருக்குப் பிள்ளைகள் கிடையாது. அன்பு மனைவியும் ஆற்றேழு வருடங்களுக்கு முன் காலமாகி விட்டார். இப்போது, உறவு என்று உரிமை கொண்டாட அவருக்கு யாருமேயில்லை. உறவு என்று கூறி ஒட்டிக்கொள்ள அவரிடம் பணமும்தான் இல்லையே!

முன்பெல்லாம் அவர் கஷ்டப்பட்டு உழைத்துத்தான் தமது ஜீவநேபாயத்தை நடத்தி வந்தார். ஆனால், முன்பு போல் இப்போது அவரால் இந்தக் தள்ளாத வயதில் உழைக்க முடியவில்லை. எனவே யாரும் தமக்குத் தருவதை யுண்டு, கடையோரமோ, திண்ணேயோ-கிடைக்கும் இடத்தில் தூங்கி எழுவார். இதுதான் அவரின் அன்றுட வாழ்க்கை.

இன்று காலையில் எருந்தவுடன் தேநீர் குடிக்க வேண்டும் போலிருந்தது அவருக்கு. இருப்பினும் கையில் பணமில்லை. பக்கத்துக் கடை பவிரிடம் ஏதாவது கேட்டுவாங்கிக் கொள்ளலாம் என்ற நினைப்பில் அந்தக் கடையை நெருங்கினார் காக்கா. கடையின் முன்பக்கம் நின்றவனே பவிர்தான். அவனை நெருங்கி மிக்க ஆவலோடு.

“தம்பி...! தேத்தண்ணீ குடிக்க ஒரு ரூபா தாங்க சீதேவி. அல்லாஹு-தத்தூலா உங்களுக்குக் கிருப செய்வான்”-காக்கா கூறிமுடிக்கவில்லை. அவன் ‘சன்’ என்று அவர் முகத்திலே பாய்ந்தான்.

“சீ... விடிஞ்சும் விடியாம வந்துட்டங்க... இந்தப் பிச்சக் காராரால் பெரிய தொல்லயாப் போச்ச, தரித்திரம் பிடிச்ச

முதேவிகள். இங்க...காசுமில்ல...தூசுமில்ல... ம்...போங்க போங்க...இந்தப் பக்கம் வராதீங்க...!” என்று நாயைப் போல் தன்மீது பாய்ந்து, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக எச்சரித்து விரட்டியனுப்பிய பவினின் வார்த்தைகள் இப்போதும் அவருக்கு வேதனையைத் தந்து கொண்டேயிருந்தன.

அவ்விடத்தை விட்டு அகன்ற அவர்,

“தேத்தண்ணீ குடிக்காட்டியும் பரவாயில்ல...பச்சத் தண்ணியையாவது குடிப்போம்!” என நினைத்தவராக இன்ஹாமின் தேஹாட்டலுக்குப் போய் தண்ணீர் கேட்டார். அந்த இதயமுள்ள ஏழை இன்ஹாம்,

“காக்கா..! காலையிலேயே வந்து தண்ணீ கேக்குறீங்களே...இந்தாங்க டி. குடிச்சிட்டுப் போங்க...” என்று பால் தேநீர் ஒன்றை அவருக்கு நீட்டினான். நன்றிப் பெருக்கோடு வாங்கிக் குடித்த காக்கா,

“ஏழைகள்ட மனச தங்கம்தான். இந்த ஏழைகள்ட இதயத்துல தான் ஈரும், இரக்க உணர்ச்சியும் இருக்கு.” என நினைத்துக் கொண்டார்.

அன்று பகல் ஒரு மணியாகி விட்டது. தண்ணிடம் இருக்கும் சில்லறைகள் சாப்பாட்டுக்குப் போதாமல் இருக்கவே,

“நம்ம இரும்புக்கடை இஸ்மாயிலிடம் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்...” என்று நினைத்தவராக இரும்புக்கடையை நோக்கி மெதுவாக நடந்தார் நாகூர் காக்கா. அப்போது உணவருந்தத் தயாராகிக் கொண்டிருந்த இஸ்மாயிலிடம்,

“ரெண்டு ரூபா கொடுங்க தொர. சாப்பாட்டுக்கு வழியில்ல...” என்றார் ஆவல் ததும்ப.

“சீ ஒங்கட தொல்ல பொறுக்கேலாது. இனிமேல் இந்தப் பக்கம் வந்தா நடக்குற கத வேற்தான். பொலிசல் ‘ரிப்போர்ட்’ பண்ணிடுவேன். இந்த நாய்களுக்கு காலம் நேரம் தெரியாது. இங்கு நான் சாப்பிடுறத வாய்ப் பார்த்

துக் கொண்டு நிக்காம போங்க...ம்...போகச் சொன்னப் போய்த் தொலைங்களேன்! என விரட்டினுள் இஸ்மாயில்.

‘ம்... இவன்ட மனசே இரும்புதான். ஒரு நாளாவது ஒரு சதம் தரமாட்டானே!’ என வருத்தத்தோடு படியிறங்கினார் காக்கா. அன்று பல கடைகளுக்கும் படியேறி இறங்கிய நாகூர் காக்கா வெறும் வயிற்றுடன் இருந்து விட்டார்.

அன்று மாலை மங்கியது. கையிலிருந்த சில்லறைப் பணத்தை எடுத்துக் கொண்டு இன்ஹாமின் ஹோட்டலுக்குப் போனார் காக்கா. அவரின் தலையைக் கண்டதுமே,

“காக்காவா ! வாங்க.. வாங்க என்ன வேணும்?” என்று வரவேற்ற இன்ஹாம், அவர் கேட்ட இரண்டு பணிஸ் களை அவருக்குக் கொடுத்துவிட்டு, பணத்தையும் வாங்க மறுத்து விட்டார்.

இரவாகியது தான் வழமையாக தூங்கும் இடத்திற்குப் போனார் காக்கா. அவ்விடத்தில் புதியவர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார்.

“பாவம்.. இவரும் என்னப் போல ஒருவர் தானே! தூங்கட்டும்...” என்று அவர் வந்து விட்டார்.

இன்று தூங்குவதற்காக அந்தப் பிடவைக் கடைத் திண்ணை வசதியாகவே பட்டது காக்காவுக்கு சீமெந்துத் தரையிலே அவர் சாய்ந்து கொண்டார். தூங்கியும் விட்டார்.

பத்து நிமிடங்கள் கழிந்திருக்காது. முன் கதவைத் திறந்த கடை முதலாளி புஹாரி, காக்கா படுத்திருப்பதைக் கண்டு தனது நண்பனிடம்,

“கிழவன் தூங்குரு. வா மச்சான்.. ஒரு ஜோக் செய்வம். சீக்கிரமா ஒரு வாளித் தண்ணி அள்ளிக் கொண்டு வா” என்றான். தண்ணீர் வாளியடன் வந்து நின்றன நண்பன். தண்ணீர் வாளியைத் தன் கைக்கு வாங்கிக் கொண்ட புஹாரி, மெதுவாக ஓசையின்றிப் போய்க் காக்கா

வின் தலையிலிருந்து கால் வரை தண்ணீரை ஊற்றி விட்டான்.

இந்தத் திமர்த் தாக்குதலினால் திடுக்கிட்டெழுந்த காக்கா குளிரிலே வெட வெடத்தார். நண்பர்கள் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

“தூங்குறதுக்கு இடமில்லாத நான், நாய் கூட தூங்கி எழும்புற இந்தப் படியில் தூங்கியதுக்காக இந்த அநியாயத் தச் செய்திட்டங்களே வாப்பா. இது... நியாயமா..? அல் லா(வ) கேப்பான் தொர...” என்று கூறிவிட்டு, அந்தக் குளிரிலே நடுங்கியவராக தன்னாட்டத்துடன் இன்ஹாமின் ஹோட்டலுக்கே வந்தார். ஹோட்டல் மூடியிருந்தது. அந்த ஹோட்டல் திண்ணையிலே வேதனையோடு சாய்ந்து கொண்டார் காக்கா.

ஃ ஃ ஃ

பொழுது விடிந்தது. அதிகாலையிலேயே கடைக் கதவைத் திறந்த இன்ஹாம் முன் பக்கம் சுருண்டு படுத்துக்கிடக்கும் நாகூர் காக்காவை அனுதாபத்தோடு பார்த்தான்.

“கடைய முடுறுதுக்கு முன்னால் வந்திருந்தா உள் பக்கம் இடம் கொடுத்திருப்பேனே! பாவம்.. தூங்கி எழும்பட்டும்” என இருந்து விட்டான்.

காலை ஆற்றை மணியாகியும் காக்கா எழுந்திருக்கவில்லை.

“வழமையா எழும்பி சுபுஹா தொழப் பள்ளிக்குப் போவாரே...!” என்று யோசித்தவாறு காக்காவைத் தட்டி பொழுப்பினான் இன்ஹாம். அவரின் உடல் குளிர்ந்து சில்லிட்டிருந்தது. அவர் அசையவில்லை. இன்ஹாம் டாக்டரிடம் ஓடினான்.

கிழவரைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர் வேதனையுடன்,

‘ஆள் மெளத்தாயிட்டாரு. தலையெல்லாம் நன்னஞ்சு, அளவுக்கு மின்சிய குளிரால் ஜூராம் ஏற்பட்டு-அதனால்தான் ‘மெளத்து’ நடந்திருக்கு. பாவம். அனாதை ஜினுஸா. எல் லோருமாச் சேர்ந்து கடமையைச் செய்யுங்க...’! என்று கூறி விட்டுச் சென்றார் டாக்டர்.

“அட ரெண்டு நாளா மழையே இல்லையே! எப்பிடித் தான் தலைவு தண்ணி விழும்?..” என்று மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டவனுக்குக் கடைசி வரை விடையே கிடைக்கவில்லை.

காக்காவின் மரணச் செய்தி கேட்டு அந்த நகரமே அவ்விடத்தில் கூடிவிட்டது. காக்கா ஒரு அனாதை என்பதால் அவரின் இறுதிக் கடமைகளைத் தானே முன்னின்று நடத்தத் துணிந்த இன்ஹாமைத் தடுத்த இரும்புக்கடை இஸ்மாயில்,

“இது ஒரு நன்மையான காரியம். எல்லாருமாகச் சேர்ந்து செய்வோமே! இந்தாங்க... என் கணக்குல இது...” என்று கூறியவாறு எல்லோரும் கானும் விதம் இரண்டு நூறு ரூபா நோட்டுக்களை நீட்டினார்கள்.

அப்போதுதான் அங்கே ஓடிவந்த பிடவைக் கடை புஹாரி பின் நிற்கவில்லை.

‘கவனுக்குத் தேவையான பிடவைகள் நான் தாறன்’ என்றார்கள்.

கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு முன்னால் வந்த பக்கத் துக்கடை பவாரி.

‘இந்தாங்க என்பேருல இருநூற்று ஜிம்பது ரூபா. கொப்பியில குறிச்சிக் கொள்ளுங்க...’ என்று பணத்தை நீட்டினார். இஸ்மாயிலைவிட கூடுதலாகக் கொடுத்துத் தன்னைப் பெரிய தாராளவாதியென ஜினங்களுக்குக் காட்டிக்கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தத்தில் அவருக்குப் பரம சந்தோஷம்.

இம்முன்று பேரினதும் நல்ல உள்ளங்களையும், பரந்த மனப்பான்மையையும் அந்த ஜினவெள்ளாம் வானளாவப் புகழ்ந்து கொண்டது.

அப்போது அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்த நாகர் காக்காவின் உயிரற்ற சடலம் தனக்குள்ளேயே,

‘நேந்து தேத்தன்னிக்கு ஒரு ரூபா தராதவன் இன் டைக்குப் பேருக்கும் புகழுக்குமாக நூற்றுக் கணக்குல துக்கி வீச்ருன். பசிக் களைப்புல சாப்பாட்டுக்கு வழி கேட்ட நேரம் என்ன ஓட ஓடத் துரத்தினவன் இன்டைக்குப் புகழுக்காக நூற்றுக் கணக்குல வாரி வீச்ருன். நான் ராத்திரி தூங்கப் போன நேரம் அந்த புஹாரி தலையில் தன்னிய வாரி ஊத்தி என்னத் தூங்க விடாம விரட்டியடிச்சான். இன் டைக்கு என் ஜினுஸாவுக்கு கவன் போடப் போருனும். நான் உயிரோட இருக்கிற நேரம் என் பசிக்கு உதவாம், தாகத் துக்கு உதவாம், எனக்குத் தூங்க இடம் தராம என்ன துரத்தியடிச்சவங்க என் உயிரே போனப்பறும் அந்தச் சீதேவி இன்ஹாமத் தடுத்திட்டு ஆங்கு ஆள் பெரிய மனுஷர் களாகி, பேருக்கும் புகழுக்கும் என்ட ஜினுஸாவ எடுக்க போருங்க. நல்ல மனுஷர்களாக வேஷம் போட்டு சனங்களையும், சமுதாயத்தையும் ஏமாத்தலாம். ஆனால் எங்களைப் படைத்து பரிபாலிக்கிற அல்லாற்றவ ஏமாத்த ஏலாது என்கிற விஷயம் இந்தப் போலிகளுக்குப் புரிஞ்சாத்தானே.. !’’ என வேதனையுடன் நினைத்தவாறு அமைதியாகக் கிடந்தது.

## வாக்குறுதிகள் வலிமையிழந்தபோது..!

மாலை மங்கி இருள் கவியும் நேரம். இன்னும் வேலைக் குப் போன மகன் வாரிஸ் வீடுவந்து சேரவில்லை. மகனின் வரவையே ஆவலோடு எதிர்பார்த்து வீட்டு வாசற்படியிலேயே கண்கள் கலங்க நின்று கொண்டிருந்த தாய் பதீனு வின் இதயத்திலிருந்து வில்லிலிருந்து விடுபட்ட அம்பாக நின்டதோர் பெருமுச்சு வெளிக்கிளம்பியது.

“‘மஹாம்... இந்தப் பதினேழு வயசிலேயே படிப்ப நிறுத்திட்டு உழைத்து இந்தக் குடும்பத்தக் காப்பாத்த வேண்டிய தலையெழுத்து என் மகனுக்கு. நாளொன்றுக்கு நாப்பது ரூபா உழைக்கிறதுக்கு என்புள்ள கடைல என்ன பாடெல்லாம் படுருஞே ? உலகத்தப் புரிஞ்சு கொள்ளாத இந்தப் பிஞ்சு வயசல்... பெத்த தாய்ட அனைப்பையே மறக்காத இந்தச் சின்ன வயசல்... யா அல்லாஹ்! அவனுக்கு ஏன் தான் இந்த நசீபக் கொடுத்தாயோ? என்தான் எங்க குடும்பத்த இப்பிடி சோதிக்கிறுயோ...? அவரும் மட்டும் இந்த நேரம் இருந்தா என்புள்ள இப்படிக் கஷ்டப்படவேண்டி வந்திருக்குமா..?’ என ஏதேதோ சிந்தித்துக் கண்கலங்கிய வளின் கடந்த காலம் அவன் முன்னே விரிகிறது.

ஃ ஃ ஃ

பதீனு ஸப்வானுக்கு மைனவியாகி இப்போது பதினெட்டு வருடங்கள் கடந்திருக்கும். ஸப்வான் பதீனு தம்பதியினரின் இல்லற வாழ்வின் இனிய நினைவாக அவர்களுக்கு நான்கு பிள்ளைச் செலவங்கள் கிடைத்தன. முத்தவன் மகன். அடுத்தது இரண்டும் பெண் மக்கள். நான்காவது ஒரு மகன்.

கணவன் ஸப்வான் தன் மைனவி மீதும் அன்புச் செல் வங்கள் மீதும் உயிரையே வைத்திருந்தார். தம் மைனவி மக்களுக்கு எந்தக் குறையும் வைக்காது அவர்கள் திருப்தியே தன் திருப்தியென வாழ்ந்தார் ஸப்வான்.

அவர் தனது மைனவிமக்களோடு மட்டுமன்றி தனது குடும்பத்தினரோடும், மைனவியின் குடும்பத்தினரோடும் மிகவும் அன்பாகவும், ஆதரவாகவுமே வாழ்ந்து வந்தார்.

பதீனுவை மனமுடிக்கும் போது அவளின் தம்பி தங்கைகள் பெரியவர்களாக இருக்கவில்லை. எனவே தந்தையை இழுந்திருந்த அவர்களின் முன் ஸப்வான் ஒரு தந்தையின் நிலையில் நின்றே, அவர்களைப் படிப்பித்து பராமரித்து வந்தார்.

பதீனுவின் தங்கைகள் திருமண வயதை அடைந்த போது ஒரு தந்தை அல்லது சகோதரர்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய பொறுப்பான கடமையைத் தானே முன் நின்று நடத்திமுடித்தார். அந்தளவுக்குத் தாராள மனமும், இரக்க சிந்தையும் அவரிடம் இயல்பாகவே அமைந்திருந்தன.

அப்போது அவர்களது முத்த மகன் வாரிஸ் பத்தாம் வகுப்பில் பயின்று கொண்டிருந்தான். எப்படியாவது அவளைப் படிப்பித்து ஒரு டாக்டராகக் காணவேண்டுமென்பது ஸப்வானின் ஒரே லட்சியமாக இருந்தது.

அந்தக் குடும்பத்தில் எத்தத் துன்ப துயரங்களும் இடம் பெறுது அவர்கள் வாழ்வு சீராக இயங்கிக் கொண்டிருந்தது. இதை இறைவனே விரும்பவில்லையே...என்னவோ, ஒரு நாள் ‘நெஞ்சு வலி’ என்று கட்டிலில் சாய்ந்த ஸப்வான் நிரந்தரமாகவே கண்களை மூடிக் கொண்டார். இந்த எதிர்பாராத பேரிடியினால் தாக்கப்பட்ட பதீனு தன் நினைவிழந்து மூர்க்கையானான்.

அந்தக் குடும்பத் தலைவனின் திடீர் பிரிவைப் பதீனு வினாலும், குழந்தைகளாலும் தாங்க முடியவில்லை. தலைவனை யிழுந்து அந்தக் குடும்பம் தள்ளாடியபோது, குடும்பத்தினர் என்றும், உறவினர்கள் என்றும் எல்லோரும் தான் ஆறுதல் கூறினார்கள்.

“தாத்தா.. அழாதீங்க தாத்தா... இந்தக் குடும்பத் துக்கு ஒரு குறையும் வராம பார்க்கிறது தான் இனி என்

வேலை...” என்று பொறுப்புனர்ச்சியோடு கூறினான் பத்ன வின் முத்த தம்பி.

பேசிபுத் தந்தையின் பேரிழப்பால் தேம்பியழும்செல்வ மகளை அரவணைத்து அவள் தலையை ஆதாவோடு தடவிய படியே,

“மகள் அழாதீங்கம்மா .. இனிமேல் நான்தான் உங்களுக்கெல்லாம் வாப்பா... என்ன வாப்பாவாகவே நென்சீ உங்க நேவைகளையெல்லாம் என்கிட்டக் கேளுங்க. உங்கள் யெல்லாம் கண்கலங்க விடாம என் புள்ளைகள் போலப் பாப் பேன்!..” இப்படி அந்த சமுத்திரத்தின் முன் அளந்து கொட்டியவர் பத்னவின் தங்கையின் கணவர் பாறுக்.

“நீங்க அழாதீங்க தாத்தா. அழற்தால் மௌத்தான வரு வரவா போருரு...? மௌத்து எல்லாருக்குமே வரக் கூடியதுதானே! அதனால் கண்ணத் துடைச்சிட்டு மனச தைரியமா வச்சுக் கொள்ளுங்க. இந்தக் குழந்தைகளுக்கா கவே நான் வாழப் போறேன். நான் கல்யாணமே கட்ட மாட்டேன்...” என எல்லோரையும் விட ஒருபடி மேலே போனான் பத்னவின் இளைய தம்பி.

நாட்கள் நகர்ந்தன ஸப்வான் காலமாகி இப்போது ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. இத்தனை காலமும் பதினாறின் குடும்ப வண்டி அவளின் தாய்வீட்டினரினதும், உறவினர் களினதும் உதவிக் கரங்களால் மெதுவாக ஊர்ந்து சென்றது.

ஆரம்பத்தில் விருப்புடன் உதவியவர்கள் காலம் செல்லச் செல்ல வெறுப்புடன் நடந்து கொண்டார்கள். தருவதை முன்னுழுத்தபடியே தந்தார்கள். நாட்செல்லச் செல்ல அவர்கள் தங்களது சுயரூபங்களைக் காட்டவே செய்தனர்.

நாட்கள் நகர்ந்த வேகத்தில் “இனிமேல் கல்யாணமே கட்டமாட்டேன்” என்ற தம்பியும் திருமணம் முடிப்பதற்கு ஆயத்தமாகி விட்டான். இப்போது அவளின் தாய்வீட்டினர் நிறைந்த செல்வச் செழிப்போடும், ஆடம்பரத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வீட்டினர் இனைந்து தரும் நாற்பது ரூபாவில் தாயின் தும், நான்கு பிள்ளைகளினதும் வயிறும், மனமுமா நிறையப் போகிறது ? அந்த நாற்பது ரூபாயில் எத்தனை சாமான்கள் தான் வாங்குவது..? எத்தனை வேலைகள் தான் செய்வது..? எப்படியோ அரைப்பட்டினியோடு பத்னவின் குடும்ப வண்டி மெதுவாக நகர்ந்தது.

ஒருநாள், வீட்டினர் தரும் பணத்தைப் பெறுவதற்காகத் தாய் வீட்டிற்குச் சென்றார்கள் பத்தை. முகத்தில் வெறுப்புக் குறி கள் வெளியாக நாற்பது ரூபாவை அவள் கையில் கொடுத்த இளைய தம்பி,

“தாத்தா.. உன் குடும்பத்தை இத்தன நாளும் நாங்க பார்த்ததே பெரிய வேலை. முந்தி மாதிரி இப்ப தொழிலும் சரியில்ல. இப்பிடியே உன் குடும்பத்தக் கவனிச்சிக்கிட்டிருந்தா எனக்குக் கல்யாணமில்லயா... வாழ்க்கயில்லயா ? தயவு செஞ்சி இனிமேல் எங்கள் கஷ்டப்படுத்த இங்க வராத ..!” என்று அவள் கூறக்கூறத் துடித்துப் போனாள் பத்தை.

“அவரு மௌத்தான நேரம் நீங்களெல்லாரும் எப்படி யெல்லாம் வாக்குறுதி தந்தீங்க...! இப்ப நீங்களா இப்பிடிப் பேசுறது ? கூடப் பொறந்த உடன்பிறப்பும், குழந்தைகளும் பட்டினியோட இருக்க, நேந்து ஊரையெல்லாம் கூட்டி பல ஆயிரங்களச் செலவு செஞ்சி, பேருக்கும் புகழுக்குமாக பெரி சாக் கந்தாரி கொடுத்தீங்களே...! எனக்கில்லாத காசு அதுக் கெல்லாம் இருக்கோ..?” என மனத்திற்குள்ளேயே அழுது தீர்த்த பத்தை கலங்கும் கண்களோடு பக்கத்தில் நின்ற தங்கையை நிமிர்ந்து பார்த்தாள். அவளாவது தனக்காகப் பேசுவாளென எதிர்பார்த்தாள் பத்தை.

“நானு சொல்றதும் சரிதானே! அவரும் வாழுணும் இல்லையா...? அதனால் எப்படியாவது வாழ்க்கையில் போராடி வெல்லப்பாரு..!” என்ற தங்கையின் அறிவுரைக் குக் காது கொடுக்கவிரும்பாத பத்தை, பக்கத்தில் நின்றிருந்த தாயை நிமிர்ந்து நோக்கினாள்.

“பாரு...! அவங்க ரெண்டு பேருமே சொல்றது சரி தானே! இந்தக் காலத்துல் தாயையும், நாலு புள்ளைகளையும் பாரமெடுத்துப் பாக்குறிதென்றால் லேசான காரியமா...? அதனால் நீயாக யோசிச்சுப்பாரு. இப்பதான் எல்லாப் பொம் பினோக்கும் உபாய் போருங்களே! நீயும் போனால்தான் என்ன?..” என்ற தாயின் போதனை பதினாலின் கண்களி விருந்து தாரைதாரையாகக் கண்ணீரை வெளிவரச் செய் தது. பாவும் அவள்மீது மனிதாயிமான ரீதியில் இரக்கப்பட ஒரு இதயமுழே அங்கிருக்கவில்லை.

“யா அல்லாஹ் ! இதென்ன அநியாயம் ? அவரு இருந்தா நாலுபேருக்கு முன்னால் அவமானப்படவோ, கண்ணீர் வடிக்கவோ நேர்த்திருக்குமா..? சே .. என்ன உலகமிது ? ஒரு நந்தைட இடத்துல் நின்று அவரு இந்தக் குடும்பத்துக்குச் செய்த சேவைகளுக்கு ஒரு நன்றியணர்வு கிடையாதா...? அவரு மெளத்தான நேரம் நாலு பேருக்கு முன்னால் வாக்குறுதிகளத் தந்து, எப்படியெல்லாம் தங்களப் பெரிய மனுஷர்களாக இனங் காட்டிக் கொண்டாங்க... பெத்த உம்மாவே உபாய் போய் பின்னைகளக் காப்பாத்து என்ற சொல்ற நிலைக்கு வந்துட்டேனே.” என மனிதற்குன் நினைத்து அழுதவளை,

“என்ன பதினு யோசிக்கிறே ! யோசிக்க என்ன யிருக்கு ? உலகத்துல் நடக்காததையா நான் சொல்றேன்? நீ வெளிநாடு போனால்தான் எல்லாக் கஷ்டங்களுமே தீரும்” என்ற தாயின் தீர்ப்பு பதினாலைத் திடுக்கிட வைத்தது.

“உம்மா... நீங்க எது வேணுமென்றாலும் சொல்லுங்க. ஆனால், உபாய் போக மட்டும் சொல்லாதீங்க ..! அவரு உசிரோட இருக்கிற நேரமே பொம்புளைங்க வெளிநாடு போறது அவருக்குப் பிடிக்காது. அவருக்குப் பிடிக்காதத நான் செய்யனுமா .? ஒருபோதும் மாட்டேம்மா...!” என்று மறுத்தவளிடம்,

“உன் புள்ளைகள்ட நன்மைக்காகத் தான் சொன்னேன். நீ கேக்குறதாயில்ல. அதனால் இங்கு வந்து தொல்லை தராம எப்பிடியாவது வாழ்ப்பாரு !” தாயின் வார்த்தைகளை ஜீர

ணிக்க முடியாது, அவ்விடத்திலிருந்து கண்ணீரோடு வீடு வந்து சேர்ந்தாள் பதீனு.

இந்த உலகத்தையும், அதில் நடமாடும், மனிதர்களின் விசித்திரமான போக்கையும் நினைக்க நினைக்க அவருக்கு வேதனை அதிகரித்தது. அதுவும் தன்னைப்பெற்ற தாயினாலும் உடன்பிறப்புக்களாலும் தான் நோவினை செய்யப்பட்டதை நினைக்க நினைக்க அவள் இதயம் நீண்ட துன்பத்தை அனுபவித்தது

வீடு வந்த பதீனு, தாய் வீட்டில் நடந்த விடுயத்தையும், இனியும் அவர்கள் பணம் தர விரும்பவில்லை என்பதையும் தன் செல்வங்களின் முன் விபரித்தபோது, அந்தப் பிஞ்சு நெஞ்சங்களும் கலங்கிப்போயின.

“நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன் ஆயா... இனி என் புள்ளைகள் நானே உழைச்சுச் காப்பத்துப் போறேன். நாலை யிருந்து நான் இடியப்பம் அவிக்கப் போறேன்.” என்று ஆவேஷித்தோடு கூறிய அன்புத்தாயின் வாயைத் தன் பிஞ்சுக்கரங்களால் பொத்திய முத்தவன் வாரிஸ்,

“உம்மா நீண்ட நேரத்துக்கு அடுப்படியில் நெருப் போட கஷ்டப்படுறது உங்க உடம்புக்கும், உயிருக்கும் கெடுதியென்று டொக்டர் சொன்னத மறந்துட்டங்களா...? வேணும் உம்மா... நான் இருக்கிறவரைக்கும் என் உம்மா கஷ்டப்பட அனுமதிக்கமாட்டேம்மா ..! நாலென்று முடிவுக்கு வந்துட்டேன். நான் படிக்கிறத நிறுத்திட்டு ஒரு கடையில் சேர முடிவெடுத்திட்டேன்,” என்று அவள் கூறியபோது பதறிப்போனால் பதீனு.

‘என்ன மகன்... படிப்பையா விடப் போறே? ஒன்னப் படிப்பிச்சு பெரிய டாக்டராக்கனும் என்று உங்க வாப்பா எவ்வளவு ஆசப்பட்டாருடா ..’ என அவள் கூற வந்ததைக் கூறி முடிக்க முன்பே, கண்களிலிருந்து மகாவலியாய் நிரம்பி வழியும் அன்னையின்கண்ணீரைத் துடைத்துவிட்ட வாரிஸ்,

“உம்மா அழாதீங்கும்மா...? ஏழைக்கு என்னம்மா பெரிய படிப்பு ..? ஒரு நேரச் சோத்துக்கே கஷ்டப்படு

எங்களுக்கெல்லாம் எதுக்கும்மா படிப்பு ? அவங்க தார பிச் சைக்காசில் அரைப்பட்டினி கிடந்து சாக்றதவிட படிப்ப விட்டுட்டு, எங்காவது கடையில் சேர்ந்து கண்சி குடிக்கிறது மேலும்மா. சொன்னாக்கேளுங்க உம்மா. நான் நாளைக்கே டவுனிலுள்ள கடையொன்றுல் சேரப் போறேன் என்னத் தடுத்திடாதீங்க உம்மா...” உனர்ச்சியோடு பேசிய அன்பு மகனை அப்படியே கட்டித் தழுவிக் கொண்ட பத்தே.

“மகன்.. உன் முடிவுக்கு குறுக்கால நான் வரல்லப்பா .. நீ விரும்புற மாதிரி கடைல சேர்ந்து இந்த நாலு உசிரை யும் காப்பாத்தப்பா..!” என்று கூறி விட்டாள்.

“உம்மா கவலப்படாதீங்க .. நான் தொடர்ந்து படிக் காட்டியும் என் தமியி, தங்கச்சிமாரா நான் படிக்க வச்சி முன் னுக்குக் கொண்டு வருவேம்மா... தம்பியக் கொண்டு வாப் பாட ஆசையை நிறைவேத்து வேம்மா..!” என்று திடமாகக் கூறிய வாரிஸை வாரி அணைத்துக் கொண்டாள் அந்த அன்புத்தாய்.

இப்போது பதீனாவின் வீட்டினர் அவளுக்குப் பணம் தருவதுமில்லை. அதைப்பெற அவள் தயாராகவுமில்லை. மகனின் உழைப்பில் எப்படியோ நிம்மதியான வாழ்வு அவள் குடும்பத்திற்குக் கிடைத்து விட்டது.

காலையில் கடைக்குச் செல்லும் வாரிஸ் கடையில் நாள் கூலியாகக் கிடைக்கும் நாற்பது ரூபா பணத்தில் வீடு திரும் பும் போது வீட்டுக்குத் தேவையான சாமான்கள் எடுத்து வருவான்.

இவ்வளவு நேரமும் மகனின் வரவையே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த பதீனை, சாமான் பையுடன் தூரத் தில் வரும் தன் மகனை அடையாளம் கண்டு கொண்டபோது அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

வாக்குறுதிகள் வலிமையிழந்த போது ஒரு பிஞ்ச மனம் சுமைதாங்கியாகியது.

இலங்கை வாழுவில் முஸ்லிம் சேவை.

## உள்ளமான உள்ளாங்கள்

நீண்ட நேரமாகப் பத்திரிகையைக் கையில் பிடித்தபடி படிப்பதுபோன்று பாசாங்கு செய்து கொண்டிருந்த ஹஸன் ஹாஜியார் சற்று நிமிர்ந்து முக்குக் கண்ணுடியினுரேடே கலங்கும் கண்களால் மஜைவியை நோக்கினார். அவர் மஜைவி ஹஸீன இன்னும் அழுது கொண்டிருந்தாள். அவளை எப்படி சமாளிப்பதென்று அவருக்குப் புரியவில்லை.

நேற்று அந்தக் கடிதம் தாங்கி வந்த பேரிடி தாங்கக் கூடியதா? அந்தக் கடிதம் கிடைத்த நேரம் தொட்டு அவர்கள் இருவரும் உயிரும், உனர்வுகளுமற்ற நடைப்பினங்கள் போன்று மாறிவிட்டார்கள்.

அந்தக் கடிதம் அவர் நினைவில் மீண்டும் மீண்டும் தோன்றி அவரைப் பயம் காட்டியது.

அன்பின் ஹஸன் ஹாஜியார் அவர்களுக்கு,

இக்கடிதத்தை ஜித்தாவிலிருந்து மிகவும் துயரத்தோடு வரைகிறேன்.

சில தினங்களுக்கு முன் உங்கள் மகன் இங்கு விபத் தொன்றில் சிக்கி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் தவிர்க்க முடியாத நிலையில் அவரது வலது காலை முழங்காலனவில் வெட்ட வேண்டியேற் பட்டுவிட்டது. இப்போது வெட்டப்பட்ட காலுடன் சிகிச்சை பெறுகிறார். அடுத்த மாத முற்பகுதியில் எமது கம்பனி அவரை தாயகம் அனுப்பவுள்ளது. கவலைப்படாதீர்கள். இப்பெரிய விபத்தில் உங்கள் மகனின் உயிராவது தப்பி, மீண்டும் அவரை உயிருடன் காணக் கிடைப்பதற்கு அல்லாஹுவைப் புகழுங்கள். அதிகமில்லை முடிக்கிறேன்.

இப்படிக்கு  
உங்கள் மகனின் நண்பன்  
இர்பான்

இக்கடிதம் அந்தத்தம்பதியினரை வெகுவாகப் பாதித்து விட்டது. தன்னுடைய ஒரே மகனுக்கு நடந்துவிட்ட இந்தக் கதியை நினைத்து ஹஸ்னே இன்னும் அழுது கொண்டிருக்கிறார்.

பத்திரிகையை மடித்துவிட்டு எழுந்து வந்த ஹாஜியார் தம் மனைவியை ஆதரவோடு நெருங்கி,

“ஹஸ்னே அழாதம்மா.. எல்லாமே அல்லாட செயல்... அதனால் நாங்க பொறுமையாயிருப்போம்” என ஆறுதல் கூறினார்.

எப்போதும் மகளையே நினைத்து அழுது கொள்ளும் ஹஸ்னேவின் உள்ளத்தில் மகனின் கடந்த கால வாழ்க்கை அடுக்கடுக்காக வந்து போகும்.

ஃ ஃ ஃ

ஹஸ்னேவுக்கும் அவள் கணவர் ஹஸ்னுக்கும் ஒரே பின்னொ தான் ரஸ்னீன். அவர்களது குடும்பம் பொருளாதார நிலையில் மிகவும் கீழ் மட்டத்தை உடையது ஆம்...! அந்தக் குடும்பத்திற்கும், வறுமைக்கும் அதிகத் தொலைவில்லை. வறுமை என்ற சொல்லுக்கு அர்த்தத்தை அந்தக் குடும்பத்தைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.

ரஸ்னீன் தந்தை ஒரு மிட்டாய் வியாபாரி. மிட்டாய்ப் பொட்டியுடன் ஊர் ஊராகத் திரிந்து, அதில் விடைக்கும் வருமானத்தில் அவர்கள் கால் வயிரே அரை வயிரே நிறைந்தது.

ரஸ்னீன் தந்தையின் தங்கை ஜாரியாவும் அதே ஊரில் தான் வாழ்ந்து வருகிறார். அவனின் தாய் ஹஸ்னேவின் சகோதரர் மக்கினும் அதே ஊரில் தான் உள்ளார், ரஸ்னீன் மாமி குடும்பமும், மாமா குடும்பமும் வசதி யான குடும்பங்கள். ஊரில் விரல்விட்டு எண்ணக் கூடிய செழிப்பான குடும்பங்களில் அந்த இரண்டு குடும்பங்களும் அடங்கும்.

மாமி ஜாரியாவினதும் மாமா மக்கினினது குடும்பங்கள் ரஸ்னீன் குடும்பத்தோடு உறவில் நெருங்கியதாக இருந்தாலும் உரிமையில்...? உதவிகளில்...? அந்த உறவுகள் தூரமாகவே இருந்தன. இதற்குக் காரணமே ரஸ்னீன் குடும்பத்தின் ஏழ்மைதான்.

வசதிகளும், வாய்ப்புக்களும் இருக்கும் போது தான் உறவுகள் ஏட்டியிருந்து உறவாடுமே! எதுவுமே இல்லை யென்றாலும்போது... அந்த உறவுகள் ஏட்டிப் போகத்தானே செய்கின்றன...! இதற்கு அந்த இரு குடும்பங்களும் விதிவிலக்காகி விடத்தான் முடியுமா..?

ரஸ்னீ குக்குப் பதினைந்து வயதாகும்போது தொடர்ந்து அவனைப் படிப்பிக்கும் வசதி தந்தை ஹஸ்னீடம் இருக்க வில்லை. படப்பில் கெட்டிக்காரனான மகனைப் பாடசாலையால் நீக்கிவிடுவதும் கொடுமையாகப்பட்டது அவருக்கு. நேரே தங்கை ஜாரியாவிடம் போன அவர்,

“தங்கச்சி..! ரஸ்னீப் படிப்பிக்கிற வசதி என்கிட்ட இல்ல. அடுத்த வருஷம் அவன் சோதினை எழுதுவான். அது வரைக்கும் அவனுக்குத் தேவையானத வாங்கிக் கொடுப்பியா..?” என்று நம்பிக்கையோடு கேட்டபோது,

‘வசதியில்லாட்டி அவன் என் படிப்பிக் கூசப்பட வேணும்...? பேசாம் ஹஸ்னே மதினிட நானூட கடைல அவனச் சேருங்கண்! தொழிலையாவது பழகுவானே..!’ என்று உதவி கேட்டுச் சென்றவருக்கு உபதேசம் புரிந்து வெறுங்கையோடு அனுப்பினார் ஜாரியா.

விஷயத்தை விளங்கிக் கொண்ட அன்னை ஹஸ்னே,

“அதுவும் நல்ல யோகின தானே! எதுக்கும் எங்க நானுக்கிட்ட கேட்டுட்டு வாறன்!” என்று நானுவின் வீட்டுக்குப் புறப்பட்டாள். தங்கையின் தலையைக் கண்டதுமே...

“என்ன தான் உதவிகேட்டு வாராளோ...? அவன்னக் கானும் இருந்திருந்தா, உள்ள போய் நின்று

கொண்டு வீட்டுல நான் இல்லையென்று சொல்லி, அவளத் திருப்பி அனுப்பியிருக்கலாம்.. !’’ எனச் சிந்தித்தவாறே முகத்தைச் சுளித்துக் கொண்டார் மக்கீன்.

“நானு..! மகன் ரஸீன் ஸ்கூலால நிறுத்தப் போரேம். அவன் உங்க கடைல சேர்த்துக் கொள்ளிங்களா..? ’’ என ஹலீனை கேட்டபோது,

“அவன் இன்னும் சின்னப் பொடியன் தானே! அவ ஞல பெரிசாக என்ன வேலை தான் செய்ய ஏலும்..? சம்மா மடத்தனத்த உட்டுப் போட்டு, அவன் ஸ்கூலுக்கே அனுப்பு !’’ என முகத்தில் அறைந்தாற் போல் கூறியிட்டு, அவளின் பதிலுக்குக் காது கொடுக்காமலேயே உள்ளே நழுவி விட்டார் அவர். அதற்கு மேல் அந்த இடத்தில் நின்றிருக்க விரும்பாத ஹலீனை, ஏமாற்றத்தோடும், வேதனை யோடும் படியிறங்கி வீடு திரும்பினான்.

தமது உடன் பிறப்புக்களின் உள்ளங்களைப் புரிந்து கொண்டபோது ஹலீனைவும் ஹஸ்னும் மனவேதனையால் வெந்தார்கள்.

ஓன்பதாம் வகுப்புடன் பள்ளிப் படிப்புக்கு முடிவு கட்டிய ரஸீன், தந்தைக்கு உதவியாக மிட்டாய் வியாபாரத்தில் ஈடு படலானான்.

ஆண்டுகள் பல மாண்டு மடிந்தன. ரஸீன் இப்போது சிறுவன் அல்ல. இருபது வயது வாலிபன் அவன். சில வருடங்களாகக் கூலி வேலை செய்து உழைத்த அவளின் நல்ல குண நலன்களைக் கண்ட நகரிலுள்ள பிடவைக் கடையொன்றின் உரிமையாளர் அவனைச் தனது கடையில் சேர்த்துக் கொண்டார்.

அந்தக் கடை உரிமையாளரான இக்பால் முதலாளி மிகவும் நல்ல மனிதர். பணம் படைத்தவராக அவர் இருந்த போதும் பண்புகள் நிறைந்த மனிதராகவே அவரைக் கண்டான் ரஸீன். தன்னுடைய மகன் ஒருவளைப் போல் அவர் அவனை நடத்தினார்.

வெளிநாட்டு வேலை மோகத்தினுல் கவரப்பட்ட ரஸீன் ஒருநாள்,

“முதலாளி..! எனக்கென்றால் வெளிநாட்டுக்குப்போய் உழைக்க நல்ல விருப்பம் ! இருந்தாலும் பணத்துக்கு என்ன பண்றது என்று தான் யோசிக்கிறேன்.. !’’ என தனது உள்ளத்து ஆசையை அவரிடம் வெளியிட்டபோது,

“நல்லது..! பணத்தப் பத்திக் கவலப்படவேண்மெகன்..! முதல்ல பாஸ்போட்ட எடுங்க.. !’’ எனக் கூறிய வராக அவனின் கையில் ஜநாறு ரூபாயைக் கொடுத்தார் இக்பால். எதிர்பாராத உதவியால் உள்ளம் பூரித்த அவனது கண்கள் நன்றிப் பெருக்கால் கலங்கி விட்டன.

இரண்டு வாரங்களில் ‘பாஸ்போர்ட்’ கிடைத்து விட்டது. வெளி நாட்டு வேலை வாய்ப்பு ஒன்றின் நேர்முகப் பரிட்சைக்கும் போய்வந்தான் ரஸீன் அந்த ‘எஜன்லி’க்கு பத்தாயிரம் கட்டவேண்டியிருந்தது. அந்தப் பணத்தைத் தானே கட்டி, அவனை மத்திய கிழக்குக்கு அனுப்பிவைத் தார் இக்பால்.

வெளிநாடு போன ரஸீனுக்குப் போதுமான சம்பளத்துடன் நல்ல வேலையென்றும் கிடைத்துவிட்டது. ரஸீன் தனது முதலாளி இக்பாலுக்கு அடிக்கடி கடிதம் எழுதிக் கொள்வாள்.

“எனக்கு இப்போது பணம் அனுப்ப வேண்டாம். அதைப் பற்றிக் கவலைப்படாமல் உழைத்து முன்னேறுங்கள்’ என அறிவுரை எழுதுவார் இக்பால். அவரின் இமயத்தை யொத்த இதயத்தை நினைத்து உருகிப் போவான் ரஸீன். இக்பாலின் உயர்ந்த குணப் பண்புகளுக்கு முன் தமது உறவினர்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவனுக்கு அருவருப்பாக இருக்கும்.

நாட்கள் ஒன்றை ஒன்று தூரத்த வருடமிரண்டு ஓடியது. ரஸீனின் கடுமையான உழைப்பின் பயனாக அவர்களது

குடிசை வீடு அழகிய கல்வீடாக உருமாறியது. நாளைடை வில் ரஸீனின் தந்தை சில்லறைக் கடை ஒன்றையும் அமைத்துக் கொண்டார். இப்போது அவர்களது கையில் பணப்புழக்கம் அதிகரித்தபோது, புதுத் பழக்கங்கள் தொற்றிக் கொண்டன. முன்பு அவர்களைப் புறக்கணித்த ஜாரியாவும், மக்கீனும் அவர்களோடு தானுக வந்து ஒட்டிக் கொண்டார்கள். மரத்தில் களியிருக்கும் போது பறவைகள் வந்து உறவு கொண்டாடுவது இயற்கை தானே!

நாட் செல்லச் செல்ல ஹஸீனுவும், ஹஸனும் தமது கடந்த கால வாழ்க்கையை எல்லாம் மறந்து, ஆடம்பரமாகவே வாழத் தலைப்பட்டு விட்டார்கள்.

இப்போது ரஸீன் ஒரு நல்ல நிலைக்கு வந்துவிட்டதால் மாமி ஜாரியாவும், மாமா மக்கீனும் அவனைத் தத்தமது வீட்டு மாப்பிள்ளையாக எடுப்பதற்குத் திட்டம் தீட்டினார்கள். அவர்களது எண்ணத்தை ஹஸீனுவும், ஹஸனும் புரிந்து கொண்ட போது தம்பதியருக்குள் பிரச்சினை தொடர்ந்தது.

“ரஸீனுக்கு என் தங்கச்சிட மகளத்தான் எடுக்க வேணும்...!” எனக் கூறுவார் ஹஸன். உடனே ஹஸீனுகோபமாக, அதற்கு எதிர்ப்பைக் கிளப்புவாள்.

மகனின் திருமண விஷயத்தில் இப்படியாக அடிக்கடி பிரச்சினைப் பட்டுக் கொள்ளும் அவர்கள் ஒற்றுமையாக ஒரு முடிவுக்கு வரவேயில்லை. ஹஸீனு தனது நானுவிடம் மகளை அவரின் மகனுக்கே தருவதாகவும், ஹஸன் தனது தங்கை ஜாரியாவிடம் மகளை அவளின் மகனுக்கே தருவதாகவும் கூறிவிட்டார்கள்.

மாதங்கள் சில மலர்ந்து மடிந்தன. திடீரென்று ஒரு நாள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பினான் ரஸீன். அவன் வரும்போது பணமும், நிறையச் சாமான்களும், தனக்கு உதவிய பெருந்தகை இக்பால் முதலாளிக்கென்று பிரத்தியேகமான பார்சல் ஒன்றும் கொண்டு வந்திருந்தான்.

அவன் தாய்நாடு திரும்பிய உடனேயே இக்பால் முதலாளியின் இன்றைய நிலையை அறிந்து கொள்ள அவனு

முடிந்தது. தொழிலில் ஏற்பட்ட பலத்த நஷ்டம் காரணமாக கடையையும் இழந்து படிப்படியாக குடியிருந்த வீட்டையும் இழந்து களிமன்வீடு ஒன்றில் அவர் வசிப்பதாகவும், கூவி வேலை செய்து பிழைப்பதாகவும் அறிந்த போது அவனது வேதனைக்கு அளவேயில்லை. உடனே அவரைப் போய் பார்த்து உதவவும், ஆறுதல் கூறவும் விரும்பிய அவன் புறப்படத் தயாரான போது, அவன் தந்தை குறுக்கிட்டு,

“ரஸீன்.. ! உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கு... ? வந்ததும் வராததுமாக அந்தப் பக்கீர்ட வீட்டுக்குப் போகப் போறியே. ! நாம் இருக்கிற நிலை அங்க போறது எங்களுக்குத்தான் அவமானம். பிறகு ஊருல யார் எங்கள் மதிக்கப் போருங்க ?” எனத் தடுத்தபோது துடித்துப் போய்விட்டான் அவன்.

“வாப்பா.. இப்ப எங்களுக்கிட்ட இருக்கிற பணத்திமிரல் நீங்க பேசுறீங்க.. ! அவரையா ‘பக்கீர்’ என்று சொன்னீங்க.. ? அந்தப் பக்கீர் செய்த உதவியால் தான் நாங்க இந்தாவுக்கு உயர்ந்திருக்கோம் ! என்றைக்குமே நன்றி மறக்கக் கூடாது வாப்பா. ! நன்றி இல்லாத மனிதனவிட இந்த உலகத் துல மோசமான வஸ்து கிடையாது வாப்பா. !” உணர்ச்சி வசப்பட்டுப் பேசினான் ரஸீன்.

“நீ அங்கெயல்லாம் போக வேண்டியதில்லை.. ! அவருக்கிட்ட எடுத்த காச திருப்பிக் கொடுத்திட்டாச் சரிதானே ! அந்தக் காச என்கிக்கேடேயே கொடு ! டவுனுக்குப் போற வழியில் நானே ஆளக் கண்டு கொடுத்திடுறேன்...!” என மீண்டும் தனது குணத்தைக் காட்டியபோது...

“வாப்பா.. ! அவரு காச தந்தது உங்களுக்கில்ல, எனக்குத்தான். அதனால் அவருட வீடு போய் நான் கொடுக்கிறது தான் முறை.. ! ரொம்பக் கஷ்டத்தோட அவரு வாழ இந்த நேரத்துல அவருக்கு உதவி செய்றது என் கடம்.. ! இப்பவே போய் நான் அவர்க் காணலும் ! பேசனும்..” என்று முடிவாகக் கூறிய ரஸீன் கையில் பணத்தோடு, தான் அவர் வீட்டிற்கென்றே கொண்டு வந்த பார்சலையும் கையில் எடுத்

துக்கொண்டு புறப்படத் தயாரானான். இதைக் கவனித்து விட்ட அவனுடைய தாய் ஹஸீன்.

“உனக்கு முளை இருக்காடா...? இந்தப் பெரிய பார்சல அந்தப் பிச்சக்காரர்களுக்குக் கொடுக்கப் போறியே..! என்களுக்கு இந்த உடுப்புக்கள் உடுக்க உறவுக்காரர்களா இல்ல..!” என்று பாய்ந்து வந்து அவன் கையில் இருந்த பார்சலைப் பிடுங்கிக் கொண்டபோது அவன்,

“உம்மா..உங்க செயலக் கண்டு வைக்கப்படுதேற்மா..! அவங்களப் பிச்சக்காரங்கள் என்று சொன்னீங்க...? என் உம்மா இப்படி வாய் கூசாமப் பேசுறீங்க...? நான் அவருக்கிட்ட வேலை பார்க்கிற நேரம் என் மானத்த மறைக்க அவரு எனக்கு உடுப்பும், ஒவ்வொரு பெருநாளைக்கும் உங்களுக்கும், வாப்பாக்குமாக உடு துணிகளும் தருவாரே...! அத இவ வளவு கெதியில் மறந்துட்டங்களே...! இந்த உடுப்பெயல் லாம் உடுக்க உறவுக்காரர்க இருக்கென்று சொல்றீங்களே..! ஒரு காலத்துல உடுத்த உடுப்பக் கூட மாத்தி வேற உடுப்ப உடுக்க வழியில்லாம் நாங்க கஷ்டப்பட்ட நேரம் இந்த உறவுக்காரர்க எல்லாரும் எங்க போய் இருந்தாங்க...! சரி தான்..! இந்த உடுப்புக்கள் நீங்களே வச்சிக் கொள்ளுங்க...!?” எனக்கண் கலங்கக் கூறிய ரஸீன் ‘வீர்’ என வீட்டை விட்டு வெறியேறினான்.

நேராக நகருக்குப்போன அவன் ஒரு பிடவைக் கடைக்குள் நுழைந்து, இக்பால் முதலாளியின் குடும்பத்தினருக்குத் தேவையான துணிவகைகளையும், பொருட்களையும் வாங்கிக் கொண்டு வழியில் விசாரித்துக் கொண்டே போய் ஒருவாறு அவரின் வீட்டைக் கண்டு பிடித்தான். அதை வீடு என்று சொல்வதைவிட குடிசை என்றே கூறி விடலாம். அந்தக் குடிசையைக் கண்ட அவன் விழிகளில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.

“மாளிகை போல வீடு, கடை என்று எப்படி வசதியாக வாழ்ந்த குடும்பம்... இன்டைக்கு இந்த நிலைக்கு ஆளாகிட்டாங்களே..!” எனக் கவலைப்பட்டுக் கொண்டே வீட்டை நெருங்கியவனின் காதுகளில் அந்த உரையாடல் நுழை தீர்த்து.

“எங்க முந்தி நம்மட கடைல நின்ற ரஸீன் வெளி நாட்டுல இருந்து வந்துட்டானுமோ..! நாங்க எத்துன நேரம் தான் பட்டினி கிடக்கறது..? நீங்க ஒரு தடவ போய் ரஸீனப் பாத்துட்டு ஏதாவது வாங்கிக் கொண்டு வாங்க...!” இது இக்பாலின் மனைவியின் குரல்.

“நானும் தான் கேள்விப்பட்டன்..! இருந்தாலும்..! அங்க போய் அவனுக்கிட்ட உதவி கேக்க மனசே வரல்ல..! அது தங்கமாளபுள்ள..! இன்டைக்கோ... நாளைக்கோ கட்டாயம் வீட்டத் தேடிக்கிட்டு ஓடி வரத்தான் போருன்..!” இது அவரின் குரல்

“எப்படி கம்பீரமாக இருந்த குரல்..! இப்படி மாறிட டாரே! வறுமைதான் மனிதன் எப்பிடியெல்லாம் மாற்றிடுது..!” என தனக்குள்ளேயே பேசிக் கொண்ட ரஸீன்,

“ஆமா..! நான் இன்டைக்கே வந்துட்டன்..!” என்று கூறியவாறு உள்ளே நுழைந்தான் அவனின் திடீர் வரவால் அதிர்ந்து போன இக்பால் “ஆ... மகன் நீங்களா.. வாங்க வாங்க..!” என வரவேற்றரூப்.

“இக்பால் முதலாளியா இது..? நம்பவே முடியல் வயே..! எப்படித் திடகாத்திரமாக இருந்தவரு..! இப்போ... ஒரு நோயாளி போல இருக்காரே..!” என நினைத்துக் கொண்ட ரஸீன் பெருபுச்சவிட்டான்.

அவரின் கரங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்ட ரஸீனின் கண்களிலிருந்து கண்ணீர் ஆரூக ஓடியது.

“முதலாளி... நேருல பார்த்த பிறகு தான் உங்கட நிலையே தெரியது..! இப்படிக் கவிடப்படுறீங்களே..! ஒரு நாளாவது இதெல்லாம் எழுதியிருக்கப் படாதா..?” என அவரை அன்புடன் கடிந்து கொண்டவன், தான் கொண்டு வந்த பொருட்களை அவரின் கரங்களில் கொடுத்தான். ஆனந்தக் கண்ணீரோடு அவற்றைப்பெற்றுக் கொண்டார் அவர்.

அவனின் கண்கள் அந்தக் குடிசையை நோட்டம் விட்டன. ஓலைக் கூரை களிமன் சுவர்... ஒரு பக்கமாக ஒரு கயிற்றுக் கட்டில். இரண்டு பழைய நாற்காலிகள். இவையே அவனது பார்வைக்கு உட்பட்டிருந்த இடத்தில் காணப்பட்டன, குடிசையை இரண்டாகப் பிரித்து நடுவில் ஒரு சீலை திரையிடப்பட்டிருந்தது.

“பங்களா போல வீட்டுல எவ்வளவு வசதியாக வாழ்ந்த வங்க !” இப்படி நினைத்தபோதே அவனுக்குக் கவலை அதிகரித்தது.

“முதலாளி ! நீங்க கவலப்படாதீங்க .. இந்தாங்க... இதில் இருபத்தையாயிரம் ரூபா இருக்கு..! ஏதாவது ‘பிஸ்னஸ்’ பண்ணுங்க ! தேவப்படுற நேரம் வெக்கப்படாம பணம் கேளுங்க !’’ என்று கூறிய ரஸீன் அவரிடம் பணக்கட்டை நீட்டினான். உள்பூரிப்போடு அதைப் பெற்றுக் கொண்ட அவர்,

“மகன்... என்ன முதலாளி முதலாளி என்று கூப்பிடாதீங்க...! அந்தச் சொல்லே என்னக் கொல்லுவது ! எனக்கு எந்தக் கவலையுமே இல்லை... எனக்கிருக்கிற முனு குமர்ப் பிள்ளைகளையும் எப்பிடித்தான் கரை சேர்ப்பேலே என்று தான் பயமாயிருக்கு...!” எனக் கூறியபோது,

“ஓன்றுக்கும் கவலப்படாதீங்க.. ! எல்லாத்துக்கும் அல்லா போதுமானவன்...!” என ஆறுதல் கூறிய அவன், அவர் மனைவி கொண்டு வந்து நீட்டிய தேனீரைக் கையிலே வாங்கிக் கொண்டு பருகத்தொடங்கினான். அவன் அங்கிருந்து விடைபெறும்போது,

“எங்கட வீட்டுப்பக்கம் நாளைக்கு வாங்க...! பகல் சாப் பாடு எங்க வீட்டுலதான் !” என அன்பாகக் கூறிவிட்டு வெளியேறினான்.

அடுத்த நாள் காலை பத்துமணியிருக்கும். அது ரஸீன் காலை உணவு உட்கொள்ளும் நேரம் அப்போது முன் பக்கம்,

‘வீட்டுல உங்க மகன் இருக்காரா...?’ இது இக்பால் முதலாளியின் குரல்.

“அவனு காலையிலேயே கொழும்புக்குப் போயிட்டான்!” இது அவனது தந்தை ஹஸனின் குரல்.

தந்தையின் பொய்யான வாத்தைகளைக் கேட்டதும் தனயனின் நெஞ்சில் வேதனைத் தீ பற்றி எரியத் தொடங்கியது. சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு எழுந்தான் அவன்.

“இப்போ நான் முன்பக்கம் போனால் வாப்பா பொய்காரன் என்கிறத் தீ அவரு கண்டு கொள்வாரு ! அதனால் எனக்கும் தான் அவமானம் வாப்பா .. என் இப்படி நடக்குருகு ? வீட்டுக்குள் என்ன வச்சிக் கொண்டே அந்த மனுஷன் திருப்பி அனுப்பிட்டாரே ! கையில் காசில்லாத காலம் உம்மாவும் வாப்பாவும் எவ்வளவு நல்லவங்களாக இருந்தாங்க ? இந்தப் பொல்லாத பணம் கையில் வந்ததும் நல்ல மனங்களும் கூட நாசமாகிப்போகுதே ! பணம் உள்ளவங்கிட்ட மனம் இல்லையென்று சொல்லுறதும் ஒரு வகையில் உண்மைதான் ..! எனத் தனக்குள்ளேயே பேசிக் கொண்டான் ரஸீன்.

ஓருமாத விடுமுறையில் நாடு திரும்பிய அவன் மீண்டும் மத்திய கிழக்கிற்குப் பயணமாக ஒரு வாரமே இருந்தது. அன்று தன்னரையில் கட்டிலில் சாய்ந்திருந்த அவனது செவிகளில் பெற்றேரின் வாக்கு வாதம் வந்து விழுகிறது.

“இங்க ! அவன் போறதுக்கு ஒரு கிழமதானே இருக்கு ! அதுக்கு முன்னால் இவனுக்கும் நானுட மகளுக்கும் கல்யாணத்தத்தீர்ப்பாக்கிட்டா என்ன...?” இது உம்மாவின் குரல்.

“என் மக்கீன் மச்சான்ட மகளுக்கா...? போடி மக்கு .! அதுதான் என்ட தங்கச்சிட மகளுக்கு நான் முடிவாக்கிட்டேனே” இது அவனது வாப்பா,

பெற்றேரின் உரையாடலை அவனுல் ஜீரணிக்கமுடிய வில்லை. “இத்தனையும் போதாதென்று என் வாழ்க்கையை முன்நாசமாக்கவா போருங்க ..!” எனச் சிந்தித்தவாறே கட்டில் விட்டுக்குதித் தெழுந்தான் ரஸீன்.

“உம்மா..! வாப்பா..! நீங்க ரெண்டு பேரும் பேசிக் கிட்டு இருந்ததக் கேட்டன். உங்க ரெண்டு பேருட என்ன மும் நடக்காது...! இந்த தேவையில்லாத பேச்சு இப்பவே நிறுத்திடுங்க..!” எனக் கோபத்தோடு அவன் கூறிய போது,

“எதுடா தேவையில்லாத பேச்சு... கல்யாணம் தேவையான சன்னத்தான விஷயம் தானே...! ஏன்ட தங்கச்சிட மகனுக்கு என்னடா குறை? எனத் தந்தை குதிக்க,

“குறையா.. ஒன்றுமில்ல, உங்கட என்னத்துவதான் குறையே இருக்கு ..! வாப்பா..! நாங்க கஷ்டப்பட்டு நேரம் யாரு உதவினாங்களோ, நாங்க நல்லாயிருக்கிற நேரத்துல அவங்கள் அடியோட மறந்திடக்கூடாது. இக்பால் முதலாளிட உதவியால தான் நாங்க இந்த நிலைக்கு வரமுடிஞ்சிது...! ஆன இன்டைக்கு அவரு முனு குமரப் பிரானைகளோட ரொம்பக் கஷ்டப்பட்டுருகு ..! அதனால் அவருட மகன் கள்ள ஒன்ற நானே கல்யாணம் கட்டுறது தான் அவருக்குச் செய்யக் கூடிய நன்றிக்கடன். வேற எந்தப் பெண்ணையும் கட்டுற என்னம் எனக்கில்ல..!” என அவன் உறுதியாகக் கூறியபோது,

“ம்.. அதையும் தான் பார்க்கிறேன்..! இந்த ஹஸன் உசிரோட இருக்கிற வரைக்கு அது நடக்காது...! என்னையும் மீறி நீ அப்பிடி அவனையே முடிச்சா ஏன்ட உசிரு இந்த உடம்புல ஒட்டியிருக்காது...!” எனப் பிடிவாதமாகவே கூறி நின்றார் ஹஸன்.

அடுத்த வாரம் வந்தது கனத்த இதயத்தோடு விமானத்தில் பறந்தான் ரஸீன். நாட்கள் விரைவாக ஓடின. இம் முறை தாய்க்கும், தந்தைக்கும் ‘டிக்கட்’ அனுப்பி அவர்கள் ஹஜ் கடமையைச் செய்ய ஏற்பாடு செய்தான் ரஸீன்.

மாதங்கள் கடந்தன. அவர்கள் ஹாஜிகளாக பிறந்த மண்ணுக்கு மீண்டார்கள்.

அதன்பிறகு கடந்த இரு மாதங்களாகவே ரஸீனிட மிருந்து கடிதமே வரவில்லை. தபாற்காரரை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த அவர்கள் பதறிப்போனார்கள். இப்படி இருக்கும்போது தான் அந்தப் பேரிடியைத் தாங்கிய கடிதம் வந்து சேர்ந்தது.

ஃ ஃ ஃ

அன்று ஹஸன் ஹாஜியார் வீட்டில் இருக்கவில்லை. தனிமையும் மகனின் சிந்தனையும் அன்னை ஹஸீனைவ வாட்டியது. ஒரு மனமாறுதலுக்காக தனது சகோதரனின் விட்டுக் குப்புறப்பட்டாள் அவள். அங்கு விசேஷமான பலகாரங்கள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. விசேஷம் என்னவாக இருக்கும் என நினைத்தவள் அருகில் வந்த மக்கீனிடம்,

“நான் ! என்ன ஒரே விசேஷமாயிருக்கு ..?” எனச் சாதாரணமாகக் கேட்டபோது,

“ஓ... உனக்கு விஷயமே தெரியாதுபோல ..! நாளைக்கு ஏன்ட மகனப் பெண் பார்த்துட்டு ‘அடையாளம்’ வைக்க வாருங்க. மாப்பிள்ள ஒரு டொக்டர் ..!” என்று அவர் கூறிய போது அவனுக்குத் தலை சுற்றியது.

“என்ன உங்க மகனுக்குக் கல்யாணமா .! அப்போர்ஏன்ட மகன் ..?” அதற்கு மேல் வாயிலிருந்து வார்த்தைகள் வராது தடுமாறினால் ஹஸீன.

“உன்ட மகனு ? பாரு ஹஸீன ..! இப்ப அவன் ஒரு நொண்டி, காலில்லாதவன் கால்ல ஊனம் உள்ளவனுக்கு யாரு பொண்ணு கொடுக்கப் போருங்க. அவனுக்கு வேற இடத்துல பொண்ணு பாரு பொண்ணு கிடைக்காட்டி சும்மா இருந்துட்டுப் போகட்டுமே...!” என ஏளனத்தோடு தன் சகோதரன் கூறியபோது அதிர்ந்து போனாள் ஹஸீன. மேற்கொண்டு எதுவும் பேச அவளால் முடியவில்லை. மன

மாற்றத்தை நாடி அங்கு சென்றவள் மனக்குழப்பத்தோடு வீடு திரும்பினார்.

ஃ      ஃ      ஃ

அது ஒரு வெள்ளிக்கிழமை. ஜூம்ஆத் தொழுகைக்குச் சென்று வந்த ஹாஜியார் பகலுணவை உண்டுவிட்டு பத்திரிகையோடு சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தார். அப் போதுதான் உள்ளே நுழைந்த அவரது தங்கை ஜாரியா,

“நானு...நாளைக்கு மகனுக்குக் கல்யாணம் தீர்ப்பாக்கு ரேம். கட்டாயம் நேர்காலத்தோட வந்திடுங்க ..!!” எனக் கூறியபோது அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அவர்,

“என்ன ..உன் மகனுக்கா? என் மகனுக்குத்தான் உன் மகள் என்று நாம ரெண்டு பேரும் எப்பவோ தீர்ப்பாக்கி வச்சிட்டோமே ..!!” பதறியபடி கேட்டார்.

‘அதச் சொல்லுறீங்களா...? அந்த நேரம் சொன்ன மாதிரி இப்பெல்லாமா? ..இப்பெல்லாம் மகன் காலில்லாதவன். கிளிப்பெல்லால் புள்ளைய வளர்த்து முடவன் கையில் கொடுக்க எலுமா...? உங்களுக்கு ஒரு மகளிருந்தா நீங்கதான் கொடுப்பிங்களா...?’’ என்று கூறிவிட்டு பதிலுக்கும் காத்திராமல் வெளியேறிவிட்டாள் ஜாரியா.

மகனின் விடயமாக இரண்டு வீட்டினரும் கையை விடித்தபோது அவர்கள் போசனையில் ஆழ்ந்தார்கள். மகனின் எதிர்காலம் கும்மிருட்டாய் அந்தத் தம்பதியைப் பயமுறுத்தி யது.

“சரி ..அதவிடுங்க அவங்கட குணம் அவங்களோடு. நம்ம மகன் அந்த சமை மனுஷன்ட மகளத்தான் கட்டிக்க வேணும் என்று பிடிவாதம் பிடிச்சானே! இப்ப அவரும் ஒரு மாதிரியாக ‘பிஸ்னஸ்’ செய்ரூர் இப்ப ரஸீன் இருக்கிற நிலை அவனுக்கு ஒரு வாழ்க்க கிடைக்கிறமாதிரியில்லை. அதனால் அந்த விடபத்தையே முயற்சி பண்ணிப் பார்த்தால் என்னை?’’ என ஹஸீன் ஒரு போசனைய முன்வைந்த-

போது ஹாஜியாரின் மூளையும் வேலை செய்தது. உடனே அங்கு புறப்பட்டார் அவர்.

எப்போதும் இல்லாதது போல் ரஸீனின் தந்தை வீடுதேடி வந்திருப்பது இக்பாலுக்கு அதிர்ச்சியைத் தரத் தான் செய்தது.

“வாங்க ..வாங்க ..இப்படி இருங்க...உங்க மகன் ரஸீன்ட விஷயம் கேள்விப்பட்டேன். மனசல ஓரே கவல. அந்த சீதேவிக்கு இந்தக் கதி வந்திருக்கக் கூடாது.” அவர் கூறி முடித்த போது கண்கலங்கிப்போன ஹாஜியார்.

“இப்போ மகன்ட விஷயமாகத்தான் வந்திருக்கேன். அதாவது என் மகனுக்கு உங்க மகளப் பெண் கேட்டு வந்திருக்கேன். நீங்களும் எங்க உறவுக்காரர்களப் போல கைய விரிச்சிடாதீங்க...!!” என கண்ணீரோடு கெஞ்சி நின்ற போது,

‘அவ்வளவு தானே! இதுக்கேன் அழுறீங்க ..? கண்ணத் துடைங்க. அந்தத் தங்கமான புள்ளை மருமகனு எடுக்கிற தப்பத்தி நான் ரொம்பப் பெரும்படுறைன். அவனுக்குக் கால தான் ஊனம். பரவாயில்ல. ஆனால் உள்ளமே ஊனமாகிப் போனவங்க சமூகத்துல நெறையைப் பேர் இருக்காங்களே .. நீங்க கவலப்படாதீங்க. மகன் வந்தவுடனே கல்யாணத் தடுப்போம்...!!’’ என்ற இக்பாலின் வார்த்தைகள் ஹாஜியாரைக் குளிரச் செய்தன. அங்கிருந்து நிம்மதியாக நிமிர்ந்து நடந்தார் அவர்.

ஒருவாரம் கழிந்திருக்கும் ஒரு நாள் வீட்டின் முன் திடென ஒரு கார் வந்து நின்றது. சத்தம் கேட்டு ஹாஜியாரும், மனைவியும் வெளியே தலையை நீட்டிப்பார்த்தார்கள். கார்க் கதவு திறந்து கொண்டது. திறக்கப்பட்ட கதவினுடாக இரண்டு ஊனரு கோல்கள் வெளியே தாவின. இதயம் அடித்துக்கொள்ள அவ்விடம் ஒடிவந்த அவர்கள் இருவரும் தம் அன்பு மகனை ஆரத்தழுவி அரவணைத்தபடி உள்ளே, அழைத்துச் சென்றார்கள்.

அன்று மாலை நேரம் தம் அருமை மகனுடன் அந்தப் பெற்றேர் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ரஸீன்,

“என்ன .. ஜாரியா மாமி... மக்கீன் மாமா யாரையுமே இன்னும் காணல்லியே ..! எல்லாரும் சுகமாக இருக்கிறங்களா.. ?” என விசாரித்துப் பார்த்தான்.

“அவங்களா.. அத ஏன் கேக்குறே .. உன் ‘எக்ஸிட்னுக் குப்’ பிறகு அவங்க எல்லாரும் மாறிட்டாங்க அவங்க பொண்ணுக்களுக்கும் வேற கல்யாணம் தீர்ப்பாக்கிட்டாங்க. இனிமேல் அவங்க ஏன் வரப்போருங்க ? உனக்கு அந்த இக்பால் நாடை மகனையே பேசி தீர்ப்பாக்கிட்டோம்...” என்று தாய் கூறியபோது,

“உம்மா... இன்பத்துல எங்களோடு இணைஞ்சி சொந்தம் கொண்டாட்டு, துன்பம் வந்த நேரம் சொல்லிக் கொள்ளாமலேயே எங்கள் விட்டு நழுவுவாங்களே அவங்க தான் உலகத்துல பொல்லாதவங்க. நம்ம இக்பால் முதலாளியப் போல துன்பத்துல துணையாகி கைகொடுக்கிறவங்க ரொம்ப அரிதாகத்தான் இருப்பாங்க. எனக்குத்தான் கால்லாணனம். ஆனால் இந்த ஜாரியா மாமி, மக்கீன் மாமா இவங்களுக்கெல்லாம் மனசே ஊனம் தான். உங்க ரெண்டுபேருட மனசிலியும் இருந்த ஊனம் இப்பவாவது நீங்கியிருக்கே..! அதுவே போதும். அல்லும்துவில்லாஹு!” என்று கூறிய யவனுக ஊன்றுகோல்களுடன் எழுந்து நின்றுன் ரஸீன்.



## தண்டிக்கப்பட்ட துரோகங்கள்...!

அன்று பரீதுக்கு வழிமை போலல்லாது மனதில் ஒரே சோர்வாக இருந்தது. ஊருக்குப் போய் வரவேண்டும் என மனம் பரபரத்தது.

“சரிதான் ..! வீட்டுக்குப் போயிட்டு ரெண்டு நாளையில் வரவேண்டியது தான்.. ! ஒரு கிழம் பிந்தி வாரதென்று தான் அவ ஸீனுக்கிட்டச் சொல்லிட்டு வந்தன். இன்டைக்கு திடீரென்று போய் அவள் திகைக்க வைக் கோணும் ..!” என மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டாவன், கடைப்பொறுப்புக்களை நம்பிக்கைகளியகிப்பந்திகளிடம் ஒப்படைத்துவிட்டு புறக்கோட்டை பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தான். மனைவிக்குப் பிடித்தமான இனிப்புக்களை வாங்கி உறையொன்றில் போட்டுக்கொண்ட அவன் தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த அந்த இடத்தை வந்து சேர்ந்தான் அன்று மழை பெய்திருந்ததால் அந்த இடம் சேறும் சக்தியுமாக இருந்தது. சில நிமிட நேரத்தில் வந்து சேர்ந்த அனுத்கமை என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ள அந்தத் தனியார் வாகனத்தில் அவன் ஏறிக் கொண்டான். வாகனம் நிறைந்ததும், நிறைமாதக் கர்ப்பினியின் நிலையில் அது நகர்ந்தது; பின் விரைந்தது.

பரீதுக்கு வயது முப்பத்தைந்து தான் இருக்கும். திருமணமாகியும் ஐந்து வருடங்கள் கழிந்து விட்டன. இதுவரை குழந்தைகள் கிடையாது. அவனது மனைவி ஸீனு பக்கத்து ஊரைச் சேர்ந்தவள். திருமணம் முடித்த நாளில் இருந்து அவள் கணவன் வீட்டில் தான் வாழ்கிறார்.

பரீத் நான்கு வருடங்களாக மத்திய கிழக்கில் உழைத்து விட்டு, சில மாதங்களுக்கு முன் தான் நாடு திரும்பியிருந்தான் அவனின் கடுமையான உழைப்பின் காரணமாக இன்று அவன் கொழும்பில் ஒரு கடைக்குச் சொந்தக்கார ஞகி விட்டான்.

அவன் பயணம் செய்யும் அந்தத் தனியார் வாகனம் பல ஊர்களையும் கடந்து பேருவளையை வந்தடைந்து விட்டது. கடல் காற்றின் இதமான தாலாட்டோடு அந்த பஸ் வண்டி ஓடிக் கொண்டிருந்தது.

“கிறடை ஹோலிக்குப் போய் ஒரு படத்தப் பார்த்துட் டுப் போனு என்ன..!” என நினைத்துக் கொண்ட அவன் அந்தத் தியேட்டருக்கு முன்பாகவே உள்ள பஸ் தரிப்பிடத் தில் இறங்கிக் கொண்டான். அந்த மாலை வேளையில் பேருவளை நகரம் அழகாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. நேரம் ஆறு மணியையும் தாண்டி விட்டிருந்தது.

தியேட்டருக்குப் போன அவன் டிக்கட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே நுழையவும், ‘லீட்’ அணையவும் சரியாக இருந்தது. படம் ஓடியது. ஏனே அந்தப் படம் அவனது மனதைத் தொடரவில்லை.

“என்னதுக்குத்தான் இந்த ஆபாசமான படத்தைப் பாக்க, வேணும்? இதுகளைப் பாக்குறது கூட ஒரு பாவமான காரியம் தான்... ‘இன்டர்வல்’ ஆன உடனே.. எழும் பிப் போயிட வேணும்! என நினைத்துக் கொண்டவன் அந்த நேரத்திற்காகக் காத்திருந்தான். சில நிமிடங்கள் கழிந்தன. ‘லீட்’ எரிந்தது. அப்போது...!

அவனது பார்வை தனக்கு முன்னால் உள்ள வரிசைக்கு போய் நிலை குத்தியபோது, அவன் அதிர்ந்து போனான். அவனால் நம்பவே முடியவில்லை. கண்களை முடித்திற்றந்து விட்டு மீண்டும் பார்த்தான். அவனது உடம்பும் உள்ளமும் நடுங்கியது. உதிரம் அப்படியே உரைந்து போய்விட்டது. கண்கள் ரத்தமாய் சிவந்து விட்டன. அவனில் கொலை வெறி தாண்டவமாடியது. அப்படியே கழுத்தைப் பாய்ந்து பிடித்து நெரித்துக் கொல்ல வேண்டும் போல் ஒரு வெறி உடலெங்கும் பரவியது.

“துரோகி! நீயா...? நம்பவே முடியல்லயே! உள்ள நம்பி நான் இத்தன நாளும் ஏமாந்து போயிட்டனே...!” என அவனது உள்ளம் அழுதது. அவனது அழுகைக்கும் ஆத்தி

ரத்திற்கும் காரணம் அந்த ஆசனங்களில் ஒரு மாற்றுள்ளின் அரவணைப்புக்குள் அவனது ஆசை மனைவி இருந்தது தான்...!

“இந்த நாடகம் எல்லாம் எத்தன நாளாக நடக்குதோ...! சீ... இவரும் ஒரு பொம்பனோயா...? இதுக்கு இன்டைக்கே ஒரு முடிவு கட்ட வேணும்...! இனி அந்தத் துரோகியோட நான் வாழவே மாட்டேன்...!” என உறுதியாக நினைத்துக் கொண்டவன் பொங்கி வந்த ஆத்திரத்தையும், கோப்த்தையும் அடக்கியவனை இருக்கையை விட்டெடுந்து வெளியே நடந்தான்,

வீட்டை அடைந்த பரீத் எதிரே வந்த தங்கையிடம்,

“எலில்மியா...! மதினி எங்க...! காணலயே?!” எனக் கேட்டபோது,

“அவவா... நீங்க கடைக்குப் போன பிறகு அவட உம்மா வீட்டுக்குப் போயிட்டா...! ரெண்டு நாள் அங்க தங்கிட்டுத்தான் வாரன்னு சொன்னு..!” என எலில்மியா முடிக்குமுன்பே

“ஆமா... மகன்..! நாளைக்கு வந்திடுவா...! நானே கூட்டிப்போய் விடவா என்டு கேட்டன்...! அவவே தனியாப் போறதாச் சொல்லிட்டு போயிட்டா... என் பேச்ச அவ கேக்கவா போரு...?” என அலுத்துக் கொண்டாள் பரீதின் அன்னை.

“நான் வீட்டுல இல்லாத நேரமெல்லாம் இங்க இதுதான் நடக்குது..! இந்த முறை சரியாகவேமாட்டிட்டாள்... இத்தன நாளா என்கிட எப்பிடியெல்லாம் உத்தமி வேஷம் போட்டா. நான் ஒரு வடிகட்டிய மடையன்...! நம் பிட்டனே...!” எனத் தன்னைத் தானே நொந்து கொண்ட பரீத், தனது அறைக்குப் போய் கதவைத் தாழிட்டுக் கொண்டான். அவனுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது, வாழ்க்கையில் எல்லா ஏமாற்றங்களையும் தாங்கி விடலாம். ஆனால் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும்

எமாற்றித் துரோகம் புரிவதை எந்த உள்ளத்தால் தான் தாங்கிக் கொள்ள முடியும்?

ஒரு முடிவுக்கு வந்த பரீத் பேனுவையும், பேப்பரையும் எடுத்துக் கொண்டு எழுதத் தொடங்கினான். அவனது மன மூம், மூளையும் கூழம்பிப் போயிருக்குப் போது ஒழுங்காக எழுதவா முடியும்..? ஏதேதோ கிறுக்கிண்ட்டு. பல பேப்பர் கலைக் கச்க்கி எறிந்தவனின் வாயில் சிகரட்டுகள் உயிரிழந்து சாம்பலாயின. எப்படியோ இரண்டு மணித்தியாலங்கள் அந்தக் கடிதத்துடனேயே கழிந்து விட்டது. கடைசியாக எழுதி முடிச்ச அந்தக் கடிதத்தைத் கவரிலிட்டுத் தங்கை யிடம் கொடுத்த அவன்,

“ஸில்மியா...! இத ஸீரீஞருக்கிட்ட கொடு. அவ வந்தா கடனே அவங்க உம்மா விட்டுக்குப் போயிடச் சொல்...!” எனக் கூறியபோது ஸில்மியாவுக்குத் திகைப் பாய்த் தான் இருந்தது, என்ன நடந்திருக்கும் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அன்று இரவெல்லாம் பரீதுக்கு உறக்கமே வரவில்லை. மனமே அழுது கொண்டிருக்கும் போது உறக்கம் வரவா போகிறது...? அவன் எத்தனை மனுக்கு நித்திரையானுன் என்பது அவனுக்கே தெரியாது.

பொழுது விடிந்தது. காலையிலே எழுந்து கொண்ட அவன், ஸீரீஞரு வரும்போது தான் விட்டில் இருந்தால் பொறுமை இழுந்து ஒரு கொலைகாரனுக மாறி விடுவேனே எனப் பயந்தவனும்க் கடைக்குப் புறப்பட்டான்.

அன்று பகல் நேரம் விடு வந்து சேர்ந்தாள், ஸீரீஞர். அவன் வந்ததும் வராததுமாக அந்தக் கடிதத்தை அவளிடம் கொடுத்த ஸில்மியா நானு சொன்ன வார்த்தைகளை அவளிடம் ஒப்புவித்தபோது ஸீரீஞரின் குற்றமூள்ள மனம் குறுக்குறுக்கவே செய்தது. பயத்தோடு அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தாள் அவள்.

“அன்புள்ள மணைவிக்கு” என்று உன்னை விழித்தெழுத நான் விரும்பவில்லை, ஏனென்றால் இன்றிவிருந்தே எமது கணவன், மணைவி பந்தம் அறுந்தே விட்டது. அதோடு நீ எனக்குப் பண்புள்ள, நன்றியுள்ள நம்பிக்கையுள்ள மணைவி யாக அல்ல ஒரு துரோகியாகவே வாழ்ந்து விட்டாய். அதனால் மொட்டையாகவே வரைகிறேன்.

நேற்றுத் திடீரென்று கடையிலிருந்து புறப்பட்ட நான் படம் பார்ப்பதற்காக தியேட்டருக்குள் நுழைந்தேன் அங்கே... இன்னெருவனின் அணைப்பில் உன்னை என் கணகளின் முன்னாலேயே கண்டபோது என் இரத்தம் கொதித் தது. உன்னை நல்ல மணையாகவும், பத்தினியாகவும் நினைத்து நான் எமாந்து விட்டேன். என் கணகளாலேயே அந்தக் காட்சியைக் கண்டபின் தான் உன்னைப் புரிந்து கொள்ள என்னால் முடிந்தது.

நான் வெளிநாட்டில் இருக்கும்போதே உனது நடத்தைகளில் சந்தேகப்பட்டு என் வீட்டினரும் நண்பர்களும் உன்னைப் பற்றி எழுதியபோது உன் மீதிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையினால் அவற்றை நான் ஒரு துவியும் நம்பவில்லை. அவை அணைத்தும் உண்மையாகவே இருக்க வேண்டும் என இப்போது நினைக்கிறேன்.

இனியும் உன்னுடன் வாழ நான் தயாரில்லை. நடத்தைகெட்ட உன்னுடன் வாழ்வதைவிட இப்படியே தனியனுக இருந்து விட்டுப் போவது மேல். உனக்கு விவாகவிடுதலை தந்து விட்டு வெளிரு பெண்ணை மனமுடிக்க நான் முடிவெடுத்து விட்டேன், இந்த முடிவை மாற்ற முடியாது. நீ அவனுடனே வாழ்! இக்கடிதம் கண்டவுடன் உன்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு நீ எங்கள் வீட்டை விட்டே போய்விடு.

இப்படிக்கு  
பரீத்

கடிதத்தைப் படித்து முடித்த அவனுக்கு என்ன செய் வதென்றே புரியவில்லை. இனியும் தன்னை நல்லவளாக நம்ப கூவக்க முடியாது என்பதை அவன் அறிவாள்,

"இனி... இந்த இடத்துல் நிக்க முடியாதே.. என்ட நடத்தையால் நானே என் வாழ்க்கைய நாசமாக்கிக்கிட்டேனோ...!" எனத் தன்னைத் தானே மனதிற்குள் நொந்து கொண்டவளாக மூட்டை முடிச்சுகளுடன் தனது தாய் வீட்டுக்குப் புறப்பட்டாள் ஸீரினு.

"அடுத்த வீட்டு ஷ்கீலாக்கு நான் அநியாயமாக கெடுதல் நெனக்சி, அந்தக் குமர்ப் பிள்ளை எதிர் காலத் தையே நாசமாக்கிட்டேனே ! எந்தப் பாவமும் அறியாத அந்தப் பிள்ளையைப் பத்தி மோசமான கதைகள் பரப்பி, அதுக்கொரு வாழ்க்க கெடைக்காமலேயே செய்திட்டேனோ...! என்கிட்டேயே பெரிய குறையெல்லாம் வச்சிக் கொண்டு அவளைப் பத்திக் கத கட்டினேனே...! இத்தன நாளும் வெளிச்சத்துக்கு வராம இருந்த என்ட கத இன் டைக்கு அவருட கண்ணுக்கே கண்டுட்டுது...! கையும் மெய்யுமாகவே பிடிபட்டுட்டேன்...! அந்தக் குமர்ப் பிள்ளைட பெருமூச்சு எனக்குத் தாவாமலா இருக்கப் போகுது...?" என நினைத்துக் கொண்டவளின் சிந்தனையில் கடந்த கால நினைவலைகள் அடுக்குக்காய் வந்து போயின.

ஃ ஃ ஃ

திருமணம் முடித்த சில தினங்களில் ஸீரினு கணவனின் வீட்டுக்கே குடிவந்துவிட்டாள். அவர்களின் அடுத்தவீடு தான் ஷ்கீலாவுடையது. இருபத்தைந்து ஐயதுடைய கண்ணிப்பெண் அவள். சீலாவின் குடும்பம் மத்திய தரக் குடும்பத்தைவிட கீழ் மட்டத்தையுடையது. அவளையும், தாயையும், தமிழியையும் கொண்டதே அந்தக் குடும்பம். அவள் சிறுமியாய் இருக்கும் போதே தந்தை காலமாகிவிட்டார்.

ஷ்கீலா நல்ல அழகி. அது மட்டுமீன்றி அவளிடம் பல வகையான திறமைகளும் இயல்பாகவே அமைந்திருந்தன. அழகமுகாகத் தைப்பாள். நன்றாகச் சமைப்பாள் வாரைஞாக்கென்றும், பத்திரிகைகளுக்கென்றும் நல்ல படைப்புக்களாக நிறைய எழுதுவாள்.

ஷ்கீலாவின் அழகும், திறமைகளும் ஸீரினுவுக்குப் பொருமையைத் தரும். இருப்பினும் அவளுடன் நெருங்கிப்பழகி, அண்புள்ளவளாகவே நடிப்பாள். தன்னிடமில்லாத

திறமைகள் எல்லாம் ஷ்கீலாவிடம் மலையாகக் குனிந்திருப்பது கண்டு ஸீரினுவின் இதயம் ஆற்றுமையால் அவதிப்படும். இதையெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாது அபாரமாகவே நடிப்பாள் அவள். ஷ்கீலாவும் அவளது கபடத் தனத் தையும், வஞ்சகப் புத்தியையும் அறியாதவளாகவே இருந்து வந்தாள்.

இப்படி இருக்கும்போது தான் ஷ்கீலாவுக்குத் திருமணம் பேசும் படலம் ஆரம்பமாகியது. அவளைப் பெண் பார்ப்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் அங்கு வரும் போதெல்லாம் ஷ்கீலாவின் வீட்டில் ஸீரினு தான் முதலாமாளாக நிற்பாள். இதற்குக் காரணம் அவள் ஷ்கீலாவுடன் நெருங்கிப்பழகும் அடுத்த வீட்டுக்காரி என்பதால் மட்டுமல்ல, பெண்ணை அலங்கரிக்கும் அலங்கார வகைகளை எல்லாம் அவள் அறிந்து வைத்திருந்ததும் இதற்குக் காரணமாகும். ஷ்கீலாவை யாராவது பெண் பார்க்க வருவதானால் முதல் தினமே ஸீரினுவுக்கு அந்த விடயம் தெரிந்துவிடும். அந்தள வுக்கு ஷ்கீலாவும், அவள் தாயும் தமது விடயங்களை அவளிடம் மறைக்காமல் கூறி வந்தார்கள்.

"மகள்...! ஷ்கீலாவ இன்டைக்கு பெண் பார்க்க வாருங்க. நேரத்தோட வந்து அவள் நல்லா அலங்காரம் செய்திடுங்க...!" என ஷ்கீலாவின் தாய் ஸீரினுவிடம் கூறும்போது,

"கட்டாயம் அழகாகச் செய்யத்தாள் வேணும்...! அவளுக்குப் பொருத்தமில்லாத அலங்காரத்தத்தான் செய்ய வேணும்...! நான் செய்ற அலங்காரம் அவளை அழகக் கூட்டிக்காட்டக் கூடாது...!" என்ற குரூர எண்ணைத்துடன் தான் அவள் அலங்காரத்தை அலங்கேலமாகவே செய்து முடிப்பாள். இருந்தாலும் இயற்கை தந்த அழகை அவளால் அழிக்கவா முடியும்..? ஷ்கீலாவைப் பார்த்த உடனேயே அந்த அமைதியான அடக்கமான அழகில் மனதைப் பறி கொடுத்து, அந்த இடத்திலேயே கல்யாணத்தை முடித்து விடவேண்டும்போல் வந்தவர்களுக்குத் தோன்றும்.

பெண் பார்க்க வந்தவர்கள் அந்த இடத்தைக் காலி செய்யும் வரை ஸீரினாவும் அங்கேயே சுற்றுச் சுற்றி வருவாள். போலியான புன்னகையுடன் புதியவர்களை விழுந்து விழுந்து உபசரிப்பாள். அவர்கள் போக முற்படும் போது,

“எங்க வீடு அடுத்த வீடு தானே ! வந்துட்டுப் போக களே...!” என்பாள். அவளின் அன்பான அழைப்பைத் தட்ட முடியாதவர்களாய் அவர்களும் அவள் பின்னே வருவார்கள் ஸீரினிலின் மீதுள்ள நம்பிக்கையினால் ஷ்கீலாவும், அவன் தாயும் அவளைப் பற்றித் தவருகவே நினைக்க மாட்டார்கள்.

விட்டுக்கு அழைத்து வந்து அவர்களை நன்றாகவே உபசரிக்கும் ஸீரினு,

“இந்தப் பெண் கிடைக்க நீங்க பாக்கியம் செஞ்சிருக்க வேணும்...! தங்கமான புள்ளி..! நல்ல குணம்..! இருந்தாலும் ஒரு குறை அதுக்கு கொஞ்ச காலமாகவே காச நோய் இருக்கு...! அது தான் அந்தப் புள்ளி ஒல்லியாக இருக்கு...!” என ஒரு வெடிகுண்ணை அவர்களின் இதயத்திலே தூக்கிப் போட்டு வைப்பாள் ஸீரினு. பெண்ணைப் பிடித் துப்பே பான அவர்களின் இதயங்கள் இந்த வார்த்தைகளால் ஆட்டம் காணத் தொடங்கிவிடும்.

“நல்ல நேரம் நீங்க உண்மையை சொல்லிட்டங்க. இல்லையென்றால்... எங்க புள்ளைட வாழ்க்கதான் நாசமாக இருந்திச்சி...! உங்களுக்கு எப்படி நன்றி சொல்லதென்றே விளங்கல்ல...!” என வந்தவர்கள் கூறும்போது,

“பெரிசாக அது ஒன்றுமே வேணும்..! உங்கட புள்ளைட வாழ்க்க அநியாயமாகக் கூடாது என்று தான் சொன்னன். நான் சொன்னதாக மட்டும் வெளியில் விடாதீங்க...!” என்று கூறி வெற்றிப் புன்னகையோடு அவர்களை வழி யனுப்பி வைப்பாள் ஸீரினு. மாதங்கள் பல கடந்தாலும் பெண் பார்க்க வந்தவர்களிடமிருந்து எந்தப் பதிலுமே வந்து சேராது.

இப்படிச் சில நேரங்களில் பெண் பார்க்க வந்தவர்களை விட்டுக்கு அழைத்துப் போகும் ஸீரினு,

“பொண்ணென்றால் எல்லா வேலைகள்ளுயும் நல்ல திருத்தம். அழைக்கும் குறைச்சவில்ல. இருந்தாலும் நடத்தைகளை கொஞ்சம் ஒரு மாதிரி.புதுசாகக் கூட ஒரு பொடிய ணேட ஓடப் பாத்தா. அதனால் தான் கல்யாணத்த அவசரமாக எடுக்கப் போருங்க...! இன்னேன்று— அந்தப் புள்ள கொஞ்ச நாளைக்கு ஒரு தடவ வலிப்பு வந்தும் விழுவா உங்கட நன்மைக்காகத் தான் உண்மையை சொல்லறன. இத் வெளியில் விடாதீங்க...!” என அவர்களின் இதயங்களில் விழுத்தைக் கலப்பாள் ஸீரினு. வந்தவர்கள் வதனம் வாடிப் போய், திரும்புவார்கள்.

இப்படியாக ஷ்கீலாவைப் பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து பெண் பார்க்க வந்திருப்பார்கள். இருப் பினும் பலன் தான் பூஜ்யமாக இருந்தது. ஷ்கீலாவும், தாயும் சோகத்தில் சோர்ந்து போவார்கள். பெண்பார்க்க வந்தவர்கள் என் கல்யாணத்துக்கு விரும்பவில்லை என்ற உண்மையான காரணம் அவர்களுக்கு இறுதிவரை தெரியவே இல்லை. அதற்குள் ஊருக்குள்ளே ஷ்கீலாவைப் பற்றிய பொய்யான வதந்திகளையும் பாப்பிளிட ஸீரினு தவற வில்லை ஊராரின் வாய்களில் அகப்பட்ட ஷ்கீலா அந்த வாய்களுக்கு இலவசமாகக் கிடைத்த ‘அவல்’ ஆனாள். அவளைப் பற்றி ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகப் பேசத் தொடங்கி விட்டார்கள்.

இவற்றையெல்லாம் அறிந்து அழுது தீர்ப்பாள் ஷ்கீலா திருமணத்தின் மீது அவனுக்கு வெறுப்பே ஏற்பட்டு விட்டது. “இனிமேல் எனக்கு கல்யாணம் போதீங்க உம்மா...!” என்றே கூறிவிட்டாள் அவன்.

கல்யாணம் எதுவும் சரிவராததுடன், ஊராகும் ஸீரைக் கத் தூற்றுவது கண்டு துவண்டுபோன அவர்கள் தமது மன வேதனைகளை ஸீரினுவிடமே வெளிப்படுத்தும்போது,

“ஹா—! அது அப்பிடித்தான் பேசும்...! அதப்பத்திக் கவலப்பட்டால் காரியம் நடக்குமா...? ஷ்கீலாவுக்கும்

அல்லா எங்காவது ஒரு மாப்பிள்ளையும் படச்சி வச்சிருப்பானே...!” எனப் போவியான கவலையை வரவழைத்துக் கொண்டு ஆறுதல் கூறுவாள் ஸ்ரீனு.

இப்படியாக ஷ்கிலாவுக்கு வயதும் ஏறியது. இருப்பினும் எந்த இடத்திலும் அவனுக்குக் கல்யாணம் தான் சரிப்பட்டு வரவில்லை.

எதேதோ சிந்தனைகளில் போய்க் கொண்டிருந்த ஸ்ரீனு தன் பின்னால் பொசிக்கிள் மணியோசை கேட்டுத்தான் கய நினைவுக்கு வந்தான்.

அவ ஷ்கிலா பாவம்...! என்னால் தானே இன்று வரைக்கும் அதுக்கு ஒரு கல்யாணமே நடக்கல்ல...! நான் அநியாயமாக ஷ்கிலாவுப் பத்தி இல்லாதது பொல்லாதது எல்லாம் வச்சி கத கட்டி அவட வாழ்க்கையை கெடுத்திட்டேனே...! ஒரு நாளைக்கு அவளிட்டப்போய் மன்னிப்புக் கேக்கத் தான் வேணும்! என நினைத்துக் கொண்டான் ஸ்ரீனு.

ஃ ஃ ஃ

மாதங்கள் சில கடந்து விட்டன. பரீத் முடிவெடுத்தபடி ஸ்ரீனுவுக்கு விவாக விடுதலை வழங்கிவிட்டான். இப்போது அவனுக்கு மறுமணம் பேசப்பட்டுக் கொண்டிருந்தது.

ஒருநாள் கொழும்பிலிருந்து வீடுவந்த பரீத் முகம் சூழுவதற்காக கிணற்றிடிக்குப் போனான். அவனது வீட்டுக் கும் ஷ்கிலாவின் வீட்டுக்கும் இடையில் தான் அந்த கிணறு அமைந்திருந்தது. ஷ்கிலாவின் வீட்டில் பேசும் குரல்கள் கூட கிணற்றிடிக்குத் தெளிவாகக் கேட்கும்.

கிணற்றிடிக்குச் சென்ற பரிதுக்கு அங்கே பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. ஷ்கிலாவின் வீட்டுக்குள் இருந்து ஸ்ரீனுவின் அழுகையுடன் கூடிய குரல் வெளியாகி பரீதின் செவியறைகளில் மூட்டிமோதியது.

“ஷ்கிலா என்ன மன்னிச்சிடம்ஹா...! உனக்கு எத் தனையோ கல்யாணம் பேசி பொன் பார்க்க வந்தும், அத் தனையும் என்னால் தான் நடக்காம இருந்திச்சி. உங்க ஷீட் டுக்கு வந்தவங்கள், எங்க வீட்டுக்குக் கூட்டிப் போய் நானே உன்னப் பத்தி இல்லாதத எல்லாம் உண்டுபண்ணிச் சொல்லி அவங்கட மனசயெல்லாம் மாத்தி அனுப்பினேன். அதோட மட்டும் நிக்காம உன்னப் பத்தி தவருன அபிப்பிராயங்கள் ஊருக்கு ஓள் பரப்பினவளே நான் தான்...! இதனால் எந்தப் பாவமும் செய்யாத உனக்குத்தான் ஒரு வாழ்க்க அமையாமல் போயிட்டுது. என்கிட்ட இல்லாத திறமை எல்லாம் உன்கிட்ட இருக்கிறத என் மனச பொறுக்கல்ல...! இந்தப் பொருமையால் தான் அறிவில் லாத் தனமாக உண்ட வாழ்க்கையை வதந்திகளால் நாசமாக் கிட்டேன்...இன்டைக்கு என் வாழ்க்கையே போயிட்டுது...! என் கணவரே என்னத் தலாக் பண்ணிட்டாரு...!” ஸ்ரீனு கூறக் கூற அவனை மின்னல் தாக்கியது போல் இருந்தது.

“ஸ்ரீனு ! நீ... இப்படிப்பட்ட கொடுமைக் காரியும் கூடவா...? வீணா கதைகளைக் கட்டி ஒரு குமர் பின்னை வாழ்க்கையை நாசமாக்கிட்டியே...! பாவி...! இத்தன நாளும் ஷ்கிலாவுக்கு ஒரு கல்யாணமும் நடக்காததுக்கு நீ தானே காரணம்...! ஐயோ... பாவம் ஷ்கிலாவுக்கு வய தாகிக் கொண்டே போகுதே...!” என மனதிற்குள்ளால் ஸ்ரீனுவைத் திட்டித் தீர்த்த பரீத் ஒரு முடிவோடு கிணற்றி யை வீட்டு வீட்டுக்குன் நுழைந்தான். சேட்டை எடுத்து மாட்டிக்கொண்டவன் நேரே ஷ்கிலாவின் வீட்டுக்குப் புறப் பட்டான். அங்கே, ஷ்கிலாவும், தாயும் இடிந்து போய் நிற்க, ஸ்ரீனு கண்ணோடு நின்றிருந்தான். பரீதின் திங்களுகையால் திகைத்துப் போன ஸ்ரீனு, அவனது பார்வையைச் சந்திக்கச் சக்தியற்றவளாய் அப்பால் நகர்ந்து கொண்டாள்.

ஷ்கிலாவையும், அவள் தாயையும் அழைத்த அவன்,

“இப்ப இங்க நடந்த பேச்சை எல்லாம் நான் கேட்டுக் கிட்டுத்தான் இருந்தன். ஷ்கிலாவுக்கு ஒரு வாழ்க்க கிடைக்க

காததுக்கு காரணமானவ யார் என்கிறதையும் புரிஞ்சிகிட்டேன்...! நான் அவள் தலாக் செய்தது உங்களுக்கெல்லாம் தெரியும்! இப்போ நான் வெசெரு கல்யாணம் கட்டுற முடிவுக்கு வந்திருக்கேன்! இந்த நிலை, என் மனைவியாக இருக்கிற நேரம் அவ செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாக வருஷங்களைக்காகவே வாழ்க்கை இல்லாம வாடுற ஷ்கிலாவுக்கு வாழ்வு கொடுக்க நான் தீர்மானிச்சிட்டேன்...! நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்லிங்கா...?'' என ஷ்கிலாவையும் தாயையும் கேட்டபோது, அதிர்ச்சி அவர்களை மட்டுமல்ல, அடுத்த அறையில் நின்றிருந்த ஸரினுவையும் தாக்கத்தான் செய்தது.

“நாங்க பெரிசா என்னத்தச் சொல்றது...! நீங்களும் பொன்சாதிய ‘தலாக்’ பண்ணிட்டு தனியனுக வாழ்நிங்க...! உங்க தங்கமான குணங்களப் பத்தி எங்களுக்குத் தெரியாதா...? நாங்க சம்மதம் தான்...!'' என இருவாது முடிவையும் ஷ்கிலாவின் தாயே முன்வைத்தபோது, அந்தக் கட்டிடமே தன் தலையில் வீழ்ந்து தாக்கியது போல இருந்தது ஸரினுவுக்கு.

“அன்டைக்கு ஷ்கிலாக்கு ஒரு மாப்பிள்ளையும் கிடைக்கக் கூடாதென்று நானே சதி செய்தேன். இன்டைக்கு... நான் செய்த பாவத்தால் என் மாப்பிள்ளைய என்கிட்ட இருந்து பிரிச்சி ஷ்கிலாக்கு மாப்பிள்ளையாக ஆல்லா ஆக்கிட்டான்...எல்லாமே என்னுல, என் நடத்தையால வந்தது தான்...!'' என மனதிற்குள்ளேயே அழுதவளாக அவ் விடத்தைவிட்டு எழுந்து நடந்தான் ஸரினு.



## மனக்குருடுகள்

ஹஹர் தொழுதுவிட்டு பள்ளிவாசலை விட்டுப் படியிறங்கிய பாறாக் நானு வீதியில் இறங்கி நடந்தார். அவர் நடையில் அவசரம் காணப்பட்டது.

“மனுஷன் ரெண்டு தடவ சொல்லிட்டாரு. போகாட்டி சரியில்ல. இந்த நேரம் சாப்பாட்டுக்கு எல்லாரும் வந்திருப்பாங்க. அதனால் கொஞ்சம் கெதியாப் போகணும்...'' என்று நினைத்தவாறு அவசரமாக நடந்து கொண்டிருந்தார் பாறாக் நானு.

பாறாக் நானுவுக்கு ஜம்பது வயதிருக்கும். அவரின் உருவத்தில் முதுமையின் முத்திரை பளிச்சிகுகிறது. தனது முப்பத்தைந்தாவது வயதில் புனித இஸ்லாத்தைத் தழுவிய அவர், தன் தந்தை செய்து வந்த முடிவெட்டும் தொழி இருக்கு முற்றுப் புள்ளி வைக்கவில்லை. இன்றும் அதே தொழி ஶைச் செய்து வருகிறூர். அவரின் அயராத உழைப்பு நகரில் ஒரு ‘சலுஞை’ நடத்துமளவுக்கு அவரை உயர்த்திவிட்டது.

பாறாக் நானுவின் குடும்பம் மிகச் சிறியது. மனைவி காலமாகி விட்டார். மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். இரு பெண்மக்களுடன், இளைய மகன் ஒருவனும் அவருக்கு உள்ளார்கள்.

ஊரில் அநேக வீடுகளில் நடக்கும் கல்யாண கந்தாரி வைபவங்களுக்கு அவர் அழைக்கப்பட மாட்டார்.

“நான் இஸ்லாத்துக்கு வந்தவன் என்கிறதாலயும், தலைமுடிவெட்டுறவன் என்கிறதாலயும் தான் என்ன இந்த ஜனங்கள் ஒரு மாதிரியா நெணைக்கிறங்க. ம...நான் யாருக்கும் எந்த அநியாயமும் செய்யல்லயே!'' என்று கவலையுடன் நினைத்துக் கொள்வார் பாறாக் நானு.

“என்ன இருந்தாலும் இந்த உலகத்துல் நல்லவை களும் இருக்கத்தான் செய்ருங்க. இப்பிடியானவங்க, எல்லாரையும் ஒரேமாதிரி மதிச்ச, ஒரேமாதிரி பசப்பாங்க,

அவங்களெல்லாம் யாரையும் வேறு படுத்தி ஒதுக்கமாட்டாங்க. ஆனால், சில பேரு அப்பாவிகள்ட மனசே இடியிற மாதிரி நடப்பாங்க...ம்...எல்லாத் துக்கும் அல்லா(ஹ)தான் போதுமானவன்...” என நினைத்தவாறு நடந்து கொண்டிருந்த அவர் கந்தரரி வீட்டை அடைந்து விட்டார்.

பாறாக் நானு உள்ளே நுழையவும், விருந்தினர்கள் காப் பாட்டிற்குத் தயாராகிக் கொண்டிருக்கவும் சரியாக இருந்தது உள்ளேபோன பாறாக் நானு காலியான ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டார். அவர் இருந்த இடத்தில் அமர்ந்திருந்த அடுத்தவர்கள் கொஞ்சம் பெரிய புள்ளிகள். அவர் அந்த இடத்தில் உட்கார்ந்ததும் அவர்களின் முகங்கள் காற்றுப்போன பலுள்ளகள் போன்று சுருங்கிவிட்டன.

பீங்காள்கள் எதுவுமின்றி ஒரே ‘சஹனில்’ கைபோட்டு உண்ணத் தயாராகிக் கொண்டிருந்த அவர்கள் பாறாக்நானு விள் வரவால் தடுமாறிப் போனார்கள். ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள். அப்போது அவர் களிலே ஒருவர் வீட்டுக்காரரை நோக்கி,

“ஹாஜியார்...! இந்தப் பாறாக் நானுவுக்கு ஒரு பீங்காள் கொடுங்க...!” என்றார். அதுகேட்ட பாறாக் நானுவின் உண்ணத்தில் முன் தைத்தது போன்றிருந்தது.

“சே—மனுஷன் முகத்துல அடிச்சமாதிரி நடந்துகிட்டாரே. ரொம்ப அவமானமாப் போச்ச. ஏந்தான் இந்தச் சாப்பாட்டுக்கு வந்தோமோ...?” எனக் கண்கள் கலங்க சிந்தித்த பாறாக்நானுவின் கால்கள் மெதுவாக அந்த இடத்தை விட்டு எழுந்து கொண்டன.

அப்போது சடுதியாக பாறாக் நானுவின் தலையைக் கண்ட ஹமீத் ஹாஜியாரின் மனைவி பல்கீஸாக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. கணவனைத் தன்னருகே அழைத்த அவன்,

“ஓங்களுக்கு முன் இருக்கா...?” என்றார். “என்...? அந்தச் சந்தேகம் ஓங்களுக்கே வரலாமா...?” என்று

வேடிக்கையாகப் பேசிய கணவன்மீது சீறிப் பாய்ந்த பல்கீஸ்,

“முள் இருந்தா அந்த மௌலா பாறாக் நானுவக் கூப் பிடிவிங்களா...?” என்றார்.

“பல்கீஸ்...கோபப்படாதீங்க ..! அஞ்ச நேரமும் பன்னி வாசல்ல கானுற மனுஷன் நம்மட தலைமுடிய வழிமையா வெட்டுற மனுஷன்...அதுதான் அவர் ஒதுக்கமுடியல்ல—!” என்று அவர் குலைந்தபோது,

“அப்பிடிக் கூப்பிட்டுட்டா இப்பிடியா நாலு பெரிய மனுஷருக்கு முன்னால் உக்கார்ந்து...? சே. அசிங்கமா யிருக்கு!” என்று அன்னை பல்கீஸ் அலுத்துக் கொள்வது, அங்கே வந்த அவர்களின் ஒரே மகன் அன்சாரியின் காது களில் வழந்தபோது அவன் அப்படியே நின்றுவிட்டான்.

“உம்மா...உம்மா இப்பிடிப் பேசுறீங்க...? என் அந்த மனுஷன் அங்க உக்கார்ந்து சாப்பிடப்படாதா...? இது பாவ மில்லையா? அவருட மனச ரொம்ப நொந்திருக்குமே! அவங்கள் கூப்பிட்டுட்டு இப்பிடி அவமானப்படுத்துறதவிட கூப்பிடாமலே இருந்திருக்கலாமே..” என அவன் கூறிய போது,

“கும்மா...ஒலருமப் போடா...அதுவெல்லாம் எங்களுக்குத் தெரியும்..” என்று கோபத்தோடு கூறினார் பல்கீஸ்.

“உம்மா... அவரும் எல்லாரையும் போல ஒரு மனுஷன் தானே! இனியாவது மனுஷன மனுஷன மதிக்கப் பழகிக் கொள்ளுங்க...” என்று ஆத்திரத்தோடு கூறிய அன்சாரி அவ்விடம் விட்டகள்ருன்.

அன்சாரி பெற்றேருக்கு ஒரே பிள்ளையாக, பெரிய இடத்துப் பிள்ளையாக இருந்தாலும் அவனிடம் நல்ல குணங்களும், உயர்ந்த பண்புகளும் ஒட்டியிருந்தன. உயர்ந்தலட்சியங்களும், சமூகத்திற்குச் சேவை செய்யும் மனப்போக்கும் கொண்ட அவனிடம் சமூகம் அடிமைப்பட்டிருக்கும் அர்த்தமற்ற கொள்கைகளிலிருந்து சமூகத்தைக்

காக்க வேண்டுமென்ற ஏக்கம் நிறைந்திருந்தது. அந்த இலட்சிய இளைஞரின் லட்சியங்கள் நிறைவேறுமா...?

ஃ ஃ ஃ

மாதங்கள் சில மடிந்து வருடங்கள் உருண்டன. அன்சாரிக்குத் திருமண வயதான போது, பல பெரிய இடத்து சம்பந்தங்கள் எல்லாம் அவனை நாடி, தேடி வந்தன.

வழைமொல் அன்றும் பகல் உணவுக்காகக் கடை யிலிருந்து வீடு வந்திருந்தான் அன்சாரி. உணவு வேளை முடிந்ததும் அவனை நெருங்கிய அன்னை பல்கீஸ்,

“மகன்...இன்டைக்கு காலை நம்ம வீட்டுக்கு புரோக் கர்சத்தார் நானு வந்துட்டுப் போனாரு.” என்று கூறிய அன்னையை நிமிஸ்து நோக்கிய அன்சாரி,

“அதுக்கென்ன... அவரு எதுக்காக வந்தாராம்...?..” எனக் கேள்விக்கணை தொடுத்தான்.

“மகன்...நீ சரியான ஆஸ்தான் போ...புரோக்கர் என்னத்துக்கு வருவாரு...? ஒன்க்கு நல்லதொரு கல்யாணம் பேசிகிட்டு வந்தாரப்பா. சாதிசனத்துல நல்ல குடும்பம். நல்ல சொத்துபத்தெல்லாம் கிடைக்குது...ஒன் விருப்பத்தை சொல்லு மகன்...” என்று தாய் கூறியதைக் கேட்ட அவன்,

“உம்மா...இப்ப எதுக்கும்மா அவசரம்...? ஆறுதலாப பார்ப்போம்...!” என்று சமாளிக்க முயன்றான். பதில் கேட்டுப் பதறிய தாய்,

“என்ன மகன் இது...? ஒன்க்கும் வயதாகிட்டுது. அது தான் என் மௌத்துக்கு முன்னால் ஒன்னக் கல்யாணக் கோவத்துல பார்க்க ஆசப்படுறேம்பா...சரியென்று ஒரு வார்த்த சொல்லு மகன்...!” என்று தாய் மன்றுடிய போதும் அதனைத் தட்டிக் கூழித்தான் அன்சாரி.

“மகன்.. இப்பிடி சமாளிச்ச காலத்தக் கடத்தாம உள்ளனசில இருக்கிறதச் சொல்லுப்பா.. யாரையாவது நீ... மனசல வச்சிருக்கிற்யா...” என்று அன்னை கேட்டபோது,

“அப்படியொன்றுமில்லும்மா...அது வந்து ... வந்து டவுன்ல் ‘சலுங்’ வச்சிருக்கிற பாராக் நானுவத் தெரிய மில்ல...அவருட மகளத்தான் நான் கட்டிக்கிறதாக...” அவன் முடிக்கவில்லை.

“‘டேய்...பொத்தடா வாய்...என்னடா சொன்னே...?’ அந்த மௌலா இஸ்லாம் பாராக் நானுட மகளயா...?’ நல்லா இருக்குடா ஒன் கத...! எங்க குடும்பம் என்ன... கோத்திரம் என்ன...? ஒன் தலை களிமண்ண இருக்கு...?’ எனக் கோபத்தில் வெடித்த தாயை வேதனியோடு பார்த்த அன்சாரி,

“போதும்...நிறுத்துங்க...நீங்களும் உங்க குடும்பப் பெருமையும்...! கேக்கவே சகிக்கல்ல.. உம்மா...இஸ்லாத் துல பிறப்பால உயர்ந்தவன், தாழ்ந்தவன், மேல்ஜாதி, கீழ் ஜாதி, என்றெல்லாம் பிரிவுகள் இல்லும்மா.., எல்லாருமே முஸ்லிம்கள். குடும்பத்தையும், செய்ற தொழிலையும் வச்சி உயர்வு தாழ்வுக் கணிக்கிறது சுத்தமடத்தனம். யாருக்கிட்ட குருத்துஞ்சையதைம், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல் லம் அவங்கட வாழ்க்கையும் இருக்கோ அவங்கதான் மேலானவங்க. இதுக்குப் புறம்பானவங்க யாராக இருந்தாலும் அவங்கதான் தாழ்வானவங்க. .!” உணர்ச்சி வசப் பட்டு ஒரு குட்டிப் பிரசங்கமே செய்துவிட்டான். அவனைக் கோபத்தோட பார்த்த அன்னை பல்கீஸ்,

“சம்மா ஒலருதடா...உலகத்துல இல்லாததையா நான் சொல்றன்...? நீ சொல்றதப் பார்த்தா குடும்பப் பெருமைகளையும் சம்பிரதாயங்களையும் சாகடிச்சி குழிதோண் டிப் புதைக்க வேண்டியது தான். நாலு ஐஞ்சங்களும் ஒதுக்கி வச்சிருக்கிற வீட்டிலே இருந்து மருமகள் எடுக்கிறதுக்கு நான் ஒன்றும் மட்டமானவன் அல்லடா...!” என ஆத்திரத்தோடு கூறிவிட்டுப் போக முயன்ற தாயைத் தடுத்து நிறுத்திய அன்சாரி,

“உம்மா... கோபிக்காதீங்க என்ன மன்னிச்சிடு டுங்க நீங்க மட்டுமில்ல...இந்த உலகமே எதிர்த்தாலும் இந்தக் கல்யாணம் நடக்கத்தான் போகுது. என்னு...அந்தப் பொண்ணத்தான் கட்டிக்கிறதாக நான் வாக்குறுதி கொடுத்திட்டேம்மா...” எனக் கூறியதும்.

“வாக்குறுதி யும் மன்னைங் கட்டியும் அப்பிடி என்ன தான் பெரிய வாக்குறுதி? அதெயல்லாம் விட்டுப் போட்டு நான் சொற்றபடித்தான் நீ நடக்கணும்...!” எனக் கூறினால் அன்னை பல்கின்.

“உம்மா கொடுத்த வாக்கக் காக்குறுதுதான் உண்மையான முஸ்லிமுக்கு அடையாளம். கொடுத்த வாக்கக் கீழில் அல்லாஹுத்தலூட கோபத்துக்கு ஆளாக நான் விரும்பல்ல. அதனால் இந்த விஷயத்துவ என்ன வற்புறுத்தாதீங்க.” என முடிவாகக் கூறிவிட்டு பாதையில் இறங்கி நடந்தான் அன்சாரி. அப்போது அவன் பாறுங் நானுவைக் கடைசியாகக் சந்தித்த அந்த நிகழ்வுகள் அவன் நினைவில் களில் நிழலாடின.

ஃ ஃ ஃ

பாறுங் நானு சுகயீனமாயிருப்பதையறிந்து அவரைப் பார்த்துவிட்டு வரப் புறப்பட்டான் அன்சாரி. விட்டை அடைந்த அவன் ‘ஸலாம்’ கூறியவாறு உள்ளே நுழைந்தான்.

“பாறுங்நானு இப்போ எப்பிடி...சுகம் தானு...?” அன் போடு கேட்டான் அன்சாரி.

“கொஞ்சநாளாவே இப்பிடித்தான் மகன். ரெண்டு நடவ் ‘ஹாட் எட்டாக்’ பிடிச்சிட்டுது. முனைவது தடவையும் வந்தா நான் போயிட வேண்டியதுதான். என் புள்ளிகள் நென்சார என்னால் தாங்க முடியல்ல மகன்...” என அவர் வருத்தப்பட்டுக் கொண்டார்.

“அப்படிச் சொல்லாதீங்க. நீங்க இன்னும் ரொம்ப நாளைக்கு ஹயாத்தோட வாழப் போறிங்க. அல்லாட கிருபையால் உங்க நோய் சீக்கிரமே குணமாகும். அதுசரி, உங்க பின்னைகள் நல்லாத்தானே இருக்கிறுங்க...? கவலய விடுங்க..!” ஆறுதல் கூறினால் அன்சாரி.

“என்ன செய்ய மகன்..? கவலையும், யோசனையுமே எங்க வாழ்க்கையாயிட்டுதே! புள்ளிகள்ட வாப்பா நாளென்கு மெளலா வாம். பரம்பரை முஸ்லிம் அல்லயாம். அதோட் நான் செய்ற தொழில் ரொம்ப தாழ்வானதாம். இதனால் என் புள்ளிகளுக்கு மாப்பிள்ளை தர எல்லாருமே பின் வாங்கு ருங்க...!” கண்ணீருக்கிடையே தன் இதய வேதனைகளை அவர் அன்சாரியின் மூன் அவிழ்த்து விட்டபோது அவனுக்குக் கண்கள் கலங்கி விட்டன. கேடு கெட்ட சமுகத்தை நினைத்து நொந்து கொண்ட அவன் மௌம் அவருக்காகப் பெரிதும் பரிதாபப்பட்டது.

“பாவம் இஸ்லாத்தைப் பத்தி நல்லாப் புரிஞ்சி இஸ்லாத்தத் தழுவி, இன்று வரைக்கும் இஸ்லாத்துட புனித மான் கொள்கைகளுக்கும், சட்டத்திட்டங்களுக்கும் அடங்கி நடக்கிற இந்த மனுவடினையா இந்தக் கண்ணில்லாத சமுதாயம் தாழ்வாப் பாக்குது...!” என்று சிந்தித்த போது இந்தச் சமுகத்தின்மீது தீராத கோபமும், அருவருப்பும் ஏற்பட்டது அவனுக்கு.

இப்படி இஸ்லாத்தை நம்பி வந்து தூய்மையாக வாழும் புண்ணியவான்களுக்கு ஆதாவு கொடுத்து, அவர்களை அராவணைத்து அவர்களுடன் கைகோர்த்து; தோள் சேர்த்து வாழுவேண்டிய நம்மவர்கள் அந்தப் பரிதாபத்திற் குரிய ஜீவன்களை ஒதுக்கி அருவருப்பாகப் பார்க்கும் பேத மையை என்ன வென்பது?

சில வினாடிகள் அங்கே நிலவிய மௌனத்தை பாறுக நானுவே கலைத்தார்.

“தம்பி சமுகத்தால் புறக்கணிக்கப்பட்ட எங்க புள்ளைகளுக்கு வாழ்க்கையே இல்லையா...? அப்படியானால் எங்க

புள்ளைகள் 'காபிர' கருக்கா கட்டி வைக்கிறது ?'" உணர்ச்சி களின் மொத்த வடிவமாய் அவர் வினாத்தொடுத்தபோது அந்தக் கேள்விகளில் நிறைய நியாயிருப்பதை உணர்ந்த அவனுல் எதுவும் பேச முடியவில்லை.

"மகன் நான் செய்ற தொழில் இழிவானதாம் களவு, பொய், குது, ரேஸ், வட்டி, லஞ்சம் இதுகள் எதுவும் இல்லாம ஹலாலான முறைல் நான் கஷ்டப்பட்டு உழைக்கிற வன். கத்திரி பிடிச்சே இந்தக் கை கரடு முரடாய் போச்சு தமிழ் ! நாங்க மேலானவங்க என்று 'லேபல்' குத்திக் கொண்டவங்கட தலைமுடிய வெட்டுறதும், அவங்களைக் 'கத்து' செஞ்சி இல்லாத்துக்கு எடுக்குறதும் எங்க கூட்டந்தான் ! நாங்க நேர்மையாச் செய்ற தொழிலத் தாழ்வா நென்சி ஹராமான முறைல் எல்லாம் சம்பாதிச்சு அநியாயம் பண்ணுற நம்மட பெரிய மஜுஷிர்கள்ட கதையக் கேட்டங்களா மகன் ?'" அவர் தொடர்ந்து பேசியபோது எப்படி ஆறுதல் கூறுவதென்று புரியாமல் தடுமாறிப் போன அன்சாரி,

"பாஹுக் நானு கொஞ்சம் அமைதியாயிருங்க ! உங்க வியாதிக்கு நீங்க இப்படி உணர்ச்சிவசப்படுறது கூடாது என்ன செய்றது எங்கட சமுகத்துல இருக்கிற கண்முடித்தன மானகொள்கைகள் மன்றுடச் செய்யாதவரைக்கும் உங்களப் போல உள்ளவங்களுக்கு விமோசனமே இல்லதான். கவலப் படாதீங்க. எல்லாத்துக்கும் அல்லாற்றான் போதுமான வன்" சமாதானப்படுத்தினான்.

"மகன் உங்களப்போல உள்ளவங்க எல்லாராலும் இப்படி வெறுமனே சமாதானம் மட்டும்தான் சொல்ல முடியும்." அவர் எய்த வார்த்தை அம்புகள் அன்சாரியின் உள்ளத்தில் தைத்து நின்றன.

அவரின் வார்த்தைகள் தனது இயலாமையைச் சுட்டிக் காட்டுவதை அவன் உணர்ந்து கொண்டபோது, அவனது மனச்சாட்சி,

"நீயும் ஒரு ஆம்புளதானே! சொல்வீரர்களாக வாழாம செயல்வீரர்களாக வாழுவங்க தான் உண்மையான லட்சிய

வாதிகள்..." என அவனுக்கு உணர்வுட்டியது. நிமிர்ந்து உட்கார்ந்து கொண்ட அவன் ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டான்.

"கவலப்படாதீங்க... உங்க மகள் நானே காட்டிக்கிற தாக தீர்மானிச்சிட்டேன் !!" அவன் உறுதியாகக் கூறிய போது, அதிர்ந்தே போன்ற பாஹுக் நானு அவனுக்கு எப்படி நன்றி செலுத்துவதென்று புரியாமல் தடுமாறிய அவர்,

"மகன்... இந்தப் பொல்லாத உலகத்துல இப்பிடியும் ஒரு நல்ல ஜீவனு...? நம்பவே முடியல்ல...!!" அதற்குமேல் பேச்சுவராது தடுமாறியவருக்கு தன் மகளின் திருமணமே நடந்து விட்டதுபோல் மகிழ்ச்சியாக இருந்தது.

கடந்தகால நினைவுகளை அசை போட்டபடி நடந்து கொண்டிருந்த அன்சாரியின் சிந்தனை கடையை அடைந்த போது கலைந்துவிட்டது.

ஃ ஃ ஃ

மாதங்கள் சில மடிந்தன தனது திருமண விடயத்தில் எவ்வளவு உறுதியாக அன்சாரி இருந்தானே அதேபோன்று அவனது தாய் தனது கொள்கையில் விடாப்பிடியாக நின்று விட்டாள் இது அவனுக்குப் பலத்த தலையிடியைக் கொடுத்து விட்டது.

"இப்ப இதுக்கு ஒரு மருந்துதான் இருக்கு ரெண்டு வருஷத்துக்கு வெளிநாட்டுக்குப்போய் இருந்தால் சரி.பிறகு அடுத்த விஷயத்தப் பார்ப்போம்" என்று தீர்மானித்துக் கொண்டான் அவன்.

ஒந்திக்கப்போகும் பிரிவை நினைத்து அவன் கவலை கொண்டாலும், கட்டாயம் காலம் தன் தாயின் மனதை மாற்றத்தான் செய்யும் எளத்திடமாக நம்பினான்.

சில நாட்கள் கழிந்தபோது அவனது வெளிநாட்டுப் பயணத்திற்காண்நான் வந்தது. தனக்காகக் கண்ணீர் வடிக்

கும் பெற்றேரச் சமாதானப்படுத்திவிட்டுப் பயணமானுள் அவன்.

ஃ ஃ ஃ

அன்சாரி வெளிநாடுபோய் ஓன்றரை வருடம் கழிந்து விட்டது. மக்னீப் பிரிந்து வாழும் பெற்றேருக்கு அவன்து ஒவ்வொரு கடிதலும் ஆறுதலாக இருக்கும். அவன் வெளிநாட்டுக்குப் போன பின் பாறாக் நானுவின் மகனைத் திருமணம் முடிக்கும் என்னத்தை மறந்து போயிருப்பான் என அவனின் பெற்றேர் எதிர்பார்த்தார்கள்.

மாதங்கள் சில மறைந்தன. அன்று நீண்ட நாட்களுக்குப்பின் அவனின் கடிதம் வீட்டுக்கு வந்திருந்தது. கடித உறையை மேலோட்டாக மேய்ந்த அவன் தந்தைக்கு சந்தேகமாக இருந்தது.

“இது மகன்ட கையியழுத்தல்லவே.. !” என நினைத்த வாறு ‘புரோம்’மைக் கவனித்தார்.

“...ஓ மகன்ட கூட்டாளிதான் அனுப்பியிருக்காரு.. !” எனப்புரிந்து கொண்டவர் மனக்குழப்பத்தோடு கடித உறையை உடைக்கும் பொறுப்பையின்றி, அதனைக் கிழித்துக் கடிதத்தை உருவியெடுத்தார். ஆவலோடு படித்தார். அவரால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. கை உதறல் எடுக்க, கடிதம் கீழே தானியது நெஞ்சு லேசாக வலித்தது. நிலை தடுமாறி விழப்போன அவர்,

“பல்கீஸ் இங்.. க வாங்கோ...” என அவலக் குரல் எழுப்பியவாக அருகிள்ளுந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தார்.

அன்புக் கணவரின் அவலக்குரல் கேட்டுப் பரப்பறப் போடு பதறியபடி ஒடிவந்த பல்கீஸ் அதிர்ந்து போனாள். வெளிநாட்டுக் கடிதம் நிலத்திலே கிடக்க, சாய்வு நாற்காலியில் சரிந்திருந்த கணவனின் கோலம் அவளுக்கு அச்சத்தை யும், ஆயிரம் சிந்தனையும் தர, அவரை அதிர்ச்சியோடு

நெருங்கினேள். அவரால் பேசமுடியவில்லை. அதற்குப் பதிலாகக் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது. எதுவும் புரியாத அவள் நடுங்கும் கரங்களால் அந்தக் கடிதத்தைக் குனிந் தெடுத்தாள். வாசிக்கத் தொடங்கினே ஆனாலும் அவளால் கூட தொடர்ந்து படிக்க முடியவில்லை.

“மகன்...” எனக் கதறியவளாக மயங்கிக் கீழே சரிந்தாள் அவன்.

ஃ ஃ ஃ

அந்தத் துயரம் நிறைந்த கடிதம் கண்ட தினத்தி விருந்து அந்தத் தம்பதியினர் நடைப் பினங்களாகி விட்டார்கள். சோகம் அவர்களுக்குச் சொந்தமாகியது. உணவை, உறக்கத்தை, ஏன் இந்த உலகத்தையே அவர்கள் மறந்து விட்டார்கள்.

“எங்க பேரு சொல்ல மருந்துமரம் மாதிரி இருக்கிற ஒரே உயிர் மகன்தானே! அவனுக்கா அல்லாஹ் இந்த ‘நசீப்’ வச்சான். எங்க புள்ளைட எதிர்காலமே இருளாயிட்டு தே.. !” பெற்ற பாசத்தால் பல்கீஸ் கண்ணீர் வடிக்கும் போது, தன் மனமும், கண்களும் கசிவதைக் காட்டிக் கொள்ளாத ஹாஜியார், “அப்பிடிச் சொல்லாதீங்க. நாங்க பொறுமையா இருப்போம். அல்லாடகி கிருப இருந்தா எங்க புள்ளைட்கள்கள் சுகமாக்க முடியும். நாங்க அவன் நம்பி அவனுக் கிட்டேயே துஆக் கேட்போம்.” சமாதானம் கூறுவார் ஹாஜியார்.

நாட்கள் சில நகர்ந்தன. அன்சாரி இலங்கை வருவதற்கு இன்னும் சில தினங்களே இருந்தன. சீதனம், சீர் வரிசை எதுவுமின்றி அவனுக்கு ஒரு பெண்ணைப் பேசிவரும் படி புரோக்கரிடம் கூறியிருந்தார் ஹாஜியார். இதை அறிந்த அவர் மனைவி,

“என்ன... சீதனம் எதுவுமில்லாமலா...அதோட நாங்களே எல்லாம் கொடுக்கவா..? ஓங்களுக்குப் பைத்தியமா?” அவள் சீறிப் பாய்ந்தாள்.

“அந்தப் பாழாப்போன பண ஆச மட்டும் இன்னுமே ஒங்களவிட்டுப்போகல்லயே ! எங்க புள்ளைட கண்ணே போன பிறகு பணம் எதுக்கு ? அந்தப் பாழாப் போன பணம் யாருக்கு வேணும்..?” அவர் உணர்ச்சி வசப்பட்டு சத்தமாகப் பேசியபோது பல்கீஸ் அடங்கித்தான் போனான்.

கல்யாணத் தரகர் ஹாஜியாரின் மகனுக்கு பெண்தேடி அந்த ஊரையும், அயலூர்களையும் சல்லடைபோட்டுப் பார்த்துவிட்டார். பயன்தான் கிடைக்கவில்லை.

எந்தச் செலவுகளுமின்றி ஒரு வாழ்க்கை கிடைப்பதா மிருந்தாலும், கண்பார்வையில்லாத அன்சாரிக்கு வாழ்வு கொடுக்க யாருமே முன்வரவில்லை.

தமது மகன் நல்ல நிலையில் இருந்தபோது அவனுக் காகப் போட்டி போட்டுக் கொண்டு வந்த பெரிய மனிதர் களின் வீடுகளில், ஏன் ஒரு பரம ஏழையின் வீட்டில் கூட அவனுக்கு ஒரு பெண் கிடைப்பது முயற்கொம்பாகியபோது அந்தப் பெற்றேர் துன்பத்தால் துவண்டு போனார்கள். என்ன செய்வதென்று தடுமாறிய அன்னை பல்கீஸின் இதயத்தில் பளிச்சென அந்த யோசனை உதயமாகியது.

“மகன் சொன்ன அந்தப் பாறாக் நானு மகளையே பெண் கேட்டுப் போனால் என்னங்க ! அவங்களும் எங்களப் போல முஸ்லிம்கள் தானே!” சீழே இறங்கி வந்தாள் அவள்.

“அதத்தவிர இப்ப வேற வழியில்ல ! இருந்தாலும் அவரும் மத்தவங்களப் போல் கைய விரிச்சிட்டாரென்டால் ..? சந்தேகத்தோடு கேட்டார் ஹாஜியார்.

“கையக் காலப் பிடிச்சு கெஞ்சிக் கேளுங்க இப்பவே போங்க...!” வழியனுப்பினான் பல்கீஸ். புறப்பட்டார் ஹாஜியார்.

அங்கு சென்ற அவர் விஷயத்திற்கு வந்தார்,

“பாறாக் நானு.. ! நான் மகன்ட விஷயமாகத்தான் வந்திருக்கேன். ஆமா.. அவனுக்கு உங்க மகளைப் பெண் கேட்டு வந்திருக்கேன்.. ! தயவு செஞ்சி நீங்களும் மத்தவங்கள் மாதிரி கைய விரிச்சிடாதீங்க... என் புள்ளைக்கு நீங்கதான் வாழ்வு கொடுக்கணும்.. !!” கண்ணீர்வடித்தபடி பாறாக் நானுவின் கரங்களைப் பற்றிப் பிடித்து உருகி நின்றூர் ஹாஜியார். அவர் தன்னிடம் கண்ணீர் வடித்தபடி யாசித்து நிற்கும் கோலம் பாறாக் நானுவின் கண்களைக் கசியச்செய்து விட்டது.

“அழாதீங்க... உங்க மகளைப் பத்தி என்கு நல்லாவே தெரியும். அந்தப் புள்ளைக்குக் கண்தானே குருடு.. ! இதவிடமனைமே குருடாகிப் போனவங்க நிறையப் பேர் சமூகத்துல வாழ்ருங்களே! நீங்க கவலப்படாம போய்வாங்க,” என்று பாறாக் நானு ஆதரவாகக் கூறினார்.

“இத்தன நானும் சாதி சனம், பணம் என்று உசிரவிட்டோம். அல்லாஹுத் தழுவா ஒருத்தரவிட இன்னெருத்தர ஏதோ ஒரு வகையில் மேலாக வச்சிருக்கிறது அவங்களத் தாழ்வ நெனைக்க அல்ல என்கிறதையும், உங்களப் போல உள்ளத்தால் உயர்ந்தவங்க தான் மேலான வங்க என்கிறதையும் புரிச்சிட்டேன்” எனக் கூறிவிட்டு விடை பெற்றூர் ஹாஜியார்.

ஃ ஃ ஃ.

அன்சாரியும், அவன் நண்பனும் வெளிநாட்டிலிருந்து வரும் நாள் வந்தது. ஹாஜியார் தம்பதிகளும், பாறாக் நானு வும் நேரகாலத்தோடேயே விமான நிலையம் போய் ஆவ லோடு காத்திருந்தார்கள். நேரம் நெருங்க நெருங்க பெற்ற மனம் பதறத் தொடங்கியது.

“அல்லா...என் புள்ளைய இந்தக் கோலத்துல நான் எப்படிப் பார்ப்பேன்..?” அழுத் தொடங்கிவிட்டாள் பல்கீஸ்.

அப்போது ஒரு விமானம் கீழ்நோக்கி வந்து தரையிலே தங்கியது. பயணிகள் ஒருவர்பின் ஒருவராகப்படியிறங்கினார்

கள். அப்போது கண்களில் கறுப்புக் கண்ணுடியனிந்த ஒரு வர் இன்னெருவரின் உதவியோடு நிதானமாகப் படியிறங்கிக் கொண்டிருந்தார்.

அப்படி இன்னெருவரின் உதவியோடு இறங்குவது அன்சாரி தான் என்பதை அறிந்தபோது பல்கீஸ் வாய்விட்டு அழுத் தொடங்கிவிட்டான். மனைவியைக் கலங்கி வடியும் கண்களோடு நோக்கிய ஹாஜியார் தானும் கேவத் தொடங்கிவிட்டார்.

“நீங்க ரெண்டு பேருமே அழுதா எப்பிடி? அழுதீங்க .. அவங்க ரெண்டு பேருமே இங்கதான் வாருங்க...!” தன் கண்களைத் துடைத்தபடியே கூறினார் பாறாக் நானு.

அன்சாரி பெற்றேரின் அருகே வந்தபோது அவனைப் பாய்ந்து சென்று கட்டி முத்தமிட்ட அன்னை,

“மகன்... என் ராசா... நான் உம்மா வந்திருக்கேம்பா... கண்ணத் தொறந்து பாருமகன்... இந்தக் கோலத்துல உன்னப் பார்க்கவா நான் இன்னும் உசிரோடு இருக்கிறன்..?” ஓப்பாரி வைத்தான்.

“உம்மா அழுதீங்க என்ன செய்றது...? படச்சவன்ட தீர்ப்பு இது..! அதுசுரியார் யாரெல்லாம் வந்திருக்கிங்க. ? என்று அவன் கேட்டபோது,

“வாப்பாவும் ஒன்ட மாமா பாறாக் நானுவும் தான் வந்திருக்காங்க... பக்கத்துலதான் இருக்கிறுங்க...!” விபரம் கூறினார் பல்கீஸ்.

“எப்பிடி .. எல்லாரும் சுகம்தானு...? வாப்பா உங்க கைய இப்பிடித்தாங்க... மாமா நீங்களும் கையத் தாங்க...” என்று கூறிய அன்சாரி, அவர்களின் கரங்களைத் தொட்டுத் தடவிப் பார்த்துக் கொண்டான். இந்தக்காட்சி அங்கிருந்தார் அளைவரையும் கண்களுக்கச் செய்துவிட்டது.

“மகன்... இனி நாம் போவோம். இன்னும் ரெண்டு கிழமைல உனக்கும், பாறாக் நானுட சக்ஞக்கும் கல்யாணம் நடக்க இருக்கு... மகன்’ தந்தை கூறியபோது,

“ஆமா... மகன். நாங்க முன்பு கடை பிடிச்ச கெள்ளக் கள் எல்லாம் மடத்தனமானது உன் எக்ஸிடனுக்குப் பிறகு தான் புரிஞ்சிகிட்டோம். முஸ்லிம்கள் எல்லாரும் முஸ்லிம்கள் தான் இதுல இனி சந்தேகமில்ல...” தாய் முடித்தபோது தனயன் தொடர்ந்தான்.

“உம்மா... கவனமாக் கேளுங்க. கண்பார்வய இழந்த வங்க மட்டும் தான் குருடர்கள் இல்லே. இப்ப சமுகத்துட கண்ணுடித்தனமான போக்குகளுக்கு அடிமைப்பட்டு வாழ்ற வங்க, மனுஷன மதிக்கத் தெரியாதவங்க... இவங்க எல்லர ரும் தான் குருடர்கள் ஆமா... இவங்கதான் மனக்குருடுகள்” என்று கூறியவன் சற்று நிறுத்திவிட்டுத் தொடர்ந்தான்.

“எங்க நாயகம் ஸல்லவல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்கட ஒரு ஹதீஸ் இருக்கு அதாவது எல்லா முஸ்லிம் களும் ஓரே கட்டுக்கோப்புப்போல இருக்கிறங்க. அதுல ஒரு மைல் கல் மற்றிரு கல்ல தாங்கிக்கட்டிருக்கு. அதேபோல முஸ்லிம்களும் ஒருத்தர ஒருத்தர் தாங்கி நிற்க வேணும் என்று சொல்லியிருக்கிறங்க... இந்த ஹதீஸ் மனிதனப் பாகுபடுத்தி ஒதுக்கி வாழ்ற நம்மவங்களுக்கு எவ்வளவு தூரம் படிப்பினையை, புத்தியைப் புகட்டுது பார்த்தீங்களா...?” என்று கூறியவாறு தான் அணிந்திருந்த கறுப்புக் கண்ணுடியைக் கழற்றுவதற்காக முயன்ற மகளைத் தடுத்து நிறுத்திய அன்னை,

“என் மகன்... கண்ணுடியைக் கழற்றப்போறீங்க...? கழற்றுத்தீங்க மகன். பார்வையில்லாத உங்க கண்கள் என்னுல பார்க்கமுடியாது மகன்... தயவு சென்சி கண்ணுடியைக் கழற்றுத்தீங்க...” மன்றுடினாள்.

“உம்மா இப்ப பாறுங்க... என் கண்கள் நல்லாப் பாறுங்க...” என்று கூறியவாறு கண்ணுடியைக் கையிலெடுத்தான் அன்சாரி.

“என்ன மகன் இது...! கொதரத்து இது...?” ஆச்சரி யத்தால் வாயைப் பின்தாள் பல்கீஸ். எல்லோரும் அதிர்ச்சி யால் தாக்கப்பட்டார்கள்.

“உம்மா... இதுல் கொதரத்து ஒன்றுமில்லும்மா... நான் குருடனில்ல... உங்க மங்கக்குருடுகளப் போக்கத் தான் குருடனே நடிச்சேன்,” என்று கூறியவனின் கண்களில் அட்பு தமான ஓளி வீசியது. அவனின் கண்களை நேருக்குநேர் சந்திக்கச் சக்தியற்ற பல்கீஸம் ஹாஜியாரும், வாயடைத்துப் போய் நிலம் நோக்கினார்கள். அன்சாரியும் அவன் நன்ப னும் அர்த்தத்துடன் சிரித்துக்கொண்டார்கள்.

“அல்ஹும்துவில்லாஹ்!” பாறாக் நானுவின் நாவு படைத்தவனுக்கு நன்றி கூறியது. அன்சாரியின் பெற்றேரின் நாவுகளும் அதே சொல்லை உச்சரித்து ஓய்ந்தன.

## ஒரு சாபம் பலிக்கிறது

இன்பமயமான பொன்மாலைப் பொழுது, ஆனால், அந்த இன்பமான மாலைப் பொழுது மங்கை அவனுக்கு எந்தவித மகிழ்ச்சியையும் தரவில்லை. கொஞ்ச நாட்களாகவே அவள் மனதில் நிம்மதியில்லை. நிறைவில்லை. எதிலும் பற்றில்லாத வெறுமை நிலை. வாழ்க்கை வெறும் சூன்யமாகத் தோன்றியது அவனுக்கு. இவ்வளவு காலமும் அவள் கண விலும் எதிர்பார்த்திராத ஏமாற்றம் அவள் வாழ்வில் நடந்து முடிந்தபோது, அவள் அளவில் இட்ட மெழுகாக உருகினான். துடித்தாள், கண்ணீர் வடித்தாள். “அவரா இப்படி நடந்து கொண்டார்...?” என்று நினைத்தபோது அவள் கண்கள் சமுத்திரங்களாகின. அந்தக் கண்ணீரினுடே அவளின் கடந்த காலம் மங்கிய நிழற்படமாக அவள் முன்னே விரியத் தொடங்கின.

“உம்தாஜ்” இதுதான் அவள் பெயர், பெயருக்கேற்ற பேருகியாக அவள் இல்லா விட்டாலும், சாதாரண அழகியாக, கவர்ச்சியுடையவளாக விளங்கினான்.

அப்போது அவள் ஜி. ஸி. ஸ. (உயர்தரம்) படித்துக் கொண்டிருந்தாள். நிறைந்த கற்பனை சக்தியும், ஆழ்ந்த அறிவும் உடைய அவள் கதை, கவிதை, கட்டுரை புனைவு தில் ஆர்வமும் ஈடுபாடும் உடையவள். அவள் எழுதிய முதற் கவிதை வாசினாலியில் ஒலிபரப்பான போது அவள் பெயருக்குப் பலதரப்பட்ட விமர்சனங்கள், பாராட்டுக் கடிதங்கள் வந்து குவிந்தன. அவற்றில் முத்தான் எழுத்துக்களையும் சத்தான் கருத்துக்களையும் கொண்ட ஒரு கடிதம் அவள் இதயத்தைக் கவர, கண்ணியவள், அந்த ஒரே கடிதத்திற்குப் பதிலையும் பறக்கவிட்டாள். நாட்கள் நகர, உண்மை நட்புக்கு இலக்கணமாக அவர்கள் நட்புத் தொடர்ந்தது.

“தில்ஹுமாஜ்”-இது அவன் பெயர். கொழும்பில் ஒரு பிரபல பத்திரிகையின் நிருபராகக் கடமையாற்றுகிறான். நாட்கள் செல்லச் செல்ல தில்ஹுமாஜ்-உம்தாஜ் இவர்கள் நட்பு

முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் நினைக்கலம் 1987-ம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் நடத்திய மீலாத் சிறுகதைப் போட்டியில் நான்காம் இடத்திற்கான விசேட பரிசு பெற்ற சிறுகதை.

வளர்பிறையாய் வளர்ந்தது. அவர்கள் இருவரும் ஒளிவு மறைவின்றித் தம் மனதில் உள்ள அனைத்தையும் ஒருவருக் கொருவர் உள்ளனபோடு பகிர்ந்து கொண்டபோது, அவர்கள் கருத்தொருமித்தவர்களாய், அன்புக் காதலர்களாய் மாறினார்கள். ஆனால், இத்தனைக்கும் அவர்கள் ஒருவரையொருவர் நேரில் கண்டு கொண்டதேயில்லை.

தில்ஹாஜ் ஆசைகளையும் கனவுகளையும் கொட்டிக் காவியமாகவே கடிதங்களை வரைவான். அவன் கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் வரையாவிட்டால் அவள் தலையே வெடித்துவிடும் போல் இருக்கும். இவ்விடயத்தில் அவனும் அவனுக்குச் சளைத்தவனால்லன். ஒரு வாரத்திற்கு ஒரு கடிதமாவது அவனுக்கு எழுதாவிட்டால் அன்றைய பொழுதே அவனுக்குப் போகாது. பைத்தியம் பிடித்தவன்போல் உட்கார்ந்து விடுவான். அவனுடைய கடிதம் சற்றுத் தாமதமானால், தான் தினமும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் தபால் பியோஜையே மனதிற்குள் திட்டித் தீர்ப்பாள். பாவம், அவன் தான் என்னசெய்வான்? சில சமயங்களில் அவன் கடிதத்தை எதிர்பார்த்த கண்களுக்கு ஏமாற்றம் கிடைக்கும்போது அக்கண்கள் கலங்கி வடியும். அவன் கடிதம் கிடைக்கும் வரை அவனுக்கு நிம்மதியே இருக்காது. அந்த அளவுக்கு அவன் மீது அவள் மெய்யான, நிறைந்த அன்பு கொண்டிருந்தாள்.

“உம்தாஜ், உன்னை நேரில் காணவேண்டுமென்ற ஆசை என் தியத்தில் நிறைந்துள்ளது. என் ஆசையை நிறைவேற்ற மாட்டாயா?” என்று ஒருமுறை உருக்கமாக அவன் வரைந்த போது, அவளால் அவன் ஆசைக்கு அனைபோட முடியவில்லை. என்; அவனை நேரில் கண்டு கதைக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கும் இல்லையா என்ன? எனவே அவனை சந்திப்பதற்காகத் தன் தோழியோடு கொழும்பு வருவதாக எழுதிவிட்டாள்.

அந்த நாளும் வந்தது, உம்தாஜ் தன் தோழியோடு அவன் வேலை பார்க்கும் பத்திரிகைக் காரியாலயத்திற்கே சென்றுள், அவனைக் கண்ட அவன் கண்கள் ஆச்சரியத்தால்

விரிந்தன. அவன் பார்வைக்கு ஈடு கொடுக்க முடியாத அவள் நிலம் நோக்கினாள். அவனுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. கடிதத்தில் காணப்படும் அவனுடைய துடிப்பையும் கலகலப்பையும் அவனிடத்தில் நேரில் காண முடியவில்லை. ஏதோ அவனுடன் முகங்கொடுத்துப் பேசுவதற்கே விருப்பமில்லாதவன் போன்று சில வார்த்தைகள் கதைத்தான். அதில் உயிர்த்துடிப்பில்லை. ஏதோ கதைக்க வேண்டுமே என்பதற்காகக் கதைக்கப்பட்ட வார்த்தைகளாகவே அவை அவனுக்குப்பட்டன. அவனுடைய இத்திடர் மாற்றம் அவள் மனதைத் தாக்கவே செய்தது. எதுவும் புரியாத வளாக அவனிடமிருந்து விடைபெற்றுக் கண்தத இதயத்தோடு வீடு திரும்பினான்.

வீடு திரும்பிய அவனுக்கு அவனுடைய செயல்கள் பெரும் குழப்பத்தையும், தலையிடியையுமே கொடுத்தன. பல விதமாகச் சிந்தித்த போதும், அவள் குழப்பம் அதிகரித்ததே தவிர, கொஞ்சமும் குறையவில்லை. ஒரு மாதமும் ஓடி மறைந்தது. அவனிடமிருந்து எந்தவிதமான கடிதத்தையும் காண முடியவில்லை. அவனின் கடிதத்திற்காகக் காத்திருந்த அவள் கண்களுக்கும் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்தடுத்து நான்கைந்து கடிதங்கள் அவள் எழுதியும், எதற்குமே அவனிடமிருந்து பதில் வரவில்லை. இந்த ஏமாற்றத்தை அவளால் தாங்க முடியவில்லை. பெரும் துண்பத்தால் துவண்டு போன்ற அவன்.

ஒருநாள் அவன் சற்றும் எதிர்பாராத வேளை அவனுக்கு அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. கைகள் பட்படக்க, இதயம் துடிதுடிக்க, அதை ஆவலோடு பிரித்துப் படித்தாள்.

அன்புள்ள உம்தாஜ்,

இந்தக் கடிதத்தை மிகவும் மனவேதனையோடு வரைகிறேன். தயவு செய்து இனிமேல் என்னை மறந்து விடு. மன்னித்துவிடு. உன்னை நேரில் காணுமுன் உன்னைப் பற்றி எவ்வளவோ ஆசைகள் வைத்திருந்தேன். ஆனால், உன்னை நேரில் கண்டபோது, நீ நொண்டி நொண்டி நடந்ததைக்

கண்டபோது உன்னைப் பற்றிய என்னுடைய ஆசைகளும் மண்ணூயினா. போயும் போயும் ஒரு நொண்டிப் பெண்ணை மணப்பதற்கு நான் விரும்பவில்லை. இதனை என் குடும்பத்தி னரும் விரும்பமாட்டார்கள். உன்னிடமுள்ள இக்குறையை நீயாக முன்பே எழுதியிருந்தால், அப்போதே என் மனதை மாற்றியிருப்பேன்.

இருந்தாலும், இப்போது கூட ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லையே. உன்னை நான் காலவித்தாலும் கூட உன்னைக் கரம்பற்றுவதாக நான் எச்சந்தரப்பத்திலும் வாக்குறுதி தரவுமில்லை. இதுவரை உன்னைத் தொட்டதுமில்லை. எனவே கடந்த காலத்தை ஒரு கனவென மறந்து, உனக்குத் தகுதியான ஒருவனை மனந்து சந்தோஷமாக வாழ, உனக்காக என் பிரார்த்தனைகள்.

இப்படிக்கு,  
தில்ஹாஜ்.

கடிதத்தைப் படித்து முடித்த உம்தாஜ் அப்படியே சிலையாகிப் போனான். அவள் கண்களிலிருந்து அணையடைந்து பாயும் வெள்ளமென மடை திறந்து பாய்ந்தது கண்ணீர். ஒரு கணம் அப்படியே சிலையாகி நின்றவள், அடுத்த கணம் ஓடிப்போய் கட்டிலில் விழுந்து, தலையணையில் முகம் புதைத்து விக்கி விக்கி அழத் தொடங்கி விட்டான்.

பிறர் நம்மேல் அன்பும் அக்கறையும் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணர்வது எவ்வளவு சுகமாக இருக்கிறதோ, அவ்வளவு வேதனையும் ஏமாற்றமும் அந்த அன்பு பொய் என்று புரிந்து கொள்ளும்போது வாழ்வில் ஏற்படுகின்றன. அதே ஏமாற்றம். அதே வேதனை உம்தாஜின் வாழ்விலும் ஏற்பட்டு விட்டது.

தில்ஹாஜைச் சந்தித்த போது அவன் நடந்துகொண்ட முறைக்கு இப்போதுதான் அவனுக்கு அர்த்தம் புரிந்தது, அத்தோடு அவன் இவ்வளவு காலமும் தன்மேல் வைத்த

தெல்லாம் போலியன்பு என்பதையும் இப்போதுதான் புரிந்து கொண்டாள். எனவே தன் மனதிலுள்ள ஆத்திரத்தையெல்லாம் வாக்கிய வேலகளாகக் கருதி, அவனுக்குக் கடைசியாக ஒரு கடிதம் வரைந்தாள்.

வஞ்சகம் நிறைந்த நெஞ்சத்திற்கு.

உங்கள் கடிதம் கிடைத்தது. உங்கள் முடிவையும் அறிந்தேன். காதலைக் கடைச் சரக்காகக் கருதும் கயவர் களில் நீங்களும் ஒருவர் என்பதைப் புரிந்துகொண்டேன். அடிக்கடி நிறத்தை மாற்றுகின்ற உங்களைப் போன்ற பச்சோந்திகளால் ஆண்கள் வர்க்கத்திற்கே அவமானம். உங்களைப் பற்றி இவ்வளவு விரைவில் எனக்குப் புரியவைத்த எல்லாம் வல்ல அல்லாஹ் வுக்கே புகழைந்தும்.

இத்தனை நாளும் உங்களை மனிதப் புனிதராகப் பெரிய இலட்சியவாதியாக, உத்தமராக நினைத்திருந்தேன். இப்போது தான் நீங்கள் புருஷ தர்மமே இல்லாத பூஜ்ஜியம் என்பதை அறிகிறேன். நீங்கள் எனக்குத் துரோகம் செய்வீர்கள் என்று நான் நினைத்திருக்கவேயில்லை. உங்களுக்கு உள்ளத்தின் அழகைவிட உடல் அழகு தான் முக்கியம். நீங்கள்எனக்குத் தந்த ஏமாற்றத்திற்கும், உங்களால் இன்று நான்வடிக்கும் ஒவ்வொரு துளிக் கண்ணீருக்கும் என்றைக் காவது ஒரு நாள் நீங்கள் பதில் சொல்லித்தான் தீர வேண்டும். இன்று நான் விடும் ஒவ்வொரு பெருமுச்சும் சாதாரண மானதல்ல. அவை உங்கள் வாழ்வைக் கருக்கவைக்கும் எரிமுச்சக்கள் இந்த ஏழைக்கு மனமறிய. நீங்கள் செய்த துரோக்கத்திற்கெல்லாம் எதிர் காலத்தில் நிச்சயம் நீங்கள் அனுபவிக்கத்தான் போகிறீர்கள். அநியாயக்காரர்கள் நிச்சயமாக ஆண்டவனின் தண்டனைக்கு உட்பட்டே தீருவார்கள்.

என்னை நொண்டி என்கிறீர்களே, நான் இயற்கை நொண்டியில்லை. அது எனக்குப் பெரிய குறையாகவும் தெரியவில்லை. நான் சிறுமியாக இருந்த காலம் விபத்தொன்றில் சிக்கிய போதே என் காலில் முறிவு ஏற்பட்டது. அதன் விளைவாகவே நான் இன்று நொண்டி நொண்டி நடக்க

கிறேன். இதை விட மோசமாக இறைவன் உங்களைச் சோதித்து விட்டால் என்ன செய்வீர்கள்.

கால்களை இழந்தவர்களையே தியாக உணர்வோடு மன முடித்து சாதனைபுரியும் தியாகிகளின் முன் என் காலின் சிறு குறையைப் பெரிதாகக் கூறி கையை விரித்துவிட்ட நீங்கள் வெறும் தூக்குத் தான் சமமானவர்.

என்னை மறந்து உங்களால் வாழ முடியுமென்றால் என் என்னால் மட்டும் முடியாது? நிச்சயமாக உங்கள் கண்களின் முன் நானும் வாழத்தான் போகிறேன். வாழ்ந்து காட்டத் தான் போகிறேன். பொறுத்திருந்து பாருங்கள். என் நல்ல உள்ளத்திற்கு எனக்கொரு நல்ல கணவர் நிச்சயம் கிடைப் பார் என்ற நம்பிக்கையோடு உங்களிடமிருந்து விடைபெறு கிறேன்.

இப்படிக்கு,  
உம்தாஜ்

இதுவே அவனுக்கு அவள் வரைந்த கடைசிக்கடித மாகும். அதன்பிறகு அவர்களுக்குள் எந்தத் தொடர்புமே இருக்கவில்லை. பாதை மாறிய பருவங்களாய், திசைமாறிய பறவைகளாய் அவர்கள் ஆனார்கள்.

தன்நிலை மறந்து, கடத்த கால நினைவுகளில் மூழ்கிப் போயிருந்தவரை “உம்தாஜ்... என்னம்மா ஒரு மாதிரி இருக்கிற உடம்புக்கு ஏதாவது ..” என்ற தாமின் குரல் க்ய நினைவுக்குக் கொண்டுவந்தது.

ஃ ஃ ஃ

காலம் எப்படியோ முன்று வருடங்களை விழுங்கிவிட்டது. இப்போது உம்தாஜ் தன் மாமனின் மகன் மின்ஹாரைஜை மன முடித்து, மனநிறைவோடு மகிழ்வான மனவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவனுக்குத் திருமண வாழ்வில் எந்தக் குறையுமேயில்லை. அவள் விவகாரம் தெரிந்தும்,

அவனைத் துணிவோடு கரம் பற்றி அவள்மீது உயிரையே வைத்திருக்கும் அன்புக்கணவன் கண்மனிகளான இரண்டு அழிக்கய குழந்தைகள். மனம் போல நிம்மதியான வாழ்க்கை இதைத் தவிர அவனுக்கு வேறெறன்ன வேண்டும்?

ஒரு நாள் காலை ஒன்பது மணியிருக்கும். தனது வீட்டின் முன்பாக “ரிங் ரிங்” என்ற சைக்கிள் மணியோசை கேட்டு முன்பக்கம் போனவள், தபால் சேவகன் கொடுத்து விட்டுச் சென்ற அந்தக் கடிதத்தைப் பெறுகிறார்கள். கடித உறையில் மூகவரியிட்டிருக்கும் எழுத்தைக் கண்டதும், அதே எழுத்தை இதற்கு முன்னும் கண்டிருக்கும் ஞாபகம் நினைவில் நிழலாடியது. ஒரு கணத்தில் அது யாருடைய எழுத்தென்று அவருக்கு விளங்கிவிட்டது. மறுகணம் பழைய நினைவுகள் நெஞ்சில் அலைமோத, கையிலுள்ள கடிதத்தை ஆவலோடு பிரித்தாள்.

அன்புள்ள உம்தாஜ்.

இன்று இக்கடிதம் உள்கு அதிர்ச்சியைத் தரலாம். என் இன்றைய நிலையை நீயறிந்தால் இதைவிடப் போதிர்ச்சியடைவாய்.

ஆம், கள்ளம் கபடமற்ற உன் பிஞ்சு உள்ளத்தில் ஆஸை கலையும், சலவனத்தையும் ஏற்படுத்தி, ஒரு சிறு குறைக்காக உன்னை வஞ்சித்த எனக்குத் தண்டனையாக இறைவன் என்னையே வஞ்சித்து விட்டான். அப்போது நீ என்மீது காட்டிய அளவற்று அன்பினைப் புரிந்தும் கூட உன்னை நொண்டி என்றுக்கூறி உன் மென்மனதை நோகவைத்து உன்னை எமாற்றிய என்னை இறைவனே எமாற்றிவிட்டான். ஆம் அவன் எனக்குத் தகுந்த தண்டனையைத் தந்துவிட்டான்.

“இந்த ஏழைக்கு மனமறிய நீங்கள் செய்த துரோகத் தீற்கெல்லாம் எதிர்காலத்தில் நிச்சயம் நீங்கள் அனுபவிக்கத்தான் போகிறீர்கள் அநியாயக் காரர்கள் நிச்சயம் ஆண்டவனின் தண்டனைக்கு உட்பட்டே தீருவார்கள் என்று கடைசியாக நீ கண்ணீரோடு எழுதிய வரிகளை படித்தபோது

நான் வாய்விட்டுச் சிரித்தேன். “போடி நீ எனக்குச் சாப மாடி விடுகிறுய் நீயாவது உன் சாபம் நிறைவேறுவதாவது என்று மனத்திற்குள் நகைத்தேன் இன்று அந்த அகங்காரச் சிரிப்பிற்கெல்லாம் தண்டனையாக உன் சாபம் பலித்து விட்டது.

இதோ, உனக்குப் புரியும்படியாகவே வரைகிறேன். உன் காலில் கண்ட மிகச் சிறிய குறைக்காக உன்னை ‘நொண்டி’ என்று ஒதுக்கித் தள்ளிய நானே இன்று நிரந்தர நொண்டி யாகியிட்டேன். ஆம், இன்று நான் ஒரு காலை இழந்து ஊன்று கோலின் உதவியோடு நடமாடும் ஒரு நொண்டி.

சில மாதங்களுக்கு முன் கண்டி நகரில் மாபெரும் தேர் தல் பிரசாரக் கூட்டமொன்று நடைபெற்றது. எங்கள் பத்திரிக்கையின் சார்பில் என்னையும், இன்னெனுருவரையும் அங்கு எமது பத்திரிகைக் காரியாலயம் அனுப்பியது. அன்று தான் அந்த எதிர்பாரா விபத்து நடந்தது. ஆம், நாம் சென்ற வாகனம் ஒரு குறுகிய பாதையில் ஓடிக் கொண்டிருந்த போது திடென் எதிர்பாராத வேலை ஆழமான பள்ளம் ஒன்றில் பாய்ந்து உருண்டது. என்னுடன் சென்றவர்கள் சிறு சிறு காயங்களுடன் தப்பி விட்டனர்; ஆனால், ஆண்டவனின் தண்டனையோ, என்னவோ... அவ்விபத்து என் கால்களில் ஒன்றையே பலிவாங்கிவிட்டது.

அன்று உன் காலில் கண்ட சிறு குறைக்காக உன் அன்பை உதாஸைப்படுத்தி, உன்னை, ஒதுக்கித் தள்ளினேன். இன்று நான் காலை இழந்து, என் மனச்சாட்சியின் முன் தலை குனித்து நிற்கிறேன். உன்னில் கண்ட குறையைப் பொருட் படுத்தாது, தியாக உள்ளத்தோடு முன் வந்து உனக்கு நல் வாழ்வு கொடுத்தான் ஓர் உத்தமன், ஆனால், இந்த இதய மில்லாத நொண்டிக்கு வாழ்வு கொடுக்க எந்தப் பைத்திய காரி தான் முன் வரப்போகிறீர்கள்? நான் உனக்குச் செய்த துரோகத்திற்காக உயிருள்ளவரை என் மனச்சாட்சி என்னை விடப் போவதில்லை.

இறுதியாக ஒன்று, நான் உனக்குச் செய்த துரோகத் திற்கு, தயவு செய்து என்னை மனப்பூர்வமாக மனித்து

இடு. மானசீகமாக உன் பாதங்களில் விழுந்து கேட்கிறேன். உன்னுடைய இந்த மனியில் ஒன்றுதான் இனிமேல் எனக்கு ஆறுதலைத் தரமுடியும். எங்கிருந்தாலும் நீ சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும். உன் நல் வாழ்வுக்காக என் உயிர் உள்ளவரை பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்.

### இப்படிக்கு தில்ஹாஜ்

கடிதத்தை வாசித்து முடித்தபோது அவள் இதயத்தில் இருந்து நீண்ட பெருமூச்சொன்று வெளிப்பட்டது. கூடவே அவனுக்காக அவள் உள்ளத்தில் இருந்து ஆழந்த அனுதாபம்களும் சுரக்கத்தான் செய்தன. அவனுக்குக் கிடைத்த ஆண்டவனின் தண்டனையை நினைத்தபோது அவள் கண்கள் கலங்கின. உள்ளம் இரத்தக் கண்ணீர் வடித்தது. தன் நிலை மறந்தவளாய் கடிதத்தோடு நின்ற அவளை ‘‘உம்தாஜ் இங்கவாம்மா.’’ என்ற தன் கணவனின் குரல் சுயநினைவுக்குக் கொண்டு வந்தது. கண்களைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்துவிட்டு கணவனை நோக்கி நடக்கிறுள் உம்தாஜ்.

## யார் காரணம்...?

இப்பு அவசரம் அவசரமாக நடந்து கொண்டிருந்தாள். அவள் கையிலுள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய பை கனத்திருந்தது. அதனால் கை வலிக்கவே, அந்தப் பையை மற்ற கைக்கு மாற்றிக் கொண்டாள். அந்தப் பையின் கனத்தைவிட, அவள் இதயம் சோகச் சுமைகளால் கனத் திருந்தது.

யாரையோ நீண்ட நாட்களுக்குப் பின் காணப் போகும் ஆவல் அவள் முகத்தில் நிறைந்திருந்தாலும், அந்த முகத் தில் இன்ந்தெரியாததோர் சோகம் முக்காடிட்டிருந்தது.

கட்டெட்டிக்கும் வெயிலிலே கால்களில் செருப்புக் கூட இன்றி நடந்து கொண்டிருந்தவளின் பாதங்களை தார் ரோட்டின் கொதிக்கும் வெப்பம் பதம் பார்த்த போதிலும், அவள் உள்ளம் வேதனைத் தீயால் பற்றி ஏரியும் நிலையை விட அது அவ்வளவாக அவளைத் தாக்கவில்லை.

விரைவாக நடந்து கொண்டிருந்தவள் அந்தப் பிரதான விதியைத் தாண்டி அடுத்த பக்கம் வந்து நிமிர்ந்து பார்த்தாள். எதிரோ அந்தக் சிறைச்சாலை கம்பீரமாகக் காட்சியளித்தது. மனம் வேகமாக அடித்துக் கொள்ள முன் பக்கம் காவலில் நின்ற சிறைச்சாலைக் காவலர்களிடம் அனுமதி பெற்று உள்ளே நடந்தாள் ரிப்பு. தன் கணவன் கைதியாய் வைக்கப்பட்டுள்ள குற்றவாளிக் கூண்டின் அருகே வந்தவள் கையிலிருந்த கையை நிலத்திலே வைத்துவிட்டு வியர்வையால் நினைந்திருந்த தன் முகத்தை அந்தக் கசங்கிய சேலைத் தலைப்பால் அழுத்தமாகத் துடைத்துக் கொண்டு, சிறைக் கூண்டின் கம்பிகளுக்கிடையே பார்வையை உள்ளே ஓட விட்டாள். அங்கே அந்த வெறும் சீமெந்துத் தரையில் தன் கைகளைத் தலைக்குத் தலையணியாய் வைத்தபடி சாய்ந்திருந்த அவள் கணவன் கூரை முகட்டையே வெறித்துப் பார்த்தவாறு கிடந்தாள். அந்தக் கோலத்தைக் கண்டு அவள் நெஞ்சம் பதறியது. விழிகள் குளமாயின. தன்னைக் கூற்றியுள்ள குழலை மறந்தவளாய் லேசாக விசம்பத் தொடங்கிவிட்டாள் ரிப்பு.

திடீரெனக் கேட்ட அழுகையொலி அவள் கணவன் சிராஜின் சிந்தனையைக் கலைக்க, திடுக்கிட்டுத் திரும்பியவன் துள்ளியழுந்து கம்பிகளுக்கருகே வந்து அவளின் கரங்களை ஆதரவோடு பற்றிக் கொண்டான். இருவருக்கும் பேச்சே வரவில்லை. தன் அங்கு மனைவியின் விழிகளில் கண்ணீரைக் கண்ட சிராஜின் கண்களும் தாலை தாலையாகக் கண்ணீரை வடித்தன. தன் மனைவியைக் கண் கலங்கவிடாது அவள் தேவைகளை எப்படியாவது நிறைவேற்றி வைத்தவன் வலவா அவள்...? சில நிமிடங்கள் பெளனத்திலேயே கழிந்தன. அங்கே இருவருக்கிடையிலும் இருந்த அந்த மௌனத் திரையை விடக்க விரும்பிய சிராஜீ பேச்சைத் தொடங்கினான்.

“ஏம்மா ரிப்பு அழே...? அழாதேம்மா...! இன்னும் நாலும் மாதத்துல் வீட்டுக்கு வந்திடுவேன்மா... நான் செஞ்ச குற்றத்துக்கு நான் அனுபவிக்கிறேன். அதுக்காக நீ என் அழுங்ம...?” அவளின் தலையை ஆதரவோடு வருடியபடி ஆறுதல் கூறினான் சிராஜ்.

“இல்ல... என்னுல தான் நீங்க இந்த எடத்துக்கே வந்தீங்க..! நான் ஒரு நல்ல மனைவியா, உள்ளதக்கொண்டு வாழக் கூடியவளா இருந்திருந்தா இந்தக் கதி ஒங்களுக்கு வந்திருக்காதே!” எனக் கூறியவாறு ஒ... என்று அழுத் தொடங்கிவிட்டான் ரிப்பு.

“அதப்பத்தி இப்ப பேசி என்ன பயனிருக்கு? அதனால் இனி நடக்கப் போறதப் பத்தி யோசிப்போம்” இப்படிக் கூறி அந்தப் பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்த சிராஜ், தொடர்ந்தும்,

“அது சரி... நம்ம புள்ளைக் கல்லாரும் எப்பிடி...? சோகமாக இருக்கா...? நானும் வீட்டுல இல்லாத நிலை நீ எப்பிடி அவங்களக் கவனிக்கிறே...? சமாளிக்கிறே...?” கேட்டு வைத்தாள் சிராஜ்.

“ஏதோ இடியப்பம் அவிச்சி கிடைக்கிறதென்கொண்டு அதுகளை பட்டினி போடாமசமாளிக்கிறேன்” எனக் கூறினால் ரிப்பு. உண்ணதைக் கொண்டு சமாளிக்கும் எனிய தன்மையும், தன்னம்பிக்கையும் அவளிடம் அப்போதே இருந்திருந்தால் அந்தக் குடும்பம் இன்று இப்படி சீரழிய நேர்ந்திருக்குமா என்ன?

தான் கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலங்களை அவனுக்குக் கொடுத்து விட்டு, அவளை விட்டுப் பிரியமன மின்றி பல நாட்களாக சீவப்படாத பரட்டைத் தலையுடனும், தாடிமீசையுடனும் நின்றிருந்த தன் கணவனின் கலையிழந்த முகத்தை மீண்டுமொரு தடவை கலங்கும் கண்களால் நோக்கிவிட்டு விடைபெற்றுள்ளிப்பு. அவனும் சாமான விழிகளுடன் கையசைத்து யிடை கொடுத்தான். தன் இதய வாகனத்திலே சோக மூட்டைகளைச் சுமந்தவாறு அங்கிருந்து வெளியே வந்தான் ரிப்பு.

“ஒரு பெண்ணால் நல்லவன் நாசமாக்கவும் முடியும். கெட்டவன் நல்லவனுக்கவும் முடியும்-இது என் விசயத்துல் உண்மையைப் போக்க. அவருடைய நல்லவரா இருந்தாரு. ஆனால் அவருடைய நிலைக்கு வரக் காரணமே நான் தானே...?” எனக் கண்ணிருக்கிடையே தன்னைத் தானே நொந்து கொண்டவனுக்கு, அவள் கண்ணீர் பாதையை மறைத்தது. அங்கே அவளின் கடந்தகாலம் முன்னே படமாக விரிந்தது.

ஃ ஃ ஃ

மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் ரிப்பு. விட்டுக்கு ஒரே பெண் என்பதால் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்து செல்லமாக வளர்க்கப்பட்டான் அவள்.

உரிய வயது வந்ததும் அவனுக்குத் திருமணமும் நடந்தேறியது. அவள் கணவன் சிராஜ் மிகவும் நல்லவன். மனை வியை மிகவும் ஆழமாகவே நேரித்தான். அவள் கண்களில் கண்ணீரைக் கண்டாலே துடித்துப்போய் விடுவாள். அவ

ளின் மனம் கோன்று அவளைக் கண்களங்களிடாது அவள் தேவைகளை நிறைவேற்றி வைத்தான் சிராஜ்.

காலம் வருடங்களை வருடிச் சென்றன. இப்போது சிராஜ் ரிப்பு தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைச் செல்லவங்களும் உண்டு.

இயற்கையிலேயே ஆடம்பரப் போக்கும், நாலு பேரை யும் போல் வாழ வேண்டும் என்ற போலி கெளரவழும் உடையவள் தான் ரிப்பு. தன் கண்களில் கண்ணீரைக் கண்டாலே துடித்துப்போகும் கணவனை வைத்து நினைத்ததை யெல்லாம் சாதிக்கப் பழகிக் கொண்டாள் அவள். அவனும் அவள் எதைக் கேட்டாலும் மறுக்காமலே வாங்கிக் கொடுப்பான். அப்படி வாங்கிக் கொடுக்க முடியாத பட்சத்தில் அதனையொரு அவமானமாக, தன் இயலாமையாக நினைத்துக் கவலைப்படுவான் சிராஜ். எனவே எந்தச் சிரமப்பட்டாவது அவளைத் திருப்திப்படுத்தி வைப்பான் அவள்.

இந்தப் பழக்கம் அவளை நாள்டைவில் ஒரு கடன்காரனுக்கவே மாற்றிவிட்டது. இருப்பினும் இதைப் பற்றியெல்லாம் ரிப்பு கவலைப்படவில்லை. தன் கணவனின் வருவாயையிட அதிகமாகவே செலவு செய்யும் அவள் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் குறியாக இருப்பானே தனிர, தன் கணவனின் நிலையை-வசதியைச் சுற்றும் சிந்தித் துப் பார்க்க மாட்டாள்.

நாட்கள் விரைவாக ஓடின. தமது முத்தமகள் இபாளின் கத்துவை ஊரைக் கூட்டி விமர்சையாகச் செய்ய வேண்டுமென ஆசைப்பட்டாள் அவள். இது ஒரு அனுவசியச் செலவு என்பதனை சிராஜ் உணர்ந்திருந்தாலும் அதனை மனைவியிடம் கூறித் தடுக்கும் மனம் அவனுக்கு இருக்கவில்லை.

“சரி.. அவனும் ஆசைப்பட்டா. கடன்பட்டாவது செய்வோம். பிறகு கடன் அடைச்சிட வேண்டியதுதான்.” என முடிவெடுத்துக் கொண்டவன் கடன் வாங்கி மகனின் கத்துவை விமர்சையாகவே செய்து முடித்தான்.

சில நாட்கள் ஓடியாடித் திரிந்ததாலும் தூக்கம் விழித் ததாலும் கலைத்துப்போயிருந்த சிராஜ் அன்று மாலை சிறிது தூங்கி ஏழலாம் என்ற சிந்தனையுடன் கட்டிலில் சாயும்போது அவ்விடம் வந்த ரிப்னு,

“என்ன... தூங்கப் போறீங்களா...? இன்டைக்கு ஒரு நல்ல நாள். அதனால் கூலிக்கு டி.வியும் டெக்கும் எடுத்து இரவு முழுக்க ரெண்டு படம் போட இருக்கிறதா என் பிரன்ஸ்லூக்கிட்டவெல்லாம் சொல்லிட்டேன். புள்ளைகளும் ஆசப்பட்டுருங்க. அந்த வீடியோ சென்டருக்குப் போய் அது கள் வாங்கி வாங்களே...!” என்றார். தன் கணவனின் வசதியைப் பற்றிக் கவலைப்படாது இப்படி ஒரு அனுவசியத் தேவையை உற்பத்தி செய்து தன்னை உருக்குலைக்கும் மனைவி மீது அவனுக்கு அளவு கடந்த ஆத்திரம் ஏற்பட்டாலும் அதனை ஒருவாறு அடக்கிக் கொண்டான் சிராஜ்.

“எல்லாம் நான் கொடுத்த இடந்தான் அப்போதே நான் கண்டிப்போட நடந்திருக்கனும். இத்தன் வருஷமா என்னேடு குடும்பம் நடத்துறவு என் வசதிப் பற்றித் தெரியாதல மாதிரி நடந்து கொண்ருவே...!” எனக் கவலைப்பட்ட சிராஜ்.

“கி... பொறுமையா இருப்போம் நான் வாயத் தொறந்தா பிரச்சினையாகிவிடும். வீட்டிலே வெளியாட்கண் வேற இருக்கிறுங்க. சரி கடனுக்காவது வாங்கி வந்து காட்டிட்டு கடன் அடைக்க வேண்டியது தான்” என நினைத்துக் கொண்டவன் வீடியோ சென்டரை நோக்கி வேதனையோடு நடந்தான்.

மாதங்கள் சில மடிந்தன. தான் பெற்ற கடன்களைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் திண்டாடினான் சிராஜ். உழைக்கும் பணம் குடும்பச் செலவுகளுக்கே போதுமாயிருக்கும் போது கடனை அடைக்க அவன் என்ன செய்வான்? கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து சப்தமிடப்போது அவமானத்தால் குறுகிப் போனான் சிராஜ்.

ஒருநாள் கடன் கொடுத்தவர்களில் ஒருவர், இன்டைக்கு எனக்கு ரெண்டுல ஒரு முடிவுவேணும். எப்பிடியும் இன்டைக்கு மாலைக்குள் பணம் வந்து சேரணும். இதுக்கு மேல் ஒரு நிமிஷமும் டைம் தரமுடியாது.” எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார். இன்று மாலைக்குள் பணம் கொடுக்காவிட்டால் என்ன நடக்குமோ எனப் பயந்து கொண்டிருந்தவனுக்கு மேற்கொண்டு என்ன செய்வதென்றே புரியவில்லை. யாரிடம் போய்க் கேட்பது?” என்று சிந்தித் தவணின் நினைவில் அவன் பள்ளித் தோழன் பாறாக் பவனி வந்தான் உடனே ஏதோ ஒரு நம்பிக்கையுடன் நண்பன் வசிக்கும் ஊருக்கு பஸ் ஏறி விட்டான் சிராஜ்.

அந்த பஸ் வண்டி பயணிகளால் நிரம்பி வழிந்தது. ஒருவாறு வாசல் பக்கத்திலே இடம் பிடித்துக் கொண்ட சிராஜ் சன்னெரிசலுக்கிடையே இரும்புக் கம்பியைப் பிடித்த படி நின்றிருந்தான் சிராஜ். அப்போதுதான் அந்த நெரிசலிலே இடப்பட்டுப் போய் தன் முன்னால் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணை அவன் அவதானித்தான். அவன் கழுத்தில் ஒன்னரை பவுண் எடையுள்ள ஒரு தங்க மாலை மினுமினுத்தது. அந்த மாலையையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த சிராஜின் மூனை குறுக்கு வழில் வேலை செய்யத் தொடங்கியது.

“இந்த மாலை எப்பிடியும் ஐந்தாயிரம் ரூபா பெறுமதி மிகுக்கும். நான் நம்பிப் போற பாறாக்கும் கைய விரிச்சிட்டான் என்றால் இன்டைக்கு என் முடிவு என்னவாகுமோ...? இப்போ அங்க போகப்படாது. இந்த மாலைக்கு ‘கேயக்’ கொடுக்கனும்...!” என மனதிற்குள் திட்டம் தீட்டிக்கொண்டவன், பாறாக்கிடம் போகும் பயணத்தை தூக்கி எறிந்து விட்டு-புதுத் தொழிலில் ஈடுபடுவதற்காக மனதை கையியப் படுத்திக் கொண்டான்.

அவன் மனம் ‘திக் திக்’ என அடித்துக்கொள்ள, கைநடுங்கியது. தான் செய்யப் போவது மிகவும் இழிவான-பாவமான காரியம் என்பதை அவன் உள்ளுணர்வு கூறினும். அவனது தற்போதைய நிலை அந்த உணர்வுகளைத் தட்டிக் கழிக்க வைத்து விட்டது.

தன்னைச் சுற்றி ஒரு தரம் பார்த்துக் கொண்ட சிராஜ், பலரும் நின்ற நிலையில் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு மெதுவாகக் கையைத் தூக்கி அவளின் கழுத்தை நோக்கி நீட்டினான்.

“வாகனத்துட வாசல்லே நிக்கிறது நல்லதாப் போச்சு. மாலை கைக்கு வந்தவுடனே கீழே தாவிடலாம்...!” என நினைத்துக் கொண்டவளின் கை மாலையைத் தொட்டுவிட்டது. மாலைக்குரியவஞ்சும் தூங்கி வழிந்தபடியிருந்தாள் அவனுக்கு அதிக சிரமம் இருக்கவில்லை. சிறு முயற்சி ஒன்றுடனே அந்த மாலை அவன் கைக்கு வந்து விட்டது. அடுத்த கணம் அவளின் பின் பக்க சேட் கொல்லரை ஒரு கரம் பிடித்துக் கொண்டது. மறுகணம் பஸ் பரபரப் படைந்தது. சிராஜைப் பிடித்துக் கொண்ட பயணிகள் தம் முடைய கைவரிசையை அவன் தேக்கமெங்கும் காட்ட, வேதனையால் துடித்துப் போனான் அவன்.

பஸ்வண்டி நேராக போலீஸ் நிலையம் நோக்கிச் சென்றது. அவனைப் பிடித்து நிலையத்தில் ஒப்படைத்த பயணிகளில் ஒருவர்,

“சேர்...ரொப்ப நேரமா நான் இவன கவனிச்சிக் கிட்டே இருந்தேன். இவன் ஒரு திருடன் என்கிறதப் புரிஞ்சி கிட்டேன். அதனால் இவனைக் கையோட பிடிக்கனும் என்கிறதுக்காக தூக்கம் போல நடிச்சேன். நான் எதிர்பார்த்தது சரியாப் போச்சு. கொஞ்ச நேரத்துல அந்தப் பொன்றோட கழுத்திவிருந்த மாலைய அடிச்சிட்டான். உடனே ஆளக் கையோட பிடிச்சிட்டேன்...” என ஒருவர் விபரம் கூறிய போது போலீஸாரும் அவனுக்கு விருந்து கொடுக்கத் தவறவில்லை.

சிராஜ் செய்த குற்றத்திற்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இப்போது அவன் சிறையிலே வாடுகிறான்.

“என்னம் மா... ரோட்டப் பாத்துப் போகப் படாதா..? என்று தன் பின்னால் ஒருவளின் சுப்பும் தேட்டு இதுவரை

தான் வீதியின் குறுக்கால் போய்க் கொண்டிருப்பதை அப் போது தான் உணர்ந்த ரிப்னு தன் கடந்த கால நினைவுகளிலிருந்து விடுபட்டு வீதியைப் பார்த்து நேராக நடக்கத் தொடங்கினான்.

‘இனிமே நான் என் வாழ்க்கைப் பாதையிலும் நேராகத்தான் நடப்பேன். நான் நேரான வழியை மறந்து வாழ்ந்த தால தானே ஒரு பாவமும் அறியாத என் புருஷன் தண்டனையை அனுபவிக்கிறு. ஒரு குடும்பத் தலைவர் என்கிறவன், எப்பிடி வாழுமூம் என்கிறத நான் இப்போ நல்லாவே படிச்சிட்டேன். ஒரு நல்ல மனிதர் கடன்காரனாக, கள்வாகை, குற்றவாளியாக தடம்புரண்வதற்குக் கூட காரணமாயிட்டேன்...! இனி இப்படியெல்லாம் நிச்சயமாக நடக்காது...!’ என உறுதி பூண்டவன் தன் வீட்டை நோக்கி அமைதியாக நடந்தான்.

:- 0:00 :-

## தலைக்கணம் தண்டிக்கப்படுகிறது...!

இரவின் மதியில் உலகமே உறங்கிக் கொண்டிருந்தது உறக்கமின்றிக் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான் கரீம். இன்று நேற்றல்ல, கடந்த நான்கு வருடங்களாகவே அவனின் நிலை இதுதான். வெளி உலகத்திற்கு அவனும் சாதாரன் மனிதனுக்காலா வந்தாலும், மனதளவில் அவன் செத்துக் கொண்டேயிருக்கிறான்.

கரீமின் மனம் வேதனைச் சுமைகளால் கனத்திருந்தது. தூக்கமின்றித் தவித்துக் கொண்டிருந்தவன் எழுந்து சென்று மேசை மீதிருந்த டைரியோடு கட்டிலுக்கே மீறுகின்றான். பக்கங்களைப் புரட்டியவனின் பார்வை, அந்தப் பக்கத்தில் நிலை குத்தி நிற்கிறது. அங்கே ஒரு புகைப்படம், அதில் அழகே உருவான ஒரு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று தன் பொக்கை பாய் திறந்து சிரித்தபடி இருந்தது. படத்தையே பார்த்துக் கொண்டிருந்த கரீமின் கணக்கை வலங்கிவடிய, அவன் உட்டுகள் மெதுவாக அசைகின்றன.

“மகளே ஒன்னப் பிரிஞ்சி வந்து இப்போ நாலு வருஷங்களாயிட்டுத்தமா! இந்த நாலு வருஷங்களும் ஒன்னக்காலை நான் படுற வேதன படச்சவனுக்குத்தான் தெரியும். நீ இப்போ வளர்ந்திருப்பாயே! ஒன்னக்காலை முன்னுடைய முயற்சி பண்ணியும் என் கண்ணுல படாம உன் உம்மா உன்ன மறைச்சிட்டாங்களே! உன்னக்காலை எனக்கு நிம்மதியேயில்ல. நான் உன்ன பிரிஞ்சி வாற நேரம் குழந்தையாயிருந்த உன்னை இப்போ என்ன அடையாளம் காண முடியாட்டாலும், உன்ன நான் கண்டு பிடிச்சிடுவேம்மா. எல்லாக் குழந்தைகளுமே. தங்கடத்தகப்பன்மாற அறிஞ்சி, அவங்களோட குதுகலமா வாழ்ருங்க. ஆனா, அந்தக் குதுகலம் உனக்குக் கிடைக்கல்லே யேம்மா. நான் கூட நீ பொறந்த நேரம் உன்னப்பத்தி எப்பிடியெல்லாமோ ஆசக் கனவுளங்க கண்டேம்மா. எல்லாத்தையும் உன் உம்மா நாசமாக்கிட்டாங்களே! வாப்பாட பாசத்துக்காக நீயும், மகன்ட பாசத்துக்காக நானும் ஏங்கித்தவிக்கிற தவிப்ப மச்சரான் உன் உம்மாவால் பிரிஞ்சி கொள்ள முடியாம இருக்கிறது அதிசயம்தாம்மா. “கத்திய

மாகச் சொல்லேற்மா... நான் எந்தத் தவறையுமே செய்யல்ல. மச்சரான் உன் உம்மாவுக்கு, சாதாரன தொழிலாளியான என்னேட வாழப் பிடிக்கல்ல. அதனால் என்ன விட்டே விலகிட்டாங்க... இந்த உண்மைகள் எதுவுமே உனக்குத் தெரியாது தாம்மா நீ வளர்ந்தாலும் இந்த உண்மைகள் உனக்குத் தெரியாமலாக்கிடுவாங்க’எனப் பேசியவாறே கரீம் கண்ணயர்ந்து போனான்...

பொழுது விடிந்தது. ‘என் மகள் ஸ்கூல்ல சேர்த்திருக்கிறதா நன்பன் நலீர் சொன்னானே இன்டைக்கு எப்பிடியாவது அந்த ஸ்கூலுக்குப்போய் என் உயிரக் கண்டு பேசிட்டுத் தான் வரவேணும்’ என்ற எண்ணைத்தோடேயே படுக்கை யிலிருந்து எழுந்தான் கரீம். தன் மகளை நான்கு வருடங்களுக்குப் பின் காணப் போகிறேனே என்ற மகிழ்ச்சி அவனுக்கு.

காலை பத்து மனியாகிவிட்டது. ஆயிரமாயிரம் பாசநினைவுகளைச்சுமந்து கொண்டு மகள் படிக்கும்பாடசாலைக்குப் புறப்பட்டாள் கரீம். இடையில் அவனுக்காக ‘பிஸ்கட்’ பெட்டி ஒன்றையும் எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தவன், பாடசாலையை நெருங்கி, மகளின் வரவுக்காக கேட்டடியில் காத்திருந்தான்.

சில நிமிடங்கள் கரைந்தன. இடை வேளைக்கான மணி ஒலித்தது. கேட்டடியில் நின்ற வியாபாரிகளை நோக்கி வெண்புருக்களாய், பிள்ளைகள் வரத் தொடங்கினார்கள். அந்தக் குழந்தைகள் கூட்டத்திலே, தன் மகளைக் கரீமின் கணகள் தேடின. மனதில் சோர்வோடு நின்றிருந்தான் கரீம். அப்போதுதான் நான்கைந்து சிறுமிகள் அந்த இடத்திற்கு வந்தார்கள். அவர்களில் தன் மகளும் இருப்பதை இனங்களுடு கொண்ட கரீமின் இதயம் பாசத்தால் நெகிழிந்தது. வார்த்தைகளால் சொல்ல முடியாத பாச உணர்வுகளுடன் அந்தச் சிறுமியும் அவனை நோக்கியபோது, கரீம் தன் கரங்களால் அவனை அழைத்தான். தாடி மீதையுடன் முன்பொருபோதும் கண்டறியாத புது மனிதன் ஒருவன் தன்னைக்

கைகாட்டி அழைப்பதைக் கண்டு பயத்துடன் விழித்த சிறுமி, மறுகணம், “ஜேயோ... புள்ள புடிக்கிறவன்...” எனக் கூக்கு ரலிட்டவாரே வந்த பக்கம் ஒடத் தொடங்கினான். அவனுடன் வந்த சிறுமிகளும் கத்திக் கொண்டே ஓடினார்கள்.

அப்போது... கையில் இருந்த 'பிஸ்கட் பக்கட்' கையை விட்டு நழுவ, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஆதிர்ச்சி யோடு நின்றுன் கரீம். அவன் நினைத்துக் கொண்டு வந்த ஆசைக் கணவுகளும் மண்ணிலே சரிய, பக்கத்தில் நின் நிருந்த வியாபாரிகள் அவனை ஒரு மாதிரியாகப் பார்க்க, கூனிக் குறுகிக் கொண்டு வேதனையோடு திரும்பி நடந்தான் அவன். அவன் நினைவுகளும் கடந்த காலத்தை நோக்கி மெதுவாகத் திரும்பினா.

ஃ ஃ ஃ

பெற்றேருக்குத் தலைமகனுயும் பிறந்தவன்தான் கரீம் அவனுக்கு ஒரு தங்கையும், மூன்று தமிழ்களும் உள்ளார்கள். சாதாரண வறிய குடும்பத்தில் பிறந்துவிட்ட அவன் மிகவும் நல்வான். நேர்மையான உள்ளமும் இரக்க சுபாவமும் அவனுக்கே இயல்பானவைதான். தன் தந்தை நோய்வாயும் பட்டபோது குடும்பப் பொறுப்புக்கள் மாவும் தன்மீது கடமையாக்கப்பட்டிருப்பதை உணர்ந்த அவன், பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு உழைக்கத் தொடங்கினான்.

வருடங்கள் சில கழிந்தன இப்போது அவன் சிறுவன் அல்லன். இருபத்தைந்து வயதைத் தாண்டிய இளைஞர் அவன் தங்கைக்கும் திருமணமாகிவிட்டது. தமிழ்களும் வயதுக்கு வந்து விட்டார்கள். அவனுக்கும் திருமணம் பேசப் பட்டது.

கரீமின் மாமிமுறையான உறவுக்காரப் பெண்ணெனருத் தியும் தனது பின்னொக்களுடன் பக்கத்து ஊரில்தான் வசித்து வருகின்றன. அந்தக் குடும்பத்தை வறுமை வாட்டி வதைத் தது. திருமண வயதுக்கு வந்த மூன்று பெண்மக்களையும், சிறுவனுள் இளைய மகளையும், நோயாளியான கணவனையும்

வைத்துக் கொண்டு, வாழ்க்கையோடு போராடினால் அந்தத் தாய்.

தனது உறவினர் வீடு என்பதால் அங்கு இடைக்கிடை தரிசனம் கொடுக்கும் கரீம், அந்தக் குடும்பத்தின் வறுமை நிலையையும், தன் பிள்ளைகளை வளர்ப்பதற்காக அந்தத் தாய் படும் கஷ்டங்களையும், கவலைகளையும் நன்கறிந்து, நெகிழிந்து போவான். தன்னால் இந்தக் குடும்பத்திற்கு எதாவது ஒரு வழியில் உதவ முடியுமா? என்று அடிக்கடி சிந்திக்கும் அவன்,

“பாவம் இவட முத்த மகள் பர்ஸானுவ நானே கல யானம் கட்டிக்கிட்டா இந்தக் குடும்பத்துட முக்கியமான சுமையும் குறையும்... அதோட ஒரு ஏழைக்கு வாழ்வு கொடுத்துக்காக அல்லாஹுவும் சந்தோசப்படுவானே!” என நினைத்துக் கொள்வான்.

ஒருநாள் கரீம் தன்னுடைய இவ் எண்ணைத்தை நண்பன் நலீஸ் மூலம் அந்தக் குடும்பத்திற்குத் தெரியப்படுத்திய போது, அவர்களுக்கும் பூரண திருப்தி உண்டாயிற்று. நல் லொழுக்கமும், நற்பண்களும் கூரிய அறிவும் கொண்ட உழைப்பாளியான கரீம், கிடைப்பதற்கு அந்தக் குழும்பத் தினர் பாக்கியம் தான் செய்திருக்க வேண்டும். அந்தப் பெண்ணையே மனமுடிப்பதாக உறுதி கூறிவிட்டான் அவன்.

இவ்விடயத்தை அவன் தனது வீட்டினரின் காதில் போட்டுவைத்தபோது அவனின் தாயார் கொதித்து எழுத் தார்.

“நாங்க இருக்கிற நேரம் உணக்கெண்ணடா அவசரம்? உண்ண பெத்து வளக்கத் தெரிஞ்ச எங்களால, உடைக்கு நல்ல தொரு வாழ்க்கைய தேடித் தர எலாதா?” என்று கோபத் துடன் வெடித்த தாயிடம்,

“உம்மா அப்பிடியெல்லாம் சொல்லாதீங்க உம்மா... பாவம் ரொம்ப வறுமைப்பட்ட குடும்பம் மா அது அந்தக்

குடும்பத்துல இருந்து ஒரு பெண்ண வாழ வச்சா... எனக்குக் கிடைக்கிற நன்மைல் என்ன பெத்த தாய்க்கும் கட்டாயம் பங்கிருக்கும்மா...” என்று சாந்தமாகக் கூறிச் சமாளிக்க முயன்றுள் கரீம்.

“நன்மையும், தீமையும்... சும்மா போடா... ஒனக்குத் தான் நல்ல சீதனத்தோடயும், சொத்து சுகத்தோடயும் நல்ல இடங்கள் இருந்தெல்லாம் மாப்பிள்ளை கேட்டு வாரூங்களே! அந்தத் தரித்திரம் புதிச்ச குடும்பத்துல பெண் எடுக்க... உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?” எனக் கோபத்தோடு கூறிய தாயை இடைமறித்த கரீம்...,

“என்னப் பெத்து வளர்த்த உங்கள் எதிர்த்துப் பேச நா நினைக்காதீங்க... நீங்க பேசை எதுவுமே எனக்கு சரியாப்படல்ல. ஏன்ட லட்சியமே சீதனம், சீர்வரிசை எதுவு மில்லாமல் மஹர் கொடுத்து ஒரு ஏழைப் பெண்ண ‘நிக்காறு’ செய்றதுதாம்மா. நான் அந்தப் பெண்ணத்தான் கட்டிக்கிறதாக வாக்குறுதி வேற கொடுத்திட்டேம்மா... அதனால் இந்த விஷயத்துல உங்க பக்கம் நிக்க முடியாத துக்கு என்ன மன்னிச்சிடுங்க உம்மா...” என்று கூறிய போது,

“வாக்காம் வாக்கு .. என்னடா கண்டறியாத பெரிய வாக்கு ?” என்ற தாயை நோக்கிய கரீம்,

“உம்மா... கொடுத்த வாக்கைக் காக்குறது தாம்மா உண்மையான விசுவாசிக்கு அடையாளம் அதனால் அந்தவாக்குறுதி யீரி அல்லாட கோபத்துக்கு ஆளாக நான் தயாராக இல்லம்மா...!” என்று உறுதியாகக் கூறிய போது,

“அப்பிடியென்றால். இந்தக் கல்யாணத்துக்கு உண்னப் பெத்த உம்மா இல்ல என்கிறத வச்சிக்க ..” என்று விடாப் பிடியாகவே நின்று விட்டாள் அவன்னை.

நாட்கள் நகர்ந்தன. இந்தத் திருமணத்திற்குத் தாது தாயை இணங்கச் செய்வதற்காக எவ்வளவோ முயன்றும்,

கடைசி வரை அம்முயற்சியில் தோற்றுப் போனேன் கரீம். தாயின் பாசத்திற்கும், கொடுத்த வாக்குறுதிக்கும் இடையில் தடுமாறிய கரீம் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான்.

தாயின் விருப்பமின்றி, ஆசீர்வாதமின்றி எனிமையான முறையில் அவனது திருமணம் நடந்தேறியது.

‘கல்யாணம் என்கிறது பெத்தவங்க ஆசியோட நடக்க வேண்டிய நல்ல கருமாம். உம்மாட ஆசி எனக்குக் கிடைக்காதது தூர்திடம் தான்’ என மனதிற்குள்ளேயே வேத ணைப்பட்டுக் கொள்ளும் கரீம்,

“உம்மா தான் என்னேட எந்த விதமான கோபமும் இல்லையே...! வழமையான பாசத்தைத் தானே இப்போதும் வச்சிருக்காங்க... உம்மா என்றால் உம்மாதானே! உம்மாவ மாத்திலவாம்” எனத் தனக்குத் தானே சமாதானமும் கூறிக் கொள்வான்.

கரீமின் வருகை அவன் மனைவி வீட்டினருக்குப் பெரும் வாப்பிரசாதமாகவே அமைந்துவிட்டது. அவன் அந்தக் குடும்பத்துடன் அன்பாக நடந்து கொண்டான்.

காலையில் அயலூர்களில் நடக்கும் சந்தைகளுக்குப் போய் தனது பிடவை வியாபாரத்தைச் செய்வது-ஸாலையில் வீடு திரும்புவது இப்படியாக அவனது வாழ்க்கை வண்டி நிம்மதியாக ஒடியது.

கரீமின் திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் கடந் திருக்கும். திடீரென ஒருநாள் அவன் மனைவி பர்ஸானாவுக்கு ஆசிரிய நியமனத்துக்கான கடிதம் வந்திருந்தது. இத்தனை நாளும் படித்து, பரீட்சைகளில் சித்தியடைந்துவிட்டு வீட்டோடு இருந்த அவளுக்கு இந்நியமனம் மிகுந்த மன மகிழ்ச்சியைக் கொடுத்தது. கணவன் வீடு வந்தபோது அவன் அக்கடித்ததைக் காட்டினான். அவன் சந்தோஷப்படவில்லை.

“பர்ஸானு... எனக்கென்றால் நீங்க தொழில் செய்றதுவு விருப்பமேயில்லை. உங்கள் எந்தக் குறையுமில்லாம் கவனிக்

விற்கு என் கடமை...” என்று கரீம் தனது எண்ணத்தை மனம் திறந்து கூறியபோது, அவளது வதனம் வாடி விட்டது. பதறிப்போன கரீம்,

“பர்ஸானு...! நீங்க தொழில் செய்யப்படாது என்று நான் சொல்லல்ல. ஆனால்... நீங்க தொழிலுக்குப் போகாம் குடும்பத்த நிர்வகிக்கி நடத்தி, குடும்பப் பெண்ணுக வாழ்றத் தாம்மா நான் விரும்புறன். நீங்கயோசிச்ச முடிவு எடுக்க என் முடிவ நான் சொல்லிட்டன்...” என்றான்.

என்னங்க சொல்லீங்க... ஒரு குடும்பத்துவ கணவன் மனைவி ரெண்டு பேருமே உழைத்தால் தான் குடும்பச் செலவுகள் சமாளிக்கலாம். அதோட உழைக்கிற பெண்ணால், குடும்பப் பெண்ணா வாழ முடியாதா? அதனால் தயவு செஞ்சி என்னத் தடுத்திடாதீங்க’ என பர்ஸானு கெஞ்சி நின்றபோது கரீம் மௌனமாகிப் போனான்.

பர்ஸானுவுக்குப் பக்கத்து ஊர்ப் பாடசாலையிலேயே பதவி கிடைத்துவிட்டது. அவள் தினமும் பாடசாலைக்குப் போய் வருவான் இப்படியாக மாதங்கள் சில மறைந்தன. ஒருநாள்- பாடசாலையில் ஓய்வாக இருந்த நேரம், ஒய் வெடுக்கும் அறைக்குள் நுழைந்தான் பர்ஸானு. அங்கே நான்கைந்து ஆசிரியைகள் அரட்டையடித்துக் கொண்டு இருந்தார்கள். அந்த அரட்டையில் பர்ஸானுவும் பங்கேற்றுக் கொள்ளத்தவறவில்லை. அவர்களின் பேச்சு எங்கெங்கோ சுற்றிச் சுற்றி வந்து, யார் யார் விவகாரங்களை எல்லாமோ அலசிவிட்டு வந்து, கடைசியில் அவர்களின் துணைவர்களில் வந்து நின்றது, பர்ஸானு பாடசாலைக்குப் புது ஆஸ் என்பதால் அவர்களில் ஒருத்தி,

“இவ முர்விதாட ஹஸ்பன்ட் ஒரு'ஷ்சர்’...அவ ஹினு யாட ‘ஹஸ்பன்ட்’ பேங்க மெனேஜர்... இவ ஷபீக்காட ‘ஹஸ்பன்ட்’ ஒரு ‘பொக்டர்’... அவ நிரோஷாட ‘ஹஸ்பன்ட்’ ஜாவலி போட்டிருக்காரு... என் ‘ஹஸ்பன்ட்’ பிடவைக் கடை வச்சிருக்காரு...!” என்று ஒவ்வொருவரின தும் தொழில் துறைகளை அறிமுகப்படுத்தியபோது, பெரும்

தர்மசங்கடத்திற்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் உள்ள ஞன் பர்ஸானு.

“அவரும் ஒரு நல்ல ‘போஸ்ட்’ல், இல்லாட்டா நல்ல தொரு வர்த்தகத்துல் இருந்திருந்தா எல்லாருக்கும் முன் னாலும் அவரப் பத்தி பெருமையாக சொல்லியிருப்பேனே!... அவரு சந்தைக்குச் சந்தை போய் யாராம் செய்தத நான் எப்பிடி இவங்ககிட்ட சொல்லுவேன்? பெருமையா சொல்லதுக்கு அவருக்கிட்ட என்னதான் இருக்கு? பணமிருக்கா... இல்ல... ஒரு நல்ல அரசாங்கத் தொழிலாவது இருக்கா? சே.. என்ன வாழ்க்கையிது... எல்லாம் ஏன்ட நலீபு...” என சபித்துக் கொண்ட பர்ஸானு, எவளாவது தன் கணவனைப் பற்றிக் கேட்டுத் தொலைப் பாளோ என்ற பயத்தில் மெதுவாக அவ்விடத்தைவிட்டு நழுவினான்.

சிலமாதங்கள் கழிந்த பின், அப்பாடசாலையில் பெருமிழா ஒன்று நடை பெற்றது. அந்த விழாவுக்கு சகல ஆசிரியைகளுது துணைவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். பர்ஸானு தன் கணவரைப்பற்றி சிந்தித்தான்...

‘... எல்லாரும் ‘ட்ரெள்ஸர்’ உடுத்தி வடிவாக வருவாங்க... நம் கணவர் நாட்டான் மாதிரி சாரம் உடுத்தி அங்க வந்தா... எனக்குத்தான் அவமானம் பின்னே... என்ன யார் தான் மதிப்பாங்க... என்ற சிந்தனை வலைக்குள் சிக்கிய பர்ஸானு, பாடசாலையில் தந்த அந்த அழைப்பிதழைத் தன் கணவனிடம் கொடுக்காது மறைத்து விட்டான்.

நாட்கள் நகர, நகர தனது கணவனைப் பற்றிய ஒரு தாழ்வுணர்வு அவள் இதயத்தில் வளர்த் தொடங்கியது. தான் ஒரு ஆசிரியை என்ற கர்வம் வேறு அவளைத் தலைக்களம் கொள்ளச் செய்தது. நாள்நடைவில், கர்வத்தால் படிப்படியாக தனது குணநலன்களை காட்டத் தலைப்பட்டு விட்டாள் பர்ஸானு. கொஞ்சம் கொஞ்சமாக கணவனை அவமதிக்கத் தொடங்கிய அவள், படிப்படியாக அவள்மீது பாய்ந்து விழ ஏச தொடங்கினான். அனைத்திற்கும் கரீம் பொறுமையின் பொக்கிழமானான்.

கரீம்-பர்ஸானு கல்யாணம் நடைபெற்ற நாளில் இருந்து இரண்டு குடும்பங்களுக்கிடையிலும் பரஸ்பர ஒற்றுமை இல்லாமலே இருந்தது. கரீம் மட்டும். தனது வீட்டுக்குப் போய் வருவான். இந்த வேற்றுமையை வளர்விடக்கூடாது என நினைத்த கரீம், அனைவரையும் ஒற்றுமைப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டான். இதன் முதல் கட்டமாக தனது மனைவியைத் தன் வீட்டுக்கு அழைத்துப்போக முயன்ற போது வெடுக்கென்று அவன்,

“உங்க வீட்டுக்கா... என்னை முடியாது... நீங்க எனி என்கல்யாணம் கட்டியத விரும்பாதவங்க வீட்டுக்கு நான் எப்பிடி வருவேன்? என் உசிர் இருக்கிற வரைக்கும் அது நடக்காது...” என்று சறுத்தே விட்டான். இந்த முதல் ஏமாற்றத்தை எப்படியோ தாங்கிக் கொண்டான் கரீம்.

சில மாதங்களின் பின் அவனுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.

“இந்தக் குழந்தைய வச்சே கடும்பங்களுக்கும் இடையில் ஒற்றுமைய ஓண்டாக்கிடலாம்” என சந்தோசப்பட்ட கரீம் சில மாதங்களின் பிறகு தன் அன்புக் குழந்தையைத் தனது தாய் வீட்டுக்கு எடுத்து வர முற்பட்டான். அதனையும், விடாப் பிடியாகத் தடுத்து நிறுத்தி விட்டான் பர்ஸானு. அவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அன்ன் அவற்றைக் கேட்டால்தானே! கூடவே இத்தகைய பிரச்சினைக்குரிய சந்தர்ப்பங்களில், அன்னின் தாயும் தலையிட்டு மசுளின் பக்கமே நின்று பேசுவான். இத்தகைய பிரச்சினைகளால் நொந்துபோன அவனுக்கு படிப்படியாக அந்தக் குடுப்பத்தினரின் சுய ரூபமே புரிந்துவிட்டது.

தொழிலின் தலைக்கனமும், தாயின் தலையீடும், தூண்டுதலுமே அவனின் பொல்லாத போக்குக்கெல்லாம் காரணம் என்பதைப் புரிந்து கொண்ட கரீம், தனிக்குடித்தனம் நடக்கினாலாவது நிம்மதி கிடைக்கலாம் என்று எதிர்பார்த்து, அவனைத் தனிக்குடித்தனத்திற்கு அழைத்தான். வேண்டா வெறுப்போடு அதற்கு இணங்கிய அவனையும், குழந்தையை

யும் அழைத்துக் கொண்டு, அவன் கற்பிக்கும் ஊருக்கே ருடி வந்தான் கரீம். வாடகை வீடு ஒன்றில் அவர்கள் குடிபேறினார்கள்.

இப்போது முக்கிய பிரச்சினை ஒன்று அவனை வாட்டி யது. மனைவி பாடசாலைக்கும், அவன் தொழிலுக்கும் புறப் பட்டால் குழந்தையைக் கண்காணிப்பது யார்? எப்பிடியா வது நல்லதொரு பணிப்பெண் கிடைக்கும் வரை சமாளிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டவன், மனைவி பாடசாலையில் இருந்து வரும் வரை, குழந்தையைக் கவனித்துக் கொண்டிருப்பான்.

நாட்கள் சில ஒடினா. அது ஒரு சனிக்கிழமை அளிற பாடசாலை விடுமுறை நினம் என்பதால் வேலைக்குப் புறப்பட்டான்; கரீம் அவன் மாலையில் வீடு திரும்பியபோது, வீடு பூட்டிக் கிடப்பது கண்டு, கதவுருசில் நிகைத்து நின்றான்.

“வீட்டப் பூட்டிட்டு எங்கதான் போயிப்பாங்க...? என் அவன் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அடுத்த வீட்டு முதாட்டி அவனிடம் வந்து,

“மகன் கரீம்... இந்தத் திறப்ப செசர் உங்க கிட்டகி கொடுக்கச் சொல்லிட்டுப் போனு...” என்று கூறியபடி கதவுத் திறப்பை அவனிடம் நீட்டினார்.

கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த அவன், பேரதிர்ச்சிக்குள்ளானான். வீடு காலி செய்யப்பட்டிருந்தது. வீட்டில் அவனது பாவஜைப் பொருட்களைத் தளிர், வேறொதுவும் இல்லை. வெறுமையான அந்த வீட்டையே வெறித்துப் பார்த்தபடி, சித்தப் பிரமை பிடித்தவன் போல் நின்றிருந்த அவன் பார்வையில் அந்தக் கடிதம் தென்பட்டது. அவசர மாகப் பிரித்துப் படித்தான் கரீம்.

“உங்களுடன் தொடர்ந்து வாழும் எண்ணம் எனக்கில்லை. என் குழந்தையை எடுத்துக் கொண்டு நான் பிரிந்து செல்கிறேன். எங்களை மறந்துவிடுகள்.” -‘பர்ஸானு’

சுதித்த்தைப் படித்து முடித்தவனுக்கு மயக்கமே வந்து வட்டது. நிலை தடுமாறி நின்றவன், வீட்டைவிட்டு வெளியே வந்து, வீட்டுச் சாவியை உரிமையாளரிடம் ஒப்படைத்து விட்டு, வேதனையோடு நடந்தான்.

“நான் என்ன தவறு செஞ்சேன்..? நான் எவ்வளவு அன்பாகவும், பண்பாகவும் ஆவலோடு நடந்தேன்? எங்கட பிரிவுக்கே காரணம் இந்தத் தொழில் தானே...? வேறு ஆம் பனோயாயிருந்தா... ஆத்திரப்பட்டு வேறு முடிவுகளுக்கே வரக்கூடிய சந்தர்ப்பங்கள் கூட, நான் எவ்வளவு பொறுமையாக விட்டுக் கொடுத்து நடந்தேன். யா அல்லா...! எனக்கா இந்தக் கதி!” எனக் கண் கலங்கிக் கொண்டவனின் சிந்தனை வானில், தாயின் பாசம் நிறைந்த முகம் மின்னியது.

“உம்மா... நானுக தேடிக் கொண்டது தானே இது! இப்ப நான் எந்த முகத்தோட உங்ககிட்ட திரும்பி வருவேன்? உங்க மனச நோவின செஞ்சிட்டு, உங்க விருப்பமில்லாமலே நான் கல்யாணத்த முடிச்சேன்... பெத்த உம்மாட மனசப் புண்படுத்தியதுக்குத் தான் அல்லா இந்தத் தண்டனைய எனக்குத் தந்தானே..?” என நெஞ்சம் உருகி நெகிழ்ந்தவனுக தாயுடன் மானசீகமாகக் கதைத்துக் கொண்ட கரீமுக்கு, தாயைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுவேண்டும் போல இருந்தது.

நாட்கன் சில நகர்ந்தன. அந்தச் சில நாட்களும் தன் அன்பு மகனைப் பிரிந்திருப்பது பெரும் வேதனையைக் கொடுத்தது அவனுக்கு.

மாதங்கள் சில மஸர்ந்து மடிந்தன. அவனின் வாழ்க்கை இப்படி இருண்டு விட்டதால் மனம் நொந்த அவன் குடும்பத் தினரும் தன்பர்களும்,

“அவனத் ‘தலாக்’ சொல்லிட்டு வேறெருகு கல்யாணத்த முடிச்சி வாழ்ந்து காட்டு...” என வற்புறுத்திய போதெல்லாம், அவன் அமைதியாக,

“இங்க பாருங்க... ஆகுமாக்கப்பட்ட காரியங்கள் அல்லாவுக்கு மிகவும் வெறுப்பான விஷயம் இந்தத் ‘தலாக்’ தான். அதனால் படச்ச நாயனுக்கு வெறுப்பான, பிடிக்காத வேலைய நான் என் செய்யனும்? அவங்களே ஒரு முடிவுக்கு வரட்டும். நாம் பொறுமையாக இருப்போம்...!” என்று கூறி விடுவான். அப்போதெல்லாம் அத்தனை இதயங்களிலும் இமயமாகிப் போவான் கரீம்.

மாதா மாதம் தன் மகளின் செலவுகளுக்காக ஏதாவது கொடுக்க வேண்டுமே என விரும்பிய அவன், முதலில் ஜநாரு ரூபாயை அனுப்பி வைத்த போது, அது அவனுக்குத் திரும்பிவிட்டது.

“ஓ...பெண்கள் இப்பிடியும் மனங்களா...?” எனச் சிந்தித்தவன் கவலைப்பட்டுக் கொண்டான்.

வருடம் இரண்டு ஓடியது. தன் கண்மனி மகளைப் பிரிந்திருப்பதுதான் அவனுக்கு சொல்லென்று வேதனையைத் தீந்தது. கணவிலும், நினைவிலும் குழந்தையை எண்ணி, எண்ணி மனதுக்குள் அழுது தீர்ப்பான் கரீம். அவன் குழந்தையைக் காண எடுத்த முயற்சிகளும் வீணையின் எங்கிருந்தாலும் தன் குழந்தை எந்தக் குறையுமின்றிச் சந்தோசமாக வாழுவேண்டும் என ஒவ்வொரு தொழுகையிலும் பிரார்த்திப்பான் அவன்.

சில வருடங்களாகவே தனி மரமாய் வாழும் கரீமிடம், மறுமணம் செய்து கொண்டும்படி கூறும் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. நாட் செல்லச் செல்ல இந்தப் பல்லவி ஒரு தொல்லையாகவே அவனுக்குப்பட்டது. தனக்குப் பிறந்த அன்புச் செல்வத்துக்காகத் தானே அவன் இந்த இவையதிலும் மறுமணத்தை நினைக்காது தனியனுய வாழ்கிறான்.

எடுத்ததற்கெல்லாம் விவகாரத்துச் செய்து மனைவியை யும், குழந்தைகளையும் தவிக்கவிட்டு விட்டு, புது மாப்பிள்ளைகளாய் புதுவாழ்வு வாழும் (ஸில) கணவன்மார்களின் முன்னால் கரீம் ஒரு மாணிக்கம் தான்.

“மகன்...என்னால் இப்ப கூட உங்க உம்மாவ ‘தலாக்’ சொல்லிட்டு வேற கல்யாணம் முடிக்கல்லாம். அதேபோல உங்க உம்மாவும் ஒரு காலத்துல் கல்யாணம் முடிப்பாங்க... அப்போ... எனக்கு வர மனைவியும், உங்க உம்மாவுக்கு வாய்க்கிற கணவனும் உன்ன தங்கட பின்னோயா பாசத் தோட பாப்பாங்க என்கிறதில் எனக்கு நம்பிக்கையே இல் லம்மா அந்த நேரத்துல உனக்கு ஏற்படப்போற கவலைகளை யும் ஏக்கங்களையும் நினைச்சுப் பார்க்கிறதாலதாம்மா நான் மறுமணம் முடிக்காம உனக்காக இன்னும் தனியனுகவே வாழ்ந்துகிட்டு இருக்கேன் விபரமெல்லாம் தெரிஞ்சி ஒரு நான் நீ என்கிட்ட வரத்தான் போறே...!!” இப்படி அடிக்கடி மகஞ்சுடன் மாணசீகமாகக் கதைத்துக் கொள்வான் கரீம்.

“என்னடர... உன் பாட்டுக்கு யோசிச்சுக்கிட்டு நடு ரேட்டுல போறே! இது உங்க அப்பன் விட்டுரேட்டு என்று நினைச்சியா...?” எனக்கேட்டவாறு நண்பன் நலீரின் காம் தன்முதுகைத் தொட்டபோதுதான் சிந்தனைச் சிறையிலிருந்து வித்துலை பெற்றுன், கரீம்.

ஃ ஃ ஃ

ஒருநாள் கரீமின் தாய் திடீரென்று நிரந்தர நோயாளி யாய் படுக்கையில் விழுந்து விட்டார். அந்த நிலையில் கூட, கரீமின் கவலை தான் அந்தத் தாயுள்ளதை வாட்டியது, அப்போது தான் எப்போதோ படித்த, “தாயின் இதயம் குழந்தைகள் செய்யும் குற்றங்களை மன்னிக்கும் நீதி மன்றம் என்ற நாயகக் கூற்றை கரீமின் இதயம் நினைத்துப் பார்த்தது. தன் விடுயத்தில் அது எவ்வளவுபெரிய உண்மை என்பதை அவன் ஒப்புக் கொண்டுவிட்டான்.

ஒருநாள் கரீமைத் தன் பக்கத்தில் அழைத்த அந்த அளிபுத் தாய்,

“மகன்...இத்தன நானும் உன் கல்யாணத்தப் பத்தித் தான் சொல்லிகிட்டே வாறன். நீயும் தட்டிக் கழிச்சிகிட்டே வாருய! மகன் என்ட நிலை உனக்குத் தெரியும்... நான் இன் டைக்கோ... நாளைக்கோ கண்ண முடிடுவேன். அதுக்கு முன்னால் நீ ஒரு கல்யாணத்த முடிக்கணும். அப்பதான் நான் நிம்மதியாகக் கண்ண முடியும்...!!” என்று கண்களிலிருந்து வடியும் கண்ணோரோடு அவளைக்கெஞ்சி நின்றபோது, கலங்கும் கண்களோடு அன்னையைப் பரிதாபமாகப் பார்த்தான் கரீம். அவரின் இதயத்தில் சிந்தனைத் தீ கொழுந்து விட்டெடிந்தது.

“மரணப் பிடியில் இருக்கிற உம்மாட கடைசி ஆசைய நிறைவேற்றும் இருக்க முடியுமா?... அன்டைக்கு உம்மாட விருப்பமில்லாம், அவட மனசப் புண்படுத்திட்டு கல்யாணத்த முடிச்சேன். நல்லா வாழ்ந்தேனு? அன்டைக்கு நான் செய்த பாவத்துக்கு, இப்ப உம்மாட விருப்பத்துக்கு நடந்து தான் பிராயச்சித்தம் தேடனும்!” என நினைத்துக் கொண்ட கரீம்,

“உம்மா...அழாதீங்க... இன்டைக்கு மாலை என்ட முடிவச் சொல்லிடுறேன்...!!” என்று கூறிவிட்டு அவசரமாக வெளியே கிளம்பினான்.

நேராக நண்பன் நலீரிடம் வந்தவன் தன் தாயின் நிலையையும், அவரின் வேண்டுகோளையும் கூறிவிட்டு,

“நலீச்... இப்போ நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டா. கடைசியாக பர்ஸானாவுக்கு ஒரு ‘சான்ஸ்’ கொடுக்கப் போறேன். அதுவும் என் மகஞ்காகத்தான். நீ போய், நான் மறுமணம் முடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறதாக வும், அவ விரும்பி வந்தா அவல ஏத்துக்கிறதாகவும் கூறிட்டு, அவட முடிவையும் கேட்டுகிட்டு வா..!!” என்று கரீமைக் கலங்கும் கண்களுடன் பார்த்த நலீர்,

“உனக்கிருக்கிற இந்த பெருந்தன்மை உலகத்துல யாருக்குமே வராதுடா. நீ மனிதர்கள்னேயே ஒரு தனி தான்டர...!!” என்று நெஞ்சம் நெகிழுந்து கூறிவிட்டுப் புறப் பட்டான்

மாலையில் கரிமிடம் வந்த அவன்,

‘அந்த காவும், தலைக்களம் நுளியாவது குறையல்லடா வேணுமானால் உனக்குக் கல்யாணம் கட்டிக் கொள்ளாட்டாம் அவட எதிர்காலத்த அவ பார்த்துக் கொள்ளுவாலாம்...!’’ என்று கூறியபோது, அவளின் அறிவினத்தையும், ஆணவத்தையும் நினைத்து கவலைப்படத்தான் அவனுல் முடிந்தது.

ஃ ஃ ஃ

அன்று வழிமைக்கு மாற்றமாக பாடசாலையிலிருந்து சோர்வோடும், சோகத்தோடும் வீடு திரும்பினான் பர்ஸான். கைப்பையைத் தூக்கி அப்பால் வீசிவிட்டு, ஆடைகளை மாற்றி அணியாமலும், சாப்பிடாமலும் கட்டிலில் விழுந்தாள் அவன், அவளின் செய்கை தாயாருக்கு ஆச்சியியத்தைக் கொடுத்தது. திரைச்சிலையை விலக்கி உள்ளே தலையை நீட்டிய தாய், மகன் விம்மியழுவதைக் கண்டு.

“பர்ஸானு... என்னத்துக்கம்மா அழுறே...? உடம்புக்கு நல்லமில்லையா?” எனக் கேட்டவாறே பக்கத்தில் வந்தாள்.

“உம்மா .. என்...தொழிலே...போயிட்டுது... ஸ்கூல்ல தடந்த பிரச்சினை ஒன்றால் என்னத் தொழிலை இருந்து நிறுத்திட்டாங்க இன்டைக்கு... தினைக்களத்துல இருந்து கடிதம் வந்தது. எனக்கு இனிமேல் தொழிலே கிடைக்காதாம்!” என்று விம்மலுக்கிடையே பர்ஸானு கூறியபோது, பேரதிர்ச்சியினால் இந்த இடத்திலேயே உட்கார்ந்து விட்டான் அவள்களை.

நாட்கள் யாரின் வரவுக்காகவும் காத்திராமல் தன் பாட்டில் ஓடியது. தொழிலின் இழப்பு, திரும்பவும் குடும்பத் தில் வறுமையை வரவழைத்து வந்தது. இத்தனை காலமும் முடிமிருந்த அவளது அகக் கணகள் திறக்க, கணவன் கரிமைக் கலங்கிய கணதளோடு நினைத்துப் பார்த்தாள் பர்ஸானு.

“என்ன மன்னிச்சிடுங்க.. ஒரு ஏழைக்கு வாழ்வ கொடுக்கணுமே என்ற பெருந்தன்மையால் குடும்பத்தையும் பகைச்சிக் கொண்டு எனக்கு வாழ்வு கொடுத்தீங்க... நீங்க என்டைக்குமே என்னக் கஷ்டப்படுத்தல்ல... கண்கலங்க விடல்ல... எனக்கு தொழில் கிடைத்த நேரம் உங்களையும் மீறித் தொழிலுக்குப் போனேன். அப்ப ஏற்பட்ட தலைகளம் என் தலைவிதியையே மாத்திடுச்சி... நான் ஒரு மச்சர்... நீங்க ஒரு தொழிலாளி என்கிறதால் மூனையில்லாம உங்கள இழிவாக நெனச்சேன். அல்லாஹுத் தஆலா ஒருத் தரவிட ஒருத்தர மேலாக வச்சிருக்கிறது யாரையும் தாழ்வாக நினைக்க அல்ல என்கிறத நினைச்சுப் பார்க்கத் தவறிட்டேன். என்ட மேல்ல உசிரையே வச்சிருந்த உங்கள், உதச் சீனப்படுத்தினேன்... அவுமியாதை செஞ்சேன்... உங்க பேச்கக்கு அடங்கி வாழாம், இஸ்லாமிய இலட்சிய மினாவிக் குள்ள பண்புகளையெல்லாம் மறந்து உங்கள இழிவாக நெனச்சி, உங்கள மதிக்காம மிதிச்சேன்... அப்போ கூட நீங்க ஒரு நாள்ள எனக்கு ஏச்ல கை நீட்டி அடிக்கல்ல. ரொம்பப் பொறுமையா இருந்தீங்க. ஒரு பெண் தன் கணவன்ட அனுமதி இல்லாம வீட்டு விட்டு வெளியில் செல்லக் கூடாது என்று இஸ்லாம் சொல்லியிருக்கிற நேரம், நீங்க வீட்டுல இல்லாத நேரமா பார்த்து, வீட்டக் காலி பண்ணிக் கொண்டு என் உம்மா வீட்டுக்கு ஒடிவந்தேன். குழந்தைக்கு நீங்க பணம் அனுப்பின நேரம் அத உங்களுக்கே திருப்பி அனுப்பினேன். நீங்க பெருந்தன்மையோட என்ன மன்னிச்சி ஏற்றுக் கொள்ள முன் வந்த நேரம், காவுத்தோட மறுத்திட்டேன். உங்களப்போல ஒரு தங்கமான கணவன் உலகத்துல யாருக்குமே கிடைக்காதுங்க என்ட தலைகளத் தால் நானே என் வாழ்க்கையை நாசமாக்கிட்டேன். அல்லாஹுக்காக என்ன மன்னிச்சிடுங்க. நீங்க என்ன மன்னிச்சாத் தான் அல்லாஹு கூட என்ன பண்ணிப்பான்...!” என கண்ணோரோடு மானசீகமாக வேண்டிக் கொண்டான் பர்ஸானு.

இரண்டு மாதங்கள் மறைந்துவிட்டன. பர்ஸானுவின் குடும்பத்தை வறுமை வாட்டி வதைத்தபோது, அவளின் தாயும் அவளை வார்த்தைகளால் வதைக்கத் தொடங்கினான், தன் தொழில் பறிபோனவுடன் தவது தாய்

அப்போது...!

இதயம் துடிக்க மறக்க, சித்தப் பிரமை பிடித்தவள் போல இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த பர்ஸானு, விழி கலங்கி, மனம் கலங்கி, உணர்வுகள் கலங்கியவளாக, நடைப்பினமரகப் பாதையில் இறங்கின்றந்தாள்.

கூட தன்னை நாயாக வெறுத் து ஒதுக்குவதைக் கண்ட பர்ஸானு, வேதனையடைந்தாள். அப்போது... கணவன் கரீ மிடம் சாணடைவதைத் தவிர வேறு வழி புரியவில்லை, அவனுக்கு.

ஃ ஃ ஃ

அன்று கரீயின் வீட்டில் வழிமயை விட ஆட்களின் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. வீட்டின் உள்ளே இருந்து முன் பக்கம் வந்த கரீம், அங்கே சோகமே உருவாக மகஞ்சன் வந்து நின்ற பர்ஸானுவைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். இந்த நிகழ்வை அவன் நினைத்துப் பார்த்தே இருக்கவில்லை.

“என்ன மனிச்சிடுங்க... உங்களோடு சேர்ந்து வாழ வந்திருக்கேன்...” அதற்கு மேல் பேச முடியாமல் தடுமாறி ணள் பர்ஸானு. அனுத்தப்தோடு அவனை நோக்கிய அவன்,

“என்ன மனி சி சி டு ங் க... உ ங் க ஞ க் கு கடைசியாகக் கூட ஒரு சந்தர்ப்பம் தந்து பார்த்தேன். ஆனால்... நீங்க சந்தர்ப்பத்தத் தவற விட்டுட்ணங்க... அத னால் நான் ஒரு விதவைப் பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க வாக்குறுதி கொடுத்திட்டேன்... என்னால் அத மீற முடியாது நீங்க ‘ஸ்ட’டாகிட்டிங்க... என்ன மனிச்சிடுங்க...!’ என்று கரீம் கூற கூற உலகமே தலைகீழாகச் சுற்றியது பர்ஸானுவுக்கு.

அப்போது திடெரன்று கரீயின் மகள் வாப்பா..!..” என்று தாளிச்சென்று அனைக் கட்டிப் பிடித்துக் கொண்ட போது, அந்த உள்ளத்தை உருக்கும் காட்சியால், அங்கிருந்தோர் அனைவரும் நயனங்களில் நீர்வடிய நின்றார்கள்.

“நான்... எங்க... வாப்பாவ உட்டுட்டு எங்கும் போக மாட்டேன். வாப்பாக்கிட்ட இருக்கத்தான் எனக்கு... விருப்பம்... வாப்பா என்ன விரட்டிடாதிங்க...!” என அழுத வாழும் அந்த அன்புச் செலவும் மழலை மொழியில் மொழிந்த போது அருகிலிந்தோர் அனைவருமே உருகிப்போனார்கள்.

-: 080 :-

1980-ம் ஆண்டில் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக் கணம் நடத்திய அசில் இலங்கை மீலாத் சிறுகதைப் போட்டி யில் முன்றும் பரிசு பெற்ற சிறுகதை.



தர்கா நகர், மீரிப்பெண்ணையைச் சேர்ந்த செல்வி சுலூமா ஏ. சமி அவர்கள் இன்று குறிப்பிட்டுக் கூறக் கூடிய எழுத்து முன்விம் பெண் படைப்பாளர்களில் ஒருவர். இலக்கியத் துக்கோ, வாசகர்களுக்கோ இவர் ஒன்றும் புதியவருமல்லர். ஏற்கனவே 'வைகறைப் பூக்கள்' என்ற அருமையான சிறு கதைத் தொகுதியொன்றை இச்செல்வி எமக்குத் தந்திருக்கின்றார்.

1970-களின் பிற்பகுதியில் எழுத்துலகப் பிரவேசம் செய்த இவர் கட்டுரை, கவிதை, சிறுகதை, நாடகம், யிமர் சனம் என இலக்கியத்தின் பலவேறு பக்கங்களையும் தேசியப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வாசினாலி என்பவற்றினுடே தொட்டுச் செல்வதோடு, வாசினாலி முன்விம் சேவையின் நெஞ்சோடு நெஞ்சம்-மாதர் மஜ்ஜில்ஸ்' நிகழ்ச்சியின் பிரதிய மைப்பாளர்களில் ஒருவராகவும் இருந்து இலக்கியப் பணி புரிந்து வருகின்றார். 1984-ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியிலிருந்து, இன்றுவரை சுமார் நான்காண்டு காலமாக இந் நிகழ்ச்சியின் பிரதியமைப்பாளராக இருந்து வரும் இவர் தன்னுடைய நிகழ்ச்சிகள் மூலம் எண்ணற்ற நேயர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளார்.

தன்னுடைய ஆரம்பகால எழுத்துலக வளர்ச்சிக்கு பாச திருற்றி, உற்சாக உருவிட்டு தன்மை ஒரு படைப்பாளியாக

ஒருவாக்கியவர் கான்று சென்ற தன்னுடைய அள்புத் தந்தையார் தான் என்பதைப் பெருமிதத்துடன் கூறிக் கொள்ளும் இவரின் முதல் ஆக்கம், 1977ம் ஆண்டு “தின்கரன்” பத்திரிகையில் பிரசரமாகியது,

சோதரி சுலூமா, இலங்கையில் நாடளாவிய பிரதேச ரீதியில் நடாத்தப்பட்ட பலவேறு போட்டிகளிலும் தன் எழுத்துவன்மைக்காகப் பரிசுகளும், பாராட்டுகளும் பெற்ற வகு.

‘சமுதாய விழி திறக்க, இலக்கிய ஓளியேற்ற வேண்டும்’ என்ற நம்பிக்கை கொண்டெழுதும் சகோதரியின் எழுத்துக்களில் நிதி. நேர்மை, தர்மம் போன்ற பண்பட்டுச் சிறப்புக்கள் கண்போன்று நிற்பதைக் காணலாம்.

விழிப்புலன்றாரேருக்கான கல்விப் போதனையில் விசேஷ பயிற்சி பெற்றுள்ள இச்சகோதரி, ஒரு நடமாடும் அங்களீர்கள் கல்விக் கூடமாகத் திகழ்ந்து, அங்களீர்களின் இருப்பிடம் தேடிப்போய்க் கற்பித்து வருதல், அவரின் சமூக உணர்வையும் மானுடத்தை நேசிக்கும் மனப்போக்கையும் காட்டுகின்றன.

மணியான கருத்துக்களின் மூலம் தனக்கென ஒரு வாசகர் நேயர் கூட்டத்தை ஒருவாக்கியுள்ள இவர் பழகுவதற்கு இனிய, பண்பாடுமிக்க மங்கையுமாவார்.

‘சமுகம் நல்லன பெற வேண்டும்’ என்ற இலட்சியத் தேசு. எழுதி, செயலிலும் காட்டும் சகோதரி சுலூமாவின் மற்றும் ஒரு முன்வைப்பே ‘மனச்சையகன்’ என்னும் இச் சிறுகதைத் தொகுதி இவரைப் புதலியாகப் பெற்ற மச்சூம் ஏ. எல். அப்துல் சுமி, ஜனுபா உம்மு தமீமா சுமி ஆகியோர் மட்டுமல்ல, இலக்கியமும் பாக்கியம் செய்ததே.

சமுதாய நலத்துக்காகத் தன் எழுத்தை வளமாகப் பயன்படுத்தும் சகோதரிக்கு, உள்ளார்ந்த வாழ்த்துக்கள்.

வாழ்க! வளர்க! வெலக!

**செல்வி எம். ஏ. ரவீஞா**  
**(சிறுகதை எழுத்தாளர்)**

வைக்கறப் பூக்கள் பற்றி...

சுதா படிக்கக் கட்டுலன் தேவையில்லை.

இலக்கிய கர்த்தாக்கள், நூல் வெளியிட்டாளர்கள் எவ்வாறு அங்கவீனர்களுக்கு உதவலாம் என்பதற்கு நல்லதொரு முன்னுதாரணத்தைக் காட்டித் தந்துள்ளார் 'வைக்கறப் பூக்கள்' தந்த சோதரி சுலைமா ஏ. சமி. இந்நூல் வெளியிட்டு விழாவின்போது, அதில் அடங்கியுள்ள சிறுகதைகள் அனைத்தும் ஒவிப்பதிலு செய்யப்பட்ட ஒரு 'கெஸ்ட்டை திறையிய அங்கவீனர் நிலையத்திலுள்ள பார்வையிழந்தோருக்கென, சோதரி சுலைமா அளித்தமை உள்ளத்தைத் தொட்டதொரு சம்பவம்.

நூலில் அடங்கியுள்ள கதைகள் அனைத்தும் நூலாகிரி கையீல் உள்ளத்து உணர்வுகளின் உண்மையான பிரதி பலிப்புக்களே என்பதற்குக் காணப்படும் எனிமையும், தூய்மையும் தக்க சான்று. எந்த ஒரு பாத்திரமும் அலட்டிக் கொள்வதாக இல்லை. வரசகர்களை மயக்குற வைக்கும் வார்த்தை ஜாலங்களும் இல்லை. தான் சிறிது காலம் பணி யாற்றிய திறையிய அங்கவீனர் நிலையத்தின் கட்டுலன் இழந்த சகோதரர்களையும் மறந்துவிடாது 'கெஸ்ட்' பொன்றினை உருவாக்கிக் கொடுத்தமை சகோதரி சுலைமாவின் எழுத்துக்களும், உணர்வுகளும் இணைப்பிரியாதன என்பதைக் காட்டுகின்றது.

நன்றி : பாமிஸ் மாசிகை 15-11-1987  
சுதா

With best compliments  
from

# CASIO

Over 100 models  
of calculators  
available  
priced Rs. 175/-  
upwards  
with guarantee

Agent:-

**TAI-PAN TRADING Co.,**  
**2/1, Second Floor,**  
**96, Prince Street,**  
**COLOMBO-11.**

Tel : 546072

Telex : 22515 TAI PAN CE

With best compliments from:  
MOHAMAD IDRIS BROS.



## HANDLOOM TEXTILES

*Manufacturers and Suppliers*

*of*

Handloom Cotton Lungies, Handkerchiefs,  
Cotton Vests, Briefs, Panties & Towels Etc..

Head Office :	Phone :
No. 5, Armenian Street,	21371
Post Box No : 1833,	21372
MADRAS - 600 001.	21373

Branches At :	Main Road.
84-East Veli Street,	QUILON - 691001.
MADURAI - 625001.	186, Ibrahim Rehmatulla Road,
	Bhendi Bazaar, BOMBAY - 400003.

Printed at EMKAY PRINTS, 2, 1st Lane Angappa Naicken Street, Madras-1.

Phone | 517830

Digitized by Noolaham Foundation.  
noolaham.org | aavanaham.org